

சிவாஜி—ரெளவினா.

ஒரு சரித்திர வினாக்கல்.

இது

“வித்யாரண்ய நகரம்,” “பாரிசுலீல்”, முதலியன
எழுதிய

க. ரா. டீ. நிலதூஸ் ஹயங்கார், பி.கு.

இயற்றியது.

ச. எ. செ. செ.

பி. வைத்தினத ஹயர்.

1903

PRINTED AT THE V. N. JUBILEE PRESS, MADRAS.

P R E F A C E.

"Of the five daughters of Aurangzeb, history has thought fit to give a prominent place, and literature to count as one of its devotees, his eldest princess, Zeb-un-Nisa only; and, indeed, even a superficial study of the times of that great Emperor shows what a large part she fills on the canvas of his life. The reason is not far to seek. With all his faults, the Emperor was a devout, a bigoted Mahomedan, and his daughter was as learned in the religious lore as himself. Partiality for her, having its origin in such a vital subject as religion, had gradually helped to make a spoiled child of her, to such a degree that at times she was not afraid to set the will of her father at defiance..... Latter-day historians have tried to throw a halo of romance round her, by depicting her as a pining lover, going to her grave with a passion still burning within her. Shivaji's presentation to Aurangzeb in open Durbar was watched from behind the *pardah* by the ladies of the Seraglio. Zeb-un-Nisa is said to have been struck by the comeliness of his person, and to have fallen in love with him at first sight. It is also said that news of his pride, his courage, his adventurous life, and his early exploits

in the Deccan, had already laid the mine which but a spark was needed to ignite ; the spark was furnished by the haughty deportment with which Shivaji carried himself in the Diwan-e-Am..... Shaistkhan's wife, a relation of Aurangzeb, had, after her return from the Deccan, never failed to urge him to capture and kill the man (shivaji) who had killed her son and wounded her husband. Aurangzeb was only too willing to accede to her wishes. But His public opinion, as represented by the Rajput at his Court, compelled him to stop short of taking the extreme step. Zeb-un-Nisa, after this, it is said, solicited her father to allow her to marry Shivaji, and he consented, provided the Maratha chief became a convert to Islam. This was impossible; Shivaji sometime after escaped from his prison : and Zeb-un-Nisa's unrequited and unfulfilled passion turned to poetry for consolation, where, in the saddest of songs, she is reported to have poured out her chaste and best love-lamentations.*

There has been a rage of controversy over this affair, and several theories have been rampant upon this subject. English, Mahomedan, and Maratha historians have in many instances distended their imagina-

* "Zeb-un-Nisa; Princess; Poetess" by Mr. Krishnalal. M. Jhaveri, M.A., L.L.B.

sions to one side or the other, sometimes with an extraordinary amount of Vehemence. It is true, that she was a learned and accomplished lady. Arabic, Persian, Calligraphy, Koranic studies, prose and poetry she was a mistress of. A model of virtues and a poetess of no mean fame, critics have seen in her works, the mental equipment of very superior order. "They see in it the outpourings of a heart disappointed in love, of a pure soul bereft of its companion, of a chaste woman putting away in sorrow at the impossibility of being able to secure the only desire of her life, veiled in the imagery of the *bulbul* and the rose, of the rose garden and the Saki, of the celebrated pair of lovers, Laila and Majnun"*. What was the real fate of the princess no body is in a position to say. Grant Duff the historian of the Marathas, has not a single word about it. But, all historians agree, that Shahu, Sivaji's grandson was taken care of by Rowse-narā†. One historian states that the passion which she had at an early age was still burning within her, and when Sambaji was beheaded, the flame in her began to rage, and as a *magnus opus* of her life she volunteered to tend and bring up the child. Justice Ranade has nothing to say about it.

* "Zeb-un-Nisa; Princess, Poetess;" by Mr. Krishnalal M. Jhavari, M.A., LL.B.

† Another name of Zeb-un-Nisa.

On the other hand, some English Historians, have taken up the discussion. Orme pooh-poohs the idea, stating as his reason that the figure of the Maratha chieftan was extremely repellent, and that a lady, especially a royal one, would never have descended to have fallen in love with him. Sir James Mackintosh eloquently records his belief in the love of Zeb-un-Nisa for Shivajee; and Mr. James Douglas charmingly impresses on the mind reader, the absolute truthfulness of the f... stly, the only authority that sorght to make oroughly historical is Colonial Dow.

Be the fact what it may, it is true that Sivajee "feigned sickness, sent for physicians, took medicines, and was soon reported very ill. Pretending to have partially recovered, he gave great charities to Bramins and presents to physicians. He made up several long baskets, which were daily sent from his apartments filled with sweetmeats, to the houses of different great men his acquaintances, or to be distributed among fuqueers at mosques.....He got into a basket himself and was than conveyed by his domestics beyond the guards, to an obscure place were he could get out unseen.....Sivajee's escape was not known until a late hour on the following day. His party as well as himself escaped, in the disguise

of Gosaeens; they visited several places of religious resort. Sivajee did not throw off his disguise until his arrival at Raigurh, which he reached in December 1668, after an absence of nine months.*

The introduction of Sultan Mauzam in the romance, is not out of place. "Sultan Mohammed Mauzam was, in many respects, a prince of an exalted disposition; he was brave, generous, and confident, but with the defects which some of these qualities unrestrained may engender; he was fond of pleasure, lavish, easily persuaded..... Sivajee did not deceive himself in supposing that gold might effect much with persons of this Character; and he accordingly used it with no sparing hand" \$

In some form or other, this incident has formed the subject of many a novel and drama, in many of the Indian vernaculars. The love story has been beautifully dramatised in Bengal. And I have made it the subject of my novel. In the spinning of the story I have deviated very much from history. The great Maratha chieftain, and the Moghul Emperor are I am sure for the first time introduced to Tamil readers.

* "History of the Marathas" by Grant Duff.

\$ ibid.

Apart from its interests as a story, I am sure, this romance will help them to glean something of the history of their land during the 17th century.

I have to thank Messers. V. G. Suryanarayana Sastriar, B. A. Head Tamil Pandit, Madras Christian College, and K. V. Veeraraghava Chari for having revised the proofs, while the work was going through the press.

Madras

7-3-08

C. R. SREENIVASA AIYANGAR.

சிவாஜி-ரௌஸினா.

அத்தியாயம் 1.

எதுசேய்வேன்?

உலகத்தில் எவ்வள்ளுவுக்கும் ஒரு பொழுது பெறுகிறோம், ஒருபொழுது நாசமு முண்டென்பது நிச்சயம். செல்வமும், பெருமையும், உயர்தோங்கிய மாளிகைகள் கீழடிம், பளபளவினைப் பிரசாசிக்கும் தங்கம், வெள்ளி, யிலையுயர்ந்த கற்கள் முதலியலை கொட்டிக்கிடக்கும் கஷட விதியையும் முடையதான் டெல்லி என்னும் பட்டணம் தற்காலத்திறு மிருக்கிறது. பெருமையாக விளங்கிய அரைக பட்டணங்கள் அடியோடு அழிந்திருப்பதை காம் அறிவோம். ஆனால் டெல்லிமாத்திரம் உயிர்போன உடலை பலங்கரித்து வைத்தாற்போன்ற இன்னும் மாடமாளிகை களோடு செல்வம் நிறைந்தது போலக் காணப்படுகிறது. எப்படிச் செல்வ மிருக்குமீ எத்தனை யசர்கள் வந்து கொள்ளியிட்ட டிருக்கிறார்கள்? எவ்வளவு, போயும் குபேரப் பட்டணம்போன்று மேண்டேமற் செல்வம் வளர்க்கும் தொன் டிருப்பது போலக் காணப்படுகிறது. ஆனால், இதுமாத்திரம் அத்தியாய்ச் சொல்லலாம். முண்ணிருந்த செல்வத்தில் ஆற்றில் ஒரு பாகங்கூட இப்பொழுது டெல்லிப் பிரகஞ்சனிடம் இல்லை. டெல்லி அழமக்கப்பட்ட டிருக்கும் இடமோ, வெரு

முன்னானது. அதன் சிதோவ்னமேர, தேகத்திற்கு செளக்கி த்தை விளைவிக்கக் கூடியதே தயிர் வேற்றில்லை. அதன் காபில்களும், கோரிகளும், சலவைகற்களாலாய் கட்டி நக்களும், செல்வம் நிரம்பிய மாடங்களும், மனிதனுளுண்டான தென்பதை அதை ஆதியிற் பிரதான கொமாகவைத் தங்கொண்டிருந்த சந்திரகுலத் தரசங்களாகிய பாரதவீரர் ஜே அறிந்திருக்கலாம். ஆகையால் அவையெல்லாம் அழிதுபோகு மென்பதும் நிச்சயமாய் அவர்களே யறிந்திருக்கக்கூடும். பட்டணத்தைப் புதிதாய்ப் பார்ப்பவர்கள் அதைப் பார்த்துப் பார்த்து மனிதனுக்கும் இவ்வளவு சக்தி உண்டாலோத் தயக்கி விற்பார்கள். பின்வந்த கருக்க வகூர் ஜே குண்ணிருந்ததிலும் பதின்மடங்காக அங்காநத்தை மன்றமைப் படுத்தினார்கள். சக்கரவர்த்தியின் அதிகாரமாக்கு செல்லாதிருக்கும்? எந்த எந்த ஜூர்களில் என்ன ஏன் உயர்ந்தனவா யிருக்கின்றனவோ, அவையெல்லாம் டெல்லிக்குவந்து சேரவேண்டியது. ஆனால் இவ்வளவுபெரிய ரெரியமெல்லாம் செய்த, மனதிலும் ஹிருக்கியத்திலும் பெரியார்கள், உலகத்தைவிட்டு விண்ணுவுகைம் சென்றார்கள். முவர்கள் செய்தகாரியங்களும் அவர்கள் அடைத்த கதியப்போய் வகைந்தன.

முதுகதை டெல்லியின் தங்கவரசல்லிங்கட்ட தெட்டாற்றுமது. தங்கவாசலென்பது பொய்யன்று. சிஜமாகவே தெந்தாற் செய்த ஒரசற்படி டெல்லிக் கோட்டையின் இழப் பூத்தில் வைத்தமைக்கப் பட்டிருந்தது. வெளுங்காலாயில் நால்கூமரங்களும், பார்க்கவக்குச்சற்றும் இடங்கொட்டாற்

கோட்டைச் சுவர்கள் அப்பார் சக்கிவர்த்திகளில் பின்னும் நன்றாகக் கட்டப்பட்டது. ஜயத்தைக்குறிக்கும் ஓர் வளைவு வரசற்படியா யிருந்தது. அதன்பேரில் அரோகசித்திரங்கள் எழுதப்பட்டிருந்தன. அவ்வளைவின்பேரில் ஜயலக்ஷ்மியை ஓர் உருவும் கற்கிலையினுல் செய்துகைவக்கப் பட்டிருந்தது. அவ்விருவத்தின் பக்கங்களில் நான்கு பெரிதான சங்கட இயங்கிரங்கள் வைத்திருந்ததை உள்ளுழைவேர் எல்லோரும் பார்த்திருக்கலாம். தரைமட்டமிருந்து வளைவின் உச்சி வரையில் சமர் இருபத்தைக்கு அடி அயர் மிருங்கலாம் வளைவின் உள்ளே பெல்லாம் சிற்கில் இடங்களில் கல்லில் வேலைசெய்து அரோக உருவங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவ்வாசற்படியண்டை இரண்டு பிரங்கிகள் தரைமேல்வைக் கப்பட்டிருந்தன. எட்டுகாவற்காரர்கள் துப்பாக்கிகளுடனும், கந்திகளுடனும் காவற்காத்துக் கொண்டிருந்தார்கள்.

அஸ்தமய மாகவே எட்டு காவற்காரர்களும் கோட்டைக்கதைவைப் போட்டுகிட்டார்கள். உள்கதவு மாத்திரம் யாரோனும் ஈட்டில் பெரியோன் வெளியேயிருந்து உள்ளே போவதற்கு, திறந்துகைவக்கப்பட்டிருந்தது இப்பொழுது எட்டுப்பெயர்களுமில்லை எழுவர் விடுபோல் கிட்டார்கள். ஒருவன் மாத்திரம் வாசற்படியண்டை கந்தியை விணியாட்டி ஏப் தலைமேற் சுற்றிக்கொண்டு இங்கு மங்கு மலைக்கு கீழாண்டிருந்தான்.

இப்படி இவன் இருந்துகொண்டிருக்கவையில் கோட்டைக்குப் பத்து மைலுக்குத் தெற்கே, ஒருவன் குதிரையூர் வௌரி செப்புகொண்டு வந்தன் அவன்மூலம் மிக

மும் வாடியிருக்கது. வியர்வையை அடிக்கடி துடிடத்துக் கொண்டிருந்தான். தலைமேல் மிகவுர்ந்த பட்டாற் கட்டிய தலைப்பாகையை போட்டுக்கொண்டிருந்தான். உடம்பிலும் பட்டாலாயசட்டை போட்டுக்கொண்டு, உள்ளே போட்டிருக்க வெள்ளீரால் மெய்ப்பையைக் காண்பித்தான். அரை பில் கரிய கம்பளியாலாய் ஒரு காற் சட்டை தெரிந்தது. அவன் உடையை நன்றாக உற்றுநோக்கினால், மிகத்துக்கிண்டைக்கூட்டத்தைத் தெரியும். குதிரையும் மிகமெனிந்ததாயிருக்கது, அவன்கூட ஒருவருமில்லை. அவன் சற்று சற்று அவன் அறிவாமலே கண்ணீர் விடுவான். நீர்த்துளி தீங்கமேல் கிழவும் திடீவுநை தூக்கத்திலிருக்கு விழிப்பவன் போன்ற சாழுங்கு, முகத்தைத் துடைத்துக்கொண்டு, மறுபடியும் குதிரையை வேகமாய்ச் செலுத்துவான். அவன் அரை பில் ஓன்றன்று பையினுள்ளே தொங்கிக்கொண்டிருக்கது. கேரமாய்விட்டதே யென்று அவனுக்கு மனக்கலக்கம் அதிகரித்துக் கொண்டே யிருக்கது. அவனுடைய தேகம் மேல்வியதாயும் கட்டின்டதாயும் இருக்கது. அவன்பார்களுக்கு அழகுடையா னில்லாவிடினும், யனதைக் கவரும் வண்ணத்தை உடையனு யிருக்கதான். அவன் முகம் கீண்டு வாடியதா யிருக்கது. கூர்மையான மூக்கையும், பளபள வென்றுமின்னி அவனுடைய உயர்ந்த ஆன்மாகாந்தினூய் வெளிப் படுத்துவ மரபக் கண்களையும், விவந்த உதடைய முடியவிரன், ஏதோ துக்கத்தை அனுபவித்திருப்பதைக் கண்பபட்டான். அவன் கேருவெளிக் கருத்த அழுவாய் மிகக்கைப் படையவன், கைகளிரண்டும் கீண்டு மேல்விய யிருக்கது, எவ்வளவோ போசனைவிலாமுக்கியிருக்க இல்லை.

இருட்டி, ஒருமணிநேர மான பிறகு, பெட்டி வாசலண்ணட வந்து சேர்ந்தான். அரைமைல் தூரத்திலேயிருந்து பார்க்கும் பொழுதே ஒரு சிறிய வெளிச்சங்காணப்பட்டது. அவ்வெளிச்சத்தின் மார்க்கமாகவே நமது வீரன் வந்தான். கீழ்க் கோட்டை வாசலண்ணட வந்து சேர்ந்தான்.

கோட்டைவாசலுக்குக் கூப்பிடுதூரத்திலேயே நமது வீரன் குதிரையினின் றம் கீழே பிறங்கிட்டான். வாசலண்ணட வரும்பொழுது, குதிரையைநடத்திக்கொண்டு, தர அும் கூட்டவே வந்தான். கதவோ முடியிருந்தது, உள்ளே ஒரு சிறு வெளிச்சம்மாத்திரம் காணப்பட்டது. யாரோ, ஒரு வன் நடக்கும் சப்தம் மாத்திரம் இவன் காதிற் கெட்டியது, என்ன செய்வான்? தான் உள்ளே போய்கிடலாமென்றாலோ, குதிரையை எங்கேகிட்டுப்போவது? குதிரையை நிட்டுப் போவதா? அதைச் சொப்பனத்திலும் நினைக்கலாமா? டஷ்! சேவகனைப்போய் இனிமேல் கதவைத் திறப்பானுகேட்டபோம். இவ்வாறு தனக்குத் தானே யோசித்துக் கொண்டு, குதிரையை ஒரு மரத்திற் கட்டிகிட்டு மெல்ல மெல்ல வாசற்படியண்ணட வந்து இன்றான். இவன் வரும் சப்தங்கேட்டு, உள்ளேயிருந்த காவலாளன், விளக்கையெழுத்து உங்கதவு வழியாக வெளிச்சத்தை வெளியே நிட்டிப் பார்த்தான். நமது வீரனைக்கண்டான். உடனே வெளிச்சத்தை கீழே வைத்துவிட்டு, முன்போல உலாத்திக்கொண்டு இருந்தான்.

நமது வீரன் மனம் மிகவும் புண்ணுகிட்டது. நன் ஜிப்பார்த்தவன் உள்ளே அழைப்பானே வென்று நினைத்த

மாத்திரமே அங்கினைவு பெற்பாய்விட்டதே! ஆபிஞம் அவனைக் கேட்டுப்பார்க்கலாமோ வென்று.

“ஐயா! கோட்டையினுள்ளே, யானும் எனது குதிசையும் பேசகவேண்டுமே” என்றான்.

காவலாளன் பேசவில்லை.

“ாதில் படவில்லையோ?”

காவலாளன் சற்று நின்றான். அப்புறம் மூன்போல உலாந்த ஆரம்பித்தான்.

ஈமதுவிருங்கு ஆகாரம்கிடைத்த இரண்டுகாட்கள் ஆயின. குதிசையை மர்த்தில் கட்டிவிட்டு உள்ளேபோய் ஒரு கொடியில் சாப்பிட்டுவிட்டு வரவேண்டுமென்ற ஆவதுட விருந்தானால், மறுபடியும்,

“ஏனுவது உள்ளேபோய்விட்டு வரலாமா?” என்றான்.

இவ்வளவு கோங் சம்மானிருந்த காவலாளன்,

“யார் அப்பா! இக்கோங் கழித்து உள்ளேபோக வேண்டுமோ?” என்று “சொல்லி, கைகத்தான்.

“என் கதிகைக்கத்தக்கதுகான்” என்று ஈமதுவிருங் தனக்குத்தானே விருந்துக்கொண்டு,

“ஐயா! உள்ளேபோய் ஒரு கொடியில் சாப்பிட்டுவிட்டு வழிக்கிடுகிறேன்” என்றான்.

“அம்மா பேசாதே.”

“ஏன்ன ஐயா!”

“உள்ளேபோகக்கூடாது.”

“ஒன்றே?”

“மஹராஜ் உத்திரவு”.

“நான் பசியில் வாடியிருக்கிறேன். கொஞ்சம் தயவு செய்.”

“சட்!”

“கோபம் வேண்டாம்.”

“இனி பேசினால் வாளால் வீசிவிடுவேன்.”

“என்னிடமும் வாளிருக்கிறது ஐயா!” என்று மிக வெறுப்புடன் செப்பினான் ஈமது வீரன்.

“ஹா! ஹா!! ஹா!!! பசியென்றாலே! ரக்தம் கிரும்ப இருக்கின்றாற்போவிருக்கிறதே?”

“நான் உண்ணோப்போல் இழிகுலத்தீதானால்லன்.”

“போக்கிரி!”

“அப்பா! சும்மாயிரு” என்று வர்கா ஒங்கினான்.

உடனே காலாளன் படேரன்க் கதவைச் சுர்த்திக் கொண்டான்.

மைது வீரன் மனம் தளர்க்குதீபோய் சுற்றுதாரத்திற்கப் பாலுள்ள ஒரு சுமைதாங்கியின்மேல் குறிப் பட்டார்க்கான். பசி வயிற்றை களைத்துக்கொண்டிருந்தது. வெளு தூரம்சவாரி செய்திருக்கிறான். தனது கதியை சினைந்து மிகவும் வருஷ்தி கூன். தான் பிறந்ததுமுதல் அதூபயித்திருந்த துண்பங்களெல்லாம் ஒன்றென்றாலும் அவன் மனத்தின் முன்னாலும் சிற்றன. தன்னையறியாமல் அவன் கண்களைத் தூக்கம் வக்குவதற்குதொண்டது. சுமைதாங்கியின் மேல் உட்கார்க்க படியே தூங்கினான்.

பொழுதுகிட்டு இரண்டு ஓழிகள் சென்றபின் குரிய கிரணம் அவன் மேற்பட்டது. அப்புறம் எழுங்கு உடம்பைக் குலுக்கி, சோம்பல் முறித்துவிடு, மரத்தடியில் சின்று. கொண்டிருந்த குதிரையை யவிழ்த்து, சோட்டைவாசற் படி வழியாகவே உள்ளே சென்றுன். கோட்டைக் கால லாளனுவது, நமது வீரனுவது ஒருவரையொருவர் அறிந்து கொள்ளவில்லை. அதேகம் தெருக்களின் வழியாகப்போய், கார்க்கிருக்கத் தண்டையிருந்த ஒரு சிறிய விட்டின் வாசற் புறத்தில், சின்று கொண்டிருந்த ஒரு வீவலீக்காரனிடம் குதிரையை ஒப்புனித்து விட்டு, உள்ளே சென்று மாடக்கின் மேலேறியதும், அங்கிருந்த மஹாராஷ்ட்ராதிபதியாகிய பூத்தி பயன்து, அவனைக் கட்டிக்கொண்டான். இருவரும் அகற்றவிக்கவனிர்வெளிகளிலிருந்து பெருக்கினார்கள்.

“நம்னாஜி! நான்புகிம் நுயரத்துக்கு அளவில்லை” என்றுகொல்லும் பொழுது சிவாஜி கண்ணின்றும், இரண்டு சொட்டு ஜலம் கிழே விழுந்தது.

“மஹாராஜ! எல்லாம் சரியாயிருக்குதொண்டிருந்தது. நூம் வருமானவும், இராஜ்ஜியத்தை என்றாகக் காத்துக்கொண்டு வருவார்கள்.”

“நம்னாஜி! மனம் குளிர்க்கத்து. சீபோப் பூஜை முதலிப்பு செய்து சூப்பிட்டுக் களைப்பாற்றிக் கொள்:

“ஆப்படியே! மஹாராஜ!” என்று சொல்லிவிட்டு நம்முடியிலிருந்து வோய் விட்டார்.

அத்தியாயம் 2.

படைப்பிரயாணம்

“ரகுாத! வலையிலன்றே சிக்கிக் கொண்டோம்! நான் ஒருவரையும் நம்புவதேயிலலை. இது வரைக்கும் கான் வெகு ஜாக்சிரதைபாகவே யிருக்குவதைகாண்டு வங்கீதன். இப்பொழுது து துருக்கனிடமன்றே அடி பட்டுக் கொண்டுடன்! இவன் இனி நம்மை விடமாட்டான் போலிருக்கிறதே! இன்னும் எவ்வளவுதான் பணிந்து கொடுக்கலாம்! ஏல்லாவற்றையும் பற்றி, சீவிவரமாய் எடுத்துவைத் திருக்கிறோய்வா? அவன் படிலொன்றுஞ் சொல்லியும் பத்துநாட்களா யினவே!.. தப்ப வழி யொன்றுமே யில்லை. எங்கேயும் காவல் வைத்திருக்கிறான். நாம் பேசுவதையும் யாரீறும் கேட்டுக்கொண்டிருப்பாரோ என்னவோ? என்னுடைய புத்தியினம் காமொன்று நினைக்க, தெய்வமொன்று நினைத்தது. ஆனால், அப்போழுது திருந்த சமயம், வேறு எவ்விதமாகவும் வழி கொடுக்கவில்லை மனமோ வெகு குழப்பமா திருக்கிறது. பலர்களி! அம்மனீ! சீதாந்துகிளி! சூமா! பக்தவத்சலை! சீபேதுகிளி! சீதாந்துகிளி காக்க வங்வைன்.” என்று மிக மனவருக்கூட்டுத்துடன் மஹாராஷ்ட்ர சிராக்கிய சிவாஜி, ராதாத் பண்ட் ஏன்றும் தன்னுடைய முத்திரியினிடஞ் சொன்னான்.

“ மஹாராஜ! சற்ற முன்னே ஒரு ஆள் வந்து, தமிழ் டன் கூடவர்த்திருப்பவர்கள் ஊர்போய்ச் சேரலாமென்று அவரங்க சீப் ஆளுஞாபித்ததாகச் சொன்னான்.”

“ என்ன? ”

“ தங்களை மாத்திரம் இங்கு வைத்திருக்க அவர்களுக்கு கட்டளையாம்.”

“ ரகுாத்! நிரம்பச் சந்தோஷ மாச்சுது. நீ புறப்பட உப்போ. காண்வரும் வரையில் இராஜ்ஜியத்திற் கலக மில் ஸாமம் பார்த்துக்கொள். கான் எப்படியாவது தப்பித்தோ டி ஆக்கு சேருகிறேன்.”

“ எப்படி? ”

“ அது என் உணக்குக் கவலை? கான் சமீபத்தில் அவ் விடம் வர்த்த சேருகிறேன்.”

“ காங்கள் இனைய ராஜாவுடையும் அழைத்துக் கொல்லலா

“ நீங்கள் ஒருவரும் இங்கிருக்கவேண்டாம். தம்முடிஜி கூட வைத்துக்கொண்டு எனது காரியங்களை கடத்திக்கொள் ளுகிறேன். கானு இவனிடம் சிக்கிக்கொள்ளுவது? ”

பட்டின சிவாஜியுடன் கூடவந்த ஜிங்ஹா ருதிரைப் பிராட்டியம் 1600 காற்படையும் பயணத்துக்கு ஆபத்தியில் இந்திக் கூடங்களுக்காக எல்லோரும் பயணத்துக்கு வேண்டியதாகும் என்றும் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவருகும் தங்கள் எஜமான்கள் கிட்டிப் போகவே முன் கார்வில்கூ. ஆனால் கான் கேப்பலாம். அவரே போகாக்

கொல்லியிட்டார். ஆடையால், சஞ்சலமனத்துடன் எல்லோ
ரும் தங்கள் அரசனிடம் கேரே விடைப் பெற்றுக்கொண்டு
போனார்கள். சிவாஜியின் வேலைக்காரர் களில் இருவரும்,
குதிரையாட்களிலிருவரும் மாத்திரம், சிவாஜியுடனிருந்தார்க
ள். திரும்பிப் போவோரை இராஜ்ஜிப் எல்லூமட்டும் கொண்
டுபோய்விட அவுரங்கசிப் தனது சேனையின் ஒருபகுதியை
பறுப்பினான்.

அத்தியாயம் 8.

என் கண்ணே!

பொழுது விடிக்கு பொழுது பொகும் வரையில், சரி
பாய் ஆகாஶங்கூடக்கொள்ளாமல், இப்படியே விளைத்து விளை
த்து, ஒருவழியும் அகப்படி திருந்தது, சிவாஜியுடன் அவ
ளினக்கேர்க்கத் தால்வர் தவிர வேறொலரு மில்கி. அவுரங்க
சீபையோ யாரிலிருந்து சேனையை வரவழைத்து வென்ற தப்
ப்ரயோடக் கணவிலும் நினைக்கக் கூடாது. மேறும், சேனையை
பிங்கு வரவழைத்த ஸ்டால், பிஜ்பூர் அரக்குப்பு தருக்
கன் உடனை மஹாஷ்டர் கிராஜ்ஜியத்தின்மேற்பாய்க்கு
அகாதச் சிக்குப்பின்னமாக்கி விடுவான். அவுரங்கசிப் சிவா
ஜியை ஊருக்குள் தன்னிட்டப்படி பிருக்கவா செய்து
கொண்டுள்ள எங்கே சிவாஜி சென்றாலும், அவனுமியாமலே
சிலர் கடனை வந்துகொண்டிருந்தார்கள். ஆனால், சிவாஜி
நிறமிப்புத்திசாலி பாக்கயால், இங்கிதம் அவுரங்கசிப் பட-
த்து கொண்டுவா வென்பதை பறிக்க, எங்கே போது

அம் அவர்க்கிடையே ஸ்தோத்திரங் செய்துகொண்டிருக்கான். அவிலுள்ள ஆகிர்தார்கள், கவசப்கள், இராஜ்ஜியத்தில் உயர்ந்த உத்திரையாக்காகள் முதலியோரையெல்லாம் கிடேகஞ்செய்து கொண்டான். சிவாஜியைப் பார்த்த மாத்திரமே யாவறநக்கும் அவன்மேல் அன்பு விழுக்குவிடும். அவன் பாவர் மனத்தையுங்கவர் வல்லவன்.

இவ்வாறிருக்குங்க தருணத்தில், அவர்க்கிடையே கேளுதிப்பி யாகிய ஜேயசிங்கை, அடிக்காடு பார்த்ததினால் அவனுக்கு இவனிடத்தில் ஒருவித நேசமூண்டாயிற்று. சிவாஜி அப்பொழுது சமயம் வாய்த்ததோ, அப்பொழுதே, அதையொகப்படுத்திக் கொள்ளுவான். ஜேயசிங்கு தன்னிடம் பிரியமா மிருக்கிற னெண்பதையற்கிறது, சிவாஜி அவனிடம் சிலவிடும்பக்கைப் பற்றிப் பேசலாலிருந்து.

“மஹராஜ்! உங்களைத் தவிர வேறுதுணைபென்க்கில்லை பெற்பது உங்களுக்கே தெரியுமிருக்கலாமே ஆகி என்றால் சிவாஜி..”

“ஏன்னை நிரம்ப மரியாதை பண்ணுகிறீர்கள்.”

“நான் சொல்லுவது சத்தியம்”

“ஆனாற் சரி”

“இத்தும், உங்களிட மிருக்கும் பெருந்தாக்கை, கம்முக்கிரவர்த்தி பிடங்கூடவில்லை.”

“இதும்”

“மஹராஜ்! நாமிருவரும் கூத்திரிப்புரின்பக்கத்தும், காஷ்கால் பெருக்கமுடிடையர ரெண்பதையும் கூக்கி இன்னாற் பேச வாய்க்கோடு?”

“ஆவருடைய வேலைக்காரன்களே என்ன?”

“இப்பொழுது—ஆமாம்.”

“எப்பொழுதும்” என்று மீசை துடிக்கப் பேசினான்.

“மஹராஜ! என்மேற் கோபம் வேண்டாம். நமதுமுன் ஞேர்கள் தங்கள் தங்கள் இராஜ்ஜியங்களை யான்திவரும் பொழுது, தமது சந்ததி பிறனிடம் ஆழியங்கு செய்யவேண்டுமென்று நினைத்தார்கள்? ராகுஷலபிசாசர்களை வென்று, இராமாயண காலத்து விரர்களும், சீனம், பாரசீகம், காந்தராம் முதலிய தேசத்தரசர்களை வென்று அரச்சன ப்ரவிளுத்திகளும், சாகர்களை ஹதந்துசெய்து சாகவூரியெனப் பெயர்வுக்கிண சாகவூரியாகிய விக்ரமாதித்யனும், இன்னும் சமீபத்தில், விஜய நகரத்தை ஏற்படுத்திய வித்யாரண்யராமராதா திகளும், தமக்குப்பின் வக்கீதா ரெஸ்லும் பிறர்க்கையிலைப் பட்டு பிராண்மீனிடவேண்டுமென்று நினைத்தார்கள்?

ஜெயசிங்கு சும்மா விருந்தான்.

“மஹராஜ! தயவுசெய்ய வேண்டும். ஒரு சிறு உத்தரவு மெடுத்துச் சொல்லுவேன். தங்களுடைய வெண்ணாத்தைத் தான் வெளியிட்டு விட்டார்கள். தங்கள் புதல்வர் தம் காட்டில், தமக்குமே ஸெலவரு மில்லாதபடி இராஜ்ஜிய பாரங் பண்ணிவந்தால், தங்கள் மனதுக்கு அது எவ்வளவு ஆஸந் தத்தை விணைக்கும். உலகத்தில், சாதாரணமாயிக் கூடாது வருஷ தென்னவென்றால்? தாமிர பெரந்த நிலையில்லாமல் போன்றும், தமக்குப் பின்வருவோ ராவுத மேற்படியிலிருக்கும்படி வேய்யவேண்டுவதல்லவா?”

இப்பொழுது ஜெயசிங்கு தலையும்குனித்துக்கொண்டு காமோதிரத்தை உற்றப்பாத்துக்கொண் டிருந்தான்.

“இன்றும் கேளுங்கள். நான் அவர்க்கசிபுக்காக பயந்து, இங்குவங்கு இலிவ்விதம் அகப்பட்டுக்கொண்டே என்று சிலைக்கவேண்டாம். எனக்கு அவனிடத்தில் பயமோயில்லை” இப்பொழுது சிவாஜி கண்ணி னின்ற இரண்டு மூன்று ரீர்த்துளிகள் தரையில் விழுந்தன.

“உங்களிடம் பயந்து நான் நான் பணிக்கேண்” என்ற சொல்லி விறத்தினுன்.

இருவரும் அரை நாழிகைப் பொழுதுக்குச் சம்மாகிருக்கார்கள். மறுபடியும், சிவாஜியின் வருயாறு சொன்னுள்ளு.

“மஹாஜ! எனக்குப் பிறக்கத் தீர்மானம் எனது செவி விடுபடுபவிப் பவர்னியம்மை அடிக்கடி வந்து என்னைக்கண் கூத்திருக்கிறோன். ‘பிறனிடம் இராஜ்ஜியத்தைக் கொடுத்து கிட்டு தெய்வத்தை யெல்லாம் மறக்க பார்வையை யெறித்து விட்டாலென்னோ?’ என்ற என்னைக் கேட்டார், நான் என்ன சொல்வேன்? என் கதறி பழுதேன். இப்பொழுதம் அழும் படித்தான் அம்கம செப்பதுவிட்டாள்.”

“ஐயா! எனக்கு ஒன்றும் தோற்றவில்லை” என்றான் கோப்பிக்கு.

“மஹாஜ! நான் தங்களுக்குச் சொல்ல வேண்டிய தோற்றுவிம பில்லை, நான் என்னவை தொடக்கினேன். சிங்க மூஸ்லோகும் உடுபிருந்து உதவிசெப் பிரிசுவைகள் விடித்தேன். என் சிலைப் பெற்றுமே வீட்டுப் பேர்ப் பிடித்தேன்.”

“நான் எப்படி உதவிசெப் பிருக்கக் கூடுமா?”

“உதவிசெய் திருக்கலாம்.”

“எப்படி? நான்துருக்கன் வேலைக்காரனுகிட்டேனே!

“போனது போகட்டும்; இனிமேலாவது—”

“நான் என்ன செய்யக் கூடும்?”

“ஏன்னை ஊர்போங்க் சேரும்படி உதவி புரியலாம்.”

“ஆஃதெப்படி?”

“அவுங்க சிபிடம் பேசி.”

ஜெயசிங்கு மன்றிரம்பவும் புண்ணுகிட்டது. அவுக்கும் சிவந்து வியங்கு நிரம்பியதா யிருந்தது. ஏனெனில் அவுரங்க சிபினது எண்ணம் முழுவதையுமல் ஸஹிதிருங்கான். சிவாஜியை வரவழைத்த பொழுதே காடமாக ஓய்க்கைத்தான். பிறகு அவனைக் கபடமாகச் சிறைப் படுத்தி வேண்டியிருந்தான். பிறகு சிவாஜி ஏதோ பிசகுசெய்தா வென்ற சியா ஜத்தினால், அவனைக் கொன்றுவிட வேண்டுமென்ற வெண்ணங்கொண்டு கருந்தான். ஜெயசிங்கு, அவுரங்கசீப் மன்றின்தலவனுக்கொல், அவனுக்கு ஒன்றஞ்சு சொல்லத் தேவீப வில்லை.

“நாங்கள் கட அவனிடம் பேசமுடியாதா? என்ன?”
என்னுடன் திரும்பவும் சிவாஜி.

இப்பொழுது, ஜெயசிங்குக்கு அனேகம் தேங்கள் அவன் மனதைக் கொட்டவேது போக யிருந்தது. என்கொல்லதுவான் ராஜபுத்திர சீரானுகைபால், பொய்போசி, பொப்பாகச் சாட்டுவதற்கு அவனுக்கு இட்டுமேயிக்கி, ஆதலின் ஏற்றுக்கொண்ட யேசித்து,

“பீயா! அந்தத் தருக்களிடம் யோசவேண்டாம். ஏது மாலை ஏதேனுமோர் ஏற்பாடு செய்து கிடுவோம்”.

“எப்படி?” என்னுன் முகமலர்ந்த சிவாஜி.”

“நான் யோசித்துச் சொல்லுகிறேன்.”

“சரி; மஹராஜ்!”

ஜெயசிங்கு, அரண்மனைக் கடித்தாற்போ ஸிருக்கும் தன மு அறையிலுட் கார்ந்துகொண்டு பேசிக்கொண் டிருந்தான். சிவாஜி உள்ளே வந்ததும், வாசற்காவலாளைன் யாரா ஸிருந்தாலும். எக்காரிய மிருந்தாலும், ஒருவரையும் உள் ஜேயவேண்டாமென்று உத்திரவுகொடுத் திருந்தான். மேற்கூறியவாறு இவர்கள் இரகசியமாகப் பேசிக்கொண்டு கூக்குச் சருணத்தில், அரண்மனையின் மேன்மாட்டத்தினின் தும், ஜன்னலின் வழியாக இவர்கள் நியாதபடி ஒருத்தி இவர்களையுற்றுக்கொக்கொண் டிருந்தாள். ஜெயசிங்கை வலஞ்கு ஈன்றுக்கத்தெரியும். கூடப்பேசிக்கொண் டிருப்ப வும் யமிரன்று தெரியவில்லை. அவளைப் பார்த்துக்கொண் டேவ்தம்பம்போல் நின் றகொண் டிருந்தாள். அவள் முகத் தின்மேற் போட்டிருந்த துணி கீழைகிழுந்துவிட்டது. ஒரு கையால் ஜன்னற்கம்பியைப் பிடித்துக்கொண்டு, முகத்தை இருப்புக்கம்பிகளின்டீம்ர் பதிப்புவத்து, தன்மைகுழுவதும் மறந்து அவளையே உற்றுகோக்கிக் கிளங்கருதாள்.

சிவாஜி எழுந்து ஜெயசிங்கிடம் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டான். இவரும் ஜன்னலன்றையிருந்த எதிர்த்தி, தனது பட்டுமஞ்சத்தின் யேல், ஆஷாம் ஆடை குதியின் போன்றும் தெரியாது. புரண்டு சொன்னிருந்தான். ஆகை உருவுமே அவத் தங்களுகிரில் நின்றது.

“அவன் யார்? அவன் யார்? அவன் யார்?” என்று தனக்குத் தானே அடிக்கடி சேட்டுக்கொள்ளுகிறார்கள். உடனே அலங் கோலமா யெழுந்து, தனது தாத்தியைக் கூப்பிட்டு, “ஒருவரும் யியாதபடி, ஜயசிங்கவர்கள் காவறதாரனிடம் போய் அவரோடு இங்நேரம் பேசிக்கொண்டிருந்தது யாரெனவீசா சித்து ஒரு நொடியிற் திரும்பிவா,” என்றஞப்பினான் அவரும் மிக வேகமாய்ச் சென்றார்கள்.

வேலைக்காரி உடனே வெளியே போடி, தீர்ணிசாரித்து மந்திரி யவர்களுடன் வந்து பேசிக்கொண்டிருந்தது, தற்காலம் அரசனுல் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் மஹாராஷ்ட்ர வீரனென்றாலும், திரும்ப வோடிவாந்து அச்செப்பிய அம்மாளிடங் தெரிவித்தான்.

“ஒரு புறப்பட்டுப் போகலாம்; உனக்கு இங்கு காரிய மில்லீ” என்று சொல்லி வேலைக்காரியையதுப்பிடிட்டார்கள்.

இப்பொழுது முன்னிலும் பதின் மடங்கு அவருக்கு மனங்கலங்கிறது. “அம்பா! இனியென் செய்வது? அவனே வேறு ஜாதியைச் சேர்ந்தவன். அதுவும் தன் தந்தையால் சிறையில் வைக்கப்பட்டவன்.. அந்தோ! அவன் வீரந்தான். என்ன? ஏவ்வளவு தடவை எத்தனை யாசர்களைச் சமயத்துக்குத்தக்கபடி வென்றிருக்கிறார்கள்! இவன், புத்தி யையும் வீரத்தையுபற்றி வெகு காட்களுக்கு முன்னிமே கேள்வியுறுத்திருக்கிறேன். என்ன ஜென்மம், பெண் ஜென்மம்? இன்னாழும் கருக்கப்பெண்கூ பிருப்பதைவிட தற்கிடாலோ புரிந்து கொள்ளலாம். விட்டை சிட்டு வெளிக்களம்பூக்கட்டாதாம். கப்பொழுதும் இருட்டிலேயே படைப்பட்டிருக்கவேண்டுமாம். எதுதாதகப்பனார் என்னிடத்தில் ஸ்ரீ அண்டுகெண்டவர்தாம். ஆனால் அவர் நான் விழைக்குக்கூட ஏ

நிபத்துக்கு இடக்கொடுப்பாரோ? இது செய்தி அவர் கா
கிற கெட்டியவுடனேயே, எனது பிராணன் போய்கிடுமே.
ஆ! என்ன செயலேன்? அவளைப் பாத்தவுடனே என்
புத்தி இவ்விதம் கலங்கிட்டதே! அவனிடத்தில் என்ன்
தான் இருந்கிறதே! தெய்வத் தனமோ! வேறு ஜாதி
ஊனைன்பட்டே? வேறு ஜாதியாயிருந்தாலென்ன? அவனு
க்கு வேறு உடலிருக்கின்ற தென்றூற்பொலிருக்கிறது. எல்
லாம் போகட்டும்; அவனே என மனதை முழுவதுக் கவ
ர்ந்துகொண்டான்; அவன் என்னை வேண்டாமென்று சொ
ல்லில்லோனே? என்ன செய்துன்? அதை நினைக்கும்
பொழுதே என அங்கம் பதறுகிறதே! என்ன செய்யலாம்?
அவனை எப்படிச் சந்திப்பது? யாரிடம் என் மனதை வெ
ளியிட்டுக்கொள்ளலாம்? எல்ல தங்கைக்கு ஒன்றுக் கொரிய
ஏட்டாதே! என்ன செய்வேன்! தெய்வமே! தெய்வமே!
என்னை எவரும் விரும்பக்கூடாத நிலையில் வைத்திருக்கின்
நினையே! என்னை யெப்படியாவது இன்பம், அப்க்கும்படி
செய்வாயோ? அவன் மூன்று எணக்குக் கிடையாவிடில், என்
இருந்தும் வெடித்து விடும்போலிருக்கிறதே!" என்று சிர
ம், வும், மனக்கலக்கத்தி லாம்புது, முகம்வாடி, வியர்க்கு
யால் அங்கியிட்டு உடம்புடையவளாப், தனதுடை, கேஸம்
ஆபுரணங்கள் முதலியன் போனவழித்தரியது. குரிடத்தில்
ஆட்டாராமலும், ஓரிடத்தில் நிற்காமலும், எகிரிசிருப்பவு
புக்கத்திலிருப்பதைவற்றைக்கூட அறியாமலுமிருக்கும். சிறு
பில், மிகவும் தேர்ந்தவளாய் ஒரு சாம்பாற்களிலிருந்தும்
உள்ளடக்கம் தலைடும்கைபத் தலைடுதுக்கல்லிலிருந்தும்
உடல்காரன், சுற்றுநேரம் தலை உட்டிருப்பதிலிருந்தும்.
உடல்காரன் முந்து, வேலைக்காரினைப் படிப்படையா.

“ஆம்மா!” என்றேடி வந்தாள்.

“பெயரை விசாரித்தாயா?”

“விசாரித்தேன்.”

“கிளாஜியா !”

“ஆமாம்.”

“சரி ; போ.”

உடனே சுற்றுநேரம் பின்வருமாறு யோசித்தாள்.

“இப்பொழுது நான் என்ன செய்யலாம்? நான் யா
ரை நம்புவது? எனது வேலைக்காரியை நம்பலாம். அவள்
என் அண்புள்ளுடு போய்ப்பேசவல்லவளன்று; எனக்கு
வேண்டியவர்கள் அவனிடத்தில் நான் ஆசைவைக்க மனம்
கொள்ளார்கள்; ஆதலின் என் அண்பதுக்கே நேராயெழு
நிடிலாமா? மத்தியில் ஒருவர் என் வேண்டும்? நானே
கடிதமெழுதுகிறேனே! அவர் என்னவாவது நினைத்துக்
கொள்ளவாரோ! அவர் நினைத்துக்கொள்ளுவதற்கு இட
மென்ன! என்னை முழுவதுமே அவரிடம் ஒப்புகிற்துகிடு
கின்றேனே! அவர் என்னிடம் தலைக்கால்வதற்கு தலையு
ருங்கிடை! என்னவோ? நான் என்ன சொல்ல முடியும்?
நான் அன்பர் மனத்தை பார் கவர்ந்துகொண்டிருக்கிறோம்
ஓ? அப்படி பார்த்துமொருத்தி பிருப்பாளே யாகில்
அவளைத் தரிசனஞ் செய்தாவது கடைத்தேறலாமோ?
அதுடையடிடும். இப்பொழுது என் அண்பருக்கு ஒரு கடி
தம் வழங்கியேன்.”

என்ன என்று என் பார்த்தேன்!

ஏனை என்னிடம் ஒப்புகிற்துகிட்டேன். அங்கிலீக நெங்கு

மெ. நான் உன் விரோதியின் புதல்வியென்று கண்ணக்கவேண்டாம்.

பேளவினூரா

உடனே வேலைக்காரியைக் கூப்பிட்டு, கடிதத்தைக் கொண்டுபோய், சிவாஜியிருப்பிடமறிந்து யாருமறியாதபடி கொடுத்து, பதில் வாங்கிக்கொண்டு வரச்சொல்லி யனுப்பி என்ன.

அத்தியாயம் 4,

மந்திராலோகனீ.

ஈமது தேசத்தை ஆற்றாறு வருஷங்களுக்காண்டு வந்த துருக்கர்களின் முக்கியமான வம்சத்தாராகிய மோக லாயவரசர்களுள் அக்பர் சக்சிரவர்த்திக்குடானவர் ஒருவகு மின்ஸீ ஒருநாட்டின்மேற் படைப்படுத்து அதைத்தன்றை காட்சிக்குள்ளடக்கிக்கொண்டபோதும், அந்நாட்டில்தொழு பயட்டுவரும் தெப்லத்தை மரியாதை செய்வான் ஜனங்களை விடுத்தமாட்டான்; அந்நாட்டின் சுட்டங்களைப் பே அறநிதி தன் அந்நாட்டையாள்வான். மிகவும் சூகந்தருணத்தை புடியவன் ஆனால், நிரம்பப்பராக்கிரங்காலி, ஓல்லேஸ்கும் கடவுளின் புத்திரர்கள்; ஒருமதத்தினின்றும்மற்றிருந்து நாட்டுக்குத் தாவுவேண்டுவதில்லை யென் நிகான் அங்கையுடையது.

அவனுடைய பேர்க்குதல்வருன அங்கையினாலேயும் கில், அநேக ராஜ்ஜியங்கள் கில்லைய வாய்க்காலி அங்கையுடையப்பட்டது. ஆனால், அங்கும்போதும் காலி அவன் உடையவனுகளில்லை, அவனுற்ற குழந்தையுடையவன்

தன்காரிபத்தைச் சாதித்துக்கொள்வதற்கு எதுவேண்டுமா அலுஞ் செய்வான், மதவபிலாஸஷயானும், மனவழுத்தத்தா னும் எதுவேண்டுமா அலுஞ் செய்வான்; ஆனங்குத் தகுந்த பாடி வேஷம்போடுவான், எதிலும் அவனுக்ரூச சந்தீதகம் தான் தன்னைக்கூடதான் நம்புவதில்லை, ஆனால்: அபார சக்தி யையுடையவன்; ஒவ்வொரு இராஜ்ஜியக் காரிபத்தையும் தான் நேராகவேயிருந்து செய்வான். தன் குழந்தைகளிடம் மாத்திரம் நிரப்ப அன்புசொன்றிருந்தான்.

இப்பெயர்ப்பட்ட அரசன்தான் ஒருவரையும் கம்பானு தன்காரியங்களிலெல்லாம் அதியாகப்போய், மின்பு மொக்காய ராஜ்ஜியம் சின்னையின்னமாய்ப் போவதற்குக் காரண பூதனுயிருந்தான்,

இன்றைத்தினம், சில விராஜ்ஜிய விஷயங்களைப்பற்றி போசிப்பதற்கு ஒரு சம்பகுட்டினுன். அநேக விஷயங்களைப்பற்றி அரசபை பேசிற்று. ஆனால், யாவரும் அரசன் நோக்கம் அறிந்தே பேசவேண்டும். அரசனுக்கு விரோதமாய்ப் பேசும்படியாய் நேரிட்டாலோ அவனுடைய உயிரும் பொருளும் அவனதல்லவென்று நிச்சயம் பண்ணிக் கொள்ளலாம். எல்லோரும் போய்விட்டார்கள். ஜெவசிங்கு மாந்திரம் தங்கினுன்.

“தெருப்பின்கு! ஊரில் என்னசொல்லிக்கூன் அகிறுங்களேயே!

“தெருப்பின்கு!

“தெருப்பின்கு!

“தெருப்பின்கு!

“தெருப்பின்கு!

“கவனித்தேன்.”
 “கவனித்தால் தெரியவேண்டுமே.”
 “தெரியும்”
 “என்ன?”
 “ஒருவரும் ஒன்றுஞ்சொல்லவில்லையென்று.”
 “சத்தியமாய்?”
 “ஆமாய்.”
 “சிவாஜி என்ன செய்கிறான்?”
 “கம்மானிருத்திருங்.”
 “அவன்கூடவா?”
 “அவன் என்ன செய்ய முடியும்?”
 “ஏதேனும் விஷயம் செய்வானே!”
 “மஹாங்கி! அவனை என்னசெய்யப்போகிறீர்கள்?”
 “நீசொல்.”
 “தங்கள் சித்தம்?”
 “நிட்டுவிடலாமா?”
 “என்ன வோ?”
 “உனக்கு என்ன தோற்றுகிறது?”
 “அவனைக்கொண்டு நமது காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாமென்றும், அவனை நமது சேவையில் வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் தோற்றுகிறது.”
 “அவனையும் ஈய்யலாமா?”
 “ஏழ்மேடு எப்படி எதிர்த்து கிடைப்பது?”
 “அவன் பலத்தை கீர்த்தியுபற்றியிருப்பாரா?”
 “மாஹாங்கி! எனக்குத் தெரியுமாயிருந்தால் நான் தெரியும்—”
 “அவனும் ஒடுங்கியிட்டான்.”

“அவனை நான் விடமாட்டேன்.”

“வைத்துக்கொண்டு என்னசெய்வது?

“வைத்துக்கொள்வா னேன்?”

“பின்னை?”

“இதுகூடக் கேட்கவேண்டுமா?”

ஜெயசிங்குமணம் பதறிற்று. அவன் சினைத்தபடியே சரியாயிற்றை பென்று திகைத்துநின்றான்.

“என்னவிழிக்கிறாய்?” என்றான் திரும்பவும் அவுரங்க சிப்.

“ஒன்றுமில்லை. மஹராஜ்!”

“ஏதோவிருக்கின்றது.”

“பொய் சொல்லாதே”

“அப்பதறைத் தாங்களும் ஒருங்கிராக வைக்கலாமா?”

“அதனுற்றுண—”

“அடித்துத் துரத்தலாமே.”

“என்ன செய்தாற்றுங் என்னை?”

அவுரங்கசிபுடன் அதிகமாய் ஒன்றும் சொல்லமுடிய வில்லை. பாம்பாட்டி, புதிதாய்ப் பிடித்த பாம்புடன் எவ்வளவு ஜாக்கிரதாதவா யிருக்கவேண்டுமோ, அதைவிடப்பதின் மட்க்கு ஜாக்கிரதையுடனே அவுரங்கசிபோடு கடஞ்சுவொள்ளவேண்டும்.

“ஆற்றில்லை; எனது சிறியவற்றின்று, சிவாஜியை ஒருபொட்டிகளே விடைக்கவேண்டுமென்று தோற்றிற்று.”

“சிறுயின்கு! உண்கு உலகப்பழக்கம் கிடையாது.”

“ஒருங்கிராஜி தங்கள் இந்தம்.”

“சிவாஜி பேரூர்த்திருப்பானேயாகில், நமக்குத் தீங்கை பேர் சௌபாந்த.”

“இனிமேல்தான் சொல்லுவதிற் பயனெண்றுமில்லை”
யென்பதையறிந்து, சரியான சித்தக்கடி னில்லாத ஜெய
சிங்.

“அப்படியா?” என்றான்.

“ஆனால் தங்கிரமாய் எப்படி மது காரியத்தை முடிப்பதென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.”

ஜெயசிங் சம்மானிருந்தான்.

“ஜெயசிங்! உன்மனதிற்கு ஏதேனும் தட்டிற்று?”

இப்பொழுது ஜெயசிங் மூகம் மஸ்ரந்தது.

“மஹராஜ்! எனக்கு ஒரு யுக்தி தொற்றியிருக்கிறது.”

“என்ன?”

“சிவாஜியை, இப்பொழுது போலவ்வாயல், காவலில் வாமல் ஊரினுள்ளே எங்கே வேண்டுமானாலும் போகலா மென்று உத்திரவு கொடுக்கன்.”

“பைத்தியக்காரத்தனமாய்ப் பேசுகிறேயே.”

“இல்லை. மஹராஜ்!”

“பின்னே.”

“காவலேயில்லாமல் விட்டுவிடவேண்டுமென்று நான் சொல்லவில்லை. நற்காலத்தில் சிவாஜி ஒரு பிரதாந் செப்ப மாட்டான். ஏனெனில் காவற்காரர்கள்கட்ட விருக்கிறார்களென்பது இவனுக்குத் தெரியும். நான் சிகால்ஜூவுதென்று வென்றால்:—அவன் காவலே யில்லையென்று நினைத்திருக்கும்பொழுது, அவனறியாமலே, மூன்று நாள்கு காலத்திற்காலாக ராக்கள் எப்பொழுதும் அவனுடைக்காவே யிருக்கிறார்கள். மேற்கூரம், சிவாஜி வை நூல்கள் வாட்டுகிறோம். அதைத்தொல்லாமென்றபொழுது அவன் பாரோடாவது கடிகாரன் அல்

ம்ரமாட்டான்? அப்பொழுது காவற்காரர்கள் விழித்திரு
ஷ்டு அவனைப் பிடித்திமுத்து வரமாட்டார்கள்? அல்லாம
அும—”

“சற்றிரு; சற்றிரு;—”

“அல்லாமலும், எப்பொழுதாவது அவன் தப்பியோடு
வதற்குப் பிரயத்தினஞ் செய்யமாட்டான்?”

“தேயசின்! நீதான் நிரம்பப் புத்திசாலி.”

“மஹாராஜ்! கான் சொல்லுவது சரியென்று உங்களுக்
குத் தோற்றுவில்லையா?”

“நீ சொல்லுவதுதான் வழி.”

“அப்பொழுது ஏதோ விக்காரணை செய்கிறார்போற்
செய்து கமது காரியத்தை உடத்திக்கொள்ளலாமே.”

அவரங்களிப் பாரையும் மூம்பாதவனுக்கொல், பின்னும்
சற்றுரேம் போக்கை செய்தான். அப்புறம்.

“அப்படியே செய்துவிட்டோம்.”

“மஹாராஜ்! தங்கள் காரியம் சித்தியாயிற்று.”

“தேவசின்! உண்ணைப்போன்றவர்கள் என்பக்கத்திலில்
நீக்கும்பொழுது, எனது காரியம் சித்தியாயிற்றென்று மனக்களி
யென்னா?”

“மஹாராஜ்! நான் ‘பொயின்திரக்க’ என்றுசொல்லி
பார்வைக்கிட்டன் மிகவனைக்கிட்டதுடன் சிக்கடபெற்றுக்கொ
ந்து விடுவிக் கான் காரியம் சித்தியாயிற்றென்று மனக்களி
யென்னான்மனை போய்ச்சேர்ந்தான்.

அத்தியாயம் 5

“நான் மூழுவைச்சுடுமே கங்களிடம் ஒப்புவித்துவிட்டேன். அங்கிரிக்கவேண்டும். நான் விடுவிடுவிட்டுதல்லி

பென்று கந்திரனும் சங்கிக்கவேண்டார்க்?" என்று, வனர்க் கிருந்த கடிதத்தை சிவாஜிகையிலையே வைத்துக்கொண்டு அடிக்கடி வாசித்தான். "இது என்ன வேடிக்கை! ஏயிர்ப் பழுத்து ஊர்போய்ச்சேர்ந்து போரும்போலும்பொலிருக்கிறது எனக்கு, விவாகமுடிவேண்டுமா? அவன் என்னை எப்படி யறிந்தான்? சிறையிலிருக்கின்றே ஜென்பது அவளுக்குத் தெரியாதோ? ஆனால் "தங்கள் விரோதியின் புதல்வியென்று சற்றி ரனுஞ் சங்கிக்கவேண்டாமென்று என்று தியிருக்கிறோன். அதையும் தெரிந்து, கான் கந்திரனக்கு ஒரைய காற்பதுவயதானால் ஜென்பதுதயுமறிந்து, எனக்கு வேறு மனியாளிருக்கலாமென்பதுதயுமறிந்து எழுதிய கடி தமல்லவா இது? ஆதனின் ஒருவீலை அவரங்கசீபது தீவிரமயிருக்கலாமா? அவனே, ஏதேனுமொரு குத்தடிக்கச் செய்த காரியமாயிருக்கலாம். பின்னை, உம்மைக்கண்டு சில மாகடைவ இராஜகுமாரி ஆகைகொள்வதற்குக் கருணாமொன்றுமேயில்லையே. கீடக்கட்டும்; கடிதம் கொண்டுவந்த வேலைக் காரியைக் கூப்பிட்டு சிசாரிப்போம்" என்று வேறுக்காரியைக் கூப்பிட்டான்.

"மஹாராஜ!" என்று ஓடிவந்தாள்

"நீ எங்கேயிருந்து வருகிறோ?"

"அரண்மனையிலிருந்து,"

"யார் அதைப்பினுர்க்கள்?"

"அம்மாள்"

"யார்?"

"சக்கிரவர்த்தி புதல்வி"

"யாரிடம் இதைக் கொடுக்கச் சொல்லுதலா"

"தங்களுமிடும்"

“என்பெயர் என்னவென்று சொன்னார்கள்?”

“இவாஜிமஹராஜ என்று”

“பெயர்கூட தெரிந்திருக்கிறதே. நமது பெயரைப் பெண்பிள்ளை—அதிலும் கோஷாவிலிருக்கும் பெண்பிள், கிளை—எப்படி அறிவாள்?” என்று தனக்குத்தானே தினைத் துச்சொன்று, “பெயரைப்பெய்து தெரிந்துசொன்னார்கள்? என்றால்.

“தேஜபசிங்கு விட்டுவாசற் காவலாளீன விசாரித்துத் தெரிந்துகொண்டோம்.”

“எப்பொழுது?”

“இன்றுதான்.”

“இன்றுதானே நான் அங்கே போயிருந்தேன்.”

கீங்கள் அங்கே யிருக்கும்பொழுதான் அம்மாள் உங்களைப் பார்த்தார்கள்.

“அப்புறம்?”

“யார் அது? விசாரித்துவா; வென்றென்னை யதுப்படி கூறக் கூடும்.”

“அப்புறம்?”

“நான் இவளியேவந்து தங்கள் பெபர் முதலியனாவ மறை விசாரித்து வந்து சேர்க்கேதேன்.”

“நான் கிடையி யிருக்கிறே நெக்பதைத் தெரிந்து கொண்டாயா?”

“அம்மாளுக்கும் தெரியித்தேன்.”

“அவள் ஒன்றான்கு சொல்லுகில்கூடு?”

“இல்லை.”

“இல்லை?”

“இக்கடிதத்தை யெழுதி, தங்களிருப்பிடம் மறிந்து இதக்கொண்டுபோய்க் கொடுத்து பதில் வாங்கிக்கொண்டு வரச்சொல்லி என்னையதுப்பினர்கள்.”

சிவாஜிக்குப்போகும் வழியொன்றும் புலப்படவில்லை. “இப்பொழுது ஏன் இன்னென்றாலும்; இவள் நிஜமாகவே என்றேல் ஆசைகொண்டவளாக விருக்கட்டும்; எனக்கு மனைகள் இல்லையா? மேலும், இச்செய்தியை அவரங்கசிப்பின்தால் என்னைக் கண்டிப்பாய்க் கொன்றுவிடுவானே. இப்பொழுது பிழைத்த வீது இருந்துகொண் டிருக்கிறேன். ஒருவேளை என்றைக்காவது தப்பியோடி ஊர்போய்க் கோலாமென்ற வெண்ணம் என்மனத்தே குடிகொண்டிருக்கிறது. இப்பொழுது யயிருக்கேயன்றே. ஹானிவரும்போலிருக்கிறது ஆனாலும், கன்றுகயோசிப்பேன்.

அத்தியாயம். 5

மந்திராலோகதீரை.

எவ்விதத்தாலும், சிவாஜியைக் கொல்லிபுரியாதவன்றில், அவரங்கசிப் கூம்மாஸ்ராணென்பது ஜெயசிங்குக்கு ஈன்றாகத்துதரியும். ஆதலின், மனவருத்தம் மிகுந்தது. சிவாஜியின் தாழ்மைக்குக் காரணம் ஜெயசிங்குதான். அவ்விடத்தையும் நேராகவே சிவாஜிசொல்லித்திட்டான். இதில், எப்படிச் சிவாஜியைத் தப்பவைக்கலாமென்ற வெண்ணைத் தில் ஜெயசிங்கு முழுவது மாழ்ந்திருக்கான். எத்தனையோகாவற்காரர்களைவத்து சிவாஜியைக் காத்துக்கொண்டிருக்கிறேன்பதை யறிக்கு, பின்னும் மனக்கூலக்கூத்தினமீங்கள் க்கு சில காட்களாக அயன்மனைக்குக்கூட ஜெயசிங்குபோல்

வேயில்லை. சக்கரவர்த்திக்கு தனக்கு உடம்பு அசிளகரி யமா யிருக்கிறதென்று சொல்லி யனுப்பிவித்துவிட்டு, பக்ர் கனுக்கண்டுகொண்டிருந்தான்.

சிவாஜியப்பார்த்தயாவரும் அவனுற் கவரப்படுவார்களன்பதற்குச் சந்தேகமேயில்லை. மெலிந்த உடம்பும், மீசை தாடி வளர்ந்த முகமும், கூரியமூக்கும், பரந்த நெற் றியும், இரண்டு ஜோதியெனத்தோற்றும் இருவிழிகளும் அழுகுக்கு அறிகுறியானவையல்ல. ஆனால், இவையெல்லாம் ஒருங்குசேர்ந்திருந்த சிவாஜியின் வதனம், எவர்மனத்தையும் கவர்ந்தது. தனகு விரோதியின் புத்திரிபாகிய ரெள்ளி ஞராமனித்தைக் கவர்ந்தது. துரத்தித்துரத்தியடித்தூக்கடி சியாக அவுரங்கசிபுக்கு அடிமையாக்கிப் பிரதிரீதியை ஜெயசித்து மனம் கொந்தபோகும்படி செய்தது. அங்கங்க் சிபும் தண்ணெயத்திர்த்த ஒருவனுகைய சிவாஜியைக்கண்ட வுடன், “ஆகா! இவனன்றே வீரன்!” என்றான். இவ்வளவு பராக்கிரமசாஸியும், மாவர்மனத்தையும் கவரவல்லன்று மான சிவாஜியை எந்திரியாக்குகொள்ளும் பாக்கியத்தைப் பூண்ட எவன்தான் கம்மாயிருக்க முடியும்? சாதாரணமாய் எல்லோரும் இப்பெயர்ப்பட்டாலீ ஆடன் கிடேக்மாயிருந்து வருவது வழக்கம். அங்கங்கிபோ, நிரம்பக்கொடியன் அதிகாரம் குறைவதாயிருக்கால், எச்செயதும் செய்பத் துணிவான். முன்னமே, தான் பட்டத்துக்குவர்த்துவதன்பெருட்டு, தனது தகப்பணிச் சிறையிலைடைத்து கூடுத்திருக்கான். கூடுதலாககோதாக்களைப் பலனிதமாய்மோசஞ்சிகய்து வலிக்குள்ளுப்படியாக்கியதைப்படியெடுத்து, கொன்றுவிட்டான். அப்படிப் பட்டத்து, சிவாஜியை விரோதி கூடுத்திருக்கச் சங்கமிப்

பான்? இவ்விதயோசனைகளெல்லாம். ஜெயசிங்குக்குமுன்னாம் இருக்கவேயில்லை. தான் அவுரக்கசிப் சேஞ்சிபதியாக யால், தனது எஜமானஆக்கு எவ்வளவு நன்மைசெய்யலா மோ அவ்வளவும் செய்யவேண்டுமென்று சினித்தவன் அவன். சிவாஜி நேரேவந்து பெசியபோது வேறு வேறு விஷயங்களைப்பற்றி நன்றாக எடுத்துச் சொல்லவே, தனது முன்னேர் எல்லோரும் தன்னைவத்து மண்ணைவாரி இறைப் பதுபோல பகற்கனுகண்டு காண்டிருந்தான். “நாம் தான் கெட்டுப்போய்விட்டோம்; பிறராவது துருக்கன்கீழப்பட்ட மலிருக்கும்படி விடலாகாதா? நமது முன்னேர், தமது கம்மங்கியாரெல்லாம் துருக்கன்கீழப்பட்ட வேண்டுமென்று விளைத்தார்கள்?” இவ்விரண்டு வாக்கியங்களையும், அவன் மறங்கவேயில்லை. எவ்விதம்போன்றும் வழியொன்று ஏற்படவில்லை. ஏற்றநித்ததும், அறியாததுமாக எத்தனையோ காவலானிகளை வைத்துக்கூடியெற்பட்டிருந்தார்கள். தெருவே ஈடுக்கும்பொழுது ஒன்றையும்பற்றியே பேசக்கூடாது. மிக இரகசியமாய் ஒருகாரியத்தை நடத்தியிருக்கிறோ மென்றபொழுதுகூட, அச்செப்தி அரசனை பெட்டியிருக்குத். அவுரங்கசிப் காலத்தில் சுவருக்குக்கூட காலிருந்தது. இப்பெயர்ப்பட்டவன் சிவாஜி ஜரிஸிருக்கும்பொழுது முன்னி தூம் பதின்மடங்கு ஜாக்கிரதபாயிருக்கமாட்டானா? சிவர ஜின்யத்தவிர அவளை பெதிர்ப்பவர் ஜின்யது தனத்தின் வேறேவருமேயில்லை ஆதனின், சிவாஜி கூட உடை முதலியங்கற ஒன்றுவிடாமல் அரண்மனைத்துத் தெரியும்கூட எத்தனையோபெப்பர் சியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களைப் பற்றி சினிக்கும்பொழுதே ஜெயசிங்கு விடுவினா? “ஆனால், காப்படி சிவாஜியைத் தப்புவிப்பது? அவனுக்குவாக்குவிடுவதே

இக்கிழத்துவிட்டேன். அல்லானிட்டும், அவனை நான்னப்படி பரவது தப்புவிக்கவேண்டும், எப்படி நினைத்தாலும் ஒருவழி யும் ஏற்படவில்லையே! அங்யாயமாய், ஒரு பெரும்பழிக்கண் ஒரே ஆளாக்கிவிட்டேன், ஒருமிகச்சுரன்கொலைக்கு காரணம் நானுக்கிடுவேனே! தெய்வமே! எனக்கு புத்தியில்லாமற் போய்விட்டதே? கூத்திரியகுலத்திற் பிறக்கு, நான் மலை ச்சுனுக்கு அடிமையானது போதாதெனக்கருதி, அச்சுறையும் அடிமையாக்கக் கருக்கினேன். அதுவும் “பாதாமல், பழிக்கும் ஆளானேன்” என நினைத்து நினைத்துக் கதறி அங்கங் மெலிந்தது.

இல்திப்படியிருக்க, சிவாஜி யென்னசெய்தானென்பதைப் பார்ப்போம். எல்லாவற்றையும் பவானியிடம் ஒப்பு வித்துவிட்டு, ராம ஸ்மரணை பண்ணிக்கொண்டே அநேகமாய் நான்முழுவகையும் போக்குவரான். இப்பொழுதுதான் ரெள்ளினுரானின் வேலைக்காரி உள்ளே நுழைங்காள்; சற்று வெளிச்சமும் சற்று இருட்டுமாக விருக்கிறது தெரு விலை கூட்டமில்லை. உள்ளே நுழைங்கவுடன், “ஐயா அவர்களுக்கு சற்றுப்பொழுது சாவகாசமிருக்குமோ?” வென்றுள்.

“ஏன்?”

“கேட்டுவரக் கொண்டுக்கள்.”

“இ யார்?”

“அம்மான் _____”

அவளைக்காரீனாலும்,

“சற்றுப்பொழுது சிக்சப்தமாயிருந்தது.

ஓர் சப்தம் கேட்டது, வாசற் காவற்காரன் ஆக மூடி ந்து, அவன் முகம் மலர்ந்தது. சௌ தாழ்ரோதிடப்பட்டது. ரெளவினுரா உள்ளே வந்தாள்.

தான்போட்டிருந்த வேலைக்காரியின் உடையை யெடுத்து விசிப்போட்டான்.

சிவாஜியின சமீபத்தில் வந்து,

“கண்ணே! இன்றான் என் ஜென்மம் சபலமாயிற்று.” என்றார்கள்

“ரெளினுரா!” என்றார்கள், தூக்கத்தினின்றும் விழித்ததுபோல சிவாஜி.

“நாதா!—

“ஆமா! என்னையேயன்—

“உம்மையா?”

“ஆமாம். காண்யா தெரியுமா?”

“தெரியும்.”

“தெரிந்தால், என்கேமல் ஆசைவைப்பதறகில்லையே.”

“எனக்குரோ தெரியுப் படுவதே எதான் என்றால் படிப்படியாக விடுகிறேன்.

“அதுவன்ன?”

“வேறொன்றுமில்லை.”

“எனக்கொன்றுமே தெரியுமில்லை.”

“நிங்கள்தாம்”

“என்றால்”

“உங்களைப்பார்த்து அசைவைச்சுறுத்துவது... ஆலிகளைக் கிருக்கவேண்டும்”

“ரெளவினுரா ! ! !”

“தவறில்லை.”

“இல்லை. நான் உன் தகப்பன் அடிமையன்றே?”

“ஆயிரன்ன்?”

“அடிமையை வரித்தலுமுன்னேடா?”

‘மன்மதனுக்கு அடிமையல்லாதவர் யா?’

“நாம் நிஜலோகத்திலிருப்பதாகப் பேசுவோம். நா ஞே அடிமை; நீ இங்குவந்திருப்பது உன் தகப்பனுக்கெட்டு நன்றே, நமதுபிரபோவ்விடும். நானே துன்பத்துக்காகப் பிறக்கேன். நீ இளம்பிராயக்கவள். நீ வீணாக தயறுற வேண்டாம். உடனே புறப்படு—”

“ஐயா! என்றிமல் கொஞ்சமேனும் தகையில்லை?” என்று முகவாய்க் கட்டையைப் பிடித்தாள்.

“பெண்ணே! உனது சௌந்தரியத்தையும், செல்வத்தையும், நற்குணத்தையும் இப்பானியுடன் கூடி வீணாக்க வேண்டாம்.”

“யார் பானி?”

“நான்.”

“உங்களைக் கூடும் பாக்கியம் கிடையாத யானன்றே பானி. என் கண்ணே! உங்காலில் விழுந்தேன்” எனக் காலில் விழுந்து, “உங்கையிட எனக்கு வேறு தெய்வமில்லை. செப்பினேன்; இது சத்தியம்” என்றார்.

“ரெளவினாரா! நீபித்தம் பிடித்தாற்போல் பேசுகிறேயே? நானும் நீயும் என்று கூடிருக்கலாம்? அங்கிடத்தில் உடனிருக்க முடியும்!”

“தமது இராஜதானியில்.”

“நாச்ச ஜென்மத்தில்!”

“இச்சன்மத்திலேயே.”

“உனதுகப்பன் என்னை விடமாட்டான்.”

“நாம் தப்பியோடி விடுவோம்.”

“முடியாது.”

“இல்கீ; முடியும்.”

‘நீ சிறுமி.’

“ஆயினும் நான் நினைத்த காரியத்தைச் சாதிப்பேன்.”

“இருக்கட்டும். என்னிடம் ஏன் ஆசைழுண்டாய்?”

“ஏனே தெரியாது.”

“நமது மதமேவறு.”

“இல்கீ”

“பிள்ளை?”

“நமது மதம் ஒன்றே. தாங்கள் தாம் எனக்குத் தெய்வம். தாங்கள் தாம் எனது நெறி. தாங்கள் தாம்னாக்கு எல்லாம். ஆதலின் தங்கள் நெறிதான் எனது நெறி. தங்கள் மதம்தான் எனது மதம்.”

“இது ஏத்தா இது?” என்று தனக்குத்தானே சிவாஜி கொல்லிக்கெரண்டான். பிறகு “எனக்குமுன்னேயெனிவாக மாயிருந்தால்?” என்றார்டன்.

“எனக்கு வண் அது?”

“ஏனென்றால்?”

“அவர்களுக்காவது பணிவிடைசெய்து திருப்பிடை வேண்.”

“இதுபொய்யா? மெய்யா?” என்றால் தனக்குள்

“ஆனால், ஒரு செய்திகொல்ல மறந்துவிட்டேன். என் மனதின் சிவாகம் செய்துகொள்ள முடியாது.” என்றால்.

“ஏன்?”

“மதவேறுபா டிருக்கின்றதே.”

“அதுதான் இல்லையென்றேனே.”

“உன் மதத்தின்படி சரிதான்!!”

“அதுதான் சரியான மதம். அவ்வளவா?” என்று விவா
ஜியை முத்தமிட்டு ஆனந்தித்தான்.

“ரெளினாரா! ஒரு காரியம் செய்வதற்குமுன் நீ நன்
ரூக ஆலோசித்துச் செய்யவேண்டும்.”

“நான் ஆலோசித்தாய்விட்டது.”

“விவாகம் முடியாது.”

“விவாகமென்று வென்னே?”

“சடங்குகள்—”

“எனக்குவேண்டாம். உங்கள் மனத்தின் ஒரு மூலை
நீல் எண்ணையும் போட்டுவைத்திருந்தாலே போதுமானது.”

“இது என்ன விடாமுண்டன் கொடாமுண்டன் செய்
தியா பிருக்கின்றதே” என்று நினைத்து, பிறகு

“சரி! நான் சம்மதித்தாகவே வைத்துக்கொள்—”

“கண்ணே!” எனக் கூச்சலிட்டாள் மிக்கானந்தத்து
டன்.

“ரெளினாரா! நான் சொல்வதைக்கேள்.”

“என்ன! நாதா!”

“நாம் மேலே செய்யவேண்டியதென்னே?”

“ஒட்டவேண்டுமோ?”

“ஏன்?”

“இவ்வுகையிட்டுப் போகவேண்டியதுதான்.”

“எப்படி?”

“சொல்லுவேன்.”

“சொல்லு.”

“தீர்க்கமாய் ஆலோசித்து சானியே சொல்லுவேன்.”

“என்ன?”

“இன்றைக்கு எட்டாவது நாள் நாம் இவ்வுறையிட்டு விலக்கேவண்டும். நாதா! கவலைவேண்டாம்.”

“ரெளவினாரா! என்னவாய் முடியும்?”

உடனே தனதிருக்ககளையும் சிவாஜியின் கையிற்கோர் த்துக்கொண்டு “கண்ணே! முடியுமென்பதத்துத் தடையில் லீ” யென்றார்.

“கிபோய்வா. யாரேனும் கீழிங்குவந்ததை யறிந்து அசனிடம் தெரிவிக்கப்போகிறார்கள்.”

“ஏனது வேலைக்காரி உடையைப் போட்டுக்கொண்டன்றே வந்தேன். ஆதலின் ஒருவருக்கும் இவ்விஷயம் தெரியாது. நான் போய்வரலாமா?”

“நுப்படியே.”

“நுப்பே!” என்று சொல்லிக்கொண்டே, தான் எறிக் கிருந்த உடையை யெடுத்துத் தன்மேலனின்துகொண்டு, சற்று தூரம் கடந்துசென்றார். உடனே திரும்பிவந்து,

“மறந்துவிட்டேன்” எனக்சொல்லிக்கொண்டே, சிவாஜியுமத்துமிட்டார். திரும்பவும் போய்வருகிறேனென்று சொல்லிக்கொண்டே போய்விட்டார்.

இன்று தான் மேகம் கலைத்து. இனி, சிவாஜிக்கு எப்படியாவது தப்பியோடிப்போய்விடவாயென்ற கூறியமுன் டாயிற்று. “கடவுளை நம்பியது யின்போகுமா? தனது விரோதியின் கோதரதுக்கும் அபயக்கைத்து இராம

பரான் குட்டதிசையில் உதவிபுரியாமலிருப்பாரா? சரி; ரெள் வினூரா சொல்லுவதெல்லாம் சுத்தியம்தான். அதில் அணுக்கூட தவறில்லை. அவளென்னிடம் மூர்ணாமாய் அன்புவைத் திருக்கிறுளென்பதற்கு ஆசீஷந்பேரீமயில்லை. ஆனால், எப்ப டத் தப்பியாடுவது? அவள் என்னவோ சொல்லுகிறே னென்று சொல்லியிருக்கிறாரே! ஆயினும், நாங்களிருவர் மாத்திரம் ஒருகாரியத்தைச் சாதிப்பதென்பது ஒருகாலும் முடியாது; ‘ஆதலின், பின்னெருவனுதவி எனக்கு அவசியம் வேண்டும். நான் யாரிடம் போய்ச் சொல்லுவது? இவ்வூரிலென்னவோ, ஒருவரையுமே உம்பக்கூடவில்லை. எனக்கும் அனைகமாய் ஒருவருமே தெரியாது. ஆனால், யாரிடமாவது சொல்லாமல் மாத்திரம் காரியம் நடவாதென்பது நிச்சயம். நான் யாரிடம் இச்செய்தியை வெளியிடலாம்?... ...ஜெயசிங்கு.....நம்பாமல் எக்காரியம் முடியும்? அதனால் எக்கெடுவரினும் வரட்டும். மனக்கவலையை நீக்கிக்கொள்ள வேண்’ என நிச்சயம் செய்துகொண்டு, ஜெயசிங்கன்டை புறப்பட்டுஇட்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம், ஜெயசிங்கும் சிவாஜியும் பேசிக்கொண்டிருக்கக் காணப்பட்டார்கள்.

“மஹராஜ! வந்தனம்.” என்றான் சிவாஜி.

“பிரதிவந்தனம் தாடுதேன்.”

“பார்த்து வெகு நாட்களாயின்.”

“ஆமாம். பீபா! எனதுமனம் புண்ணுகின்டது.”

“என்?”

“நான் செய்த செயலைக்குறித்து.”

“ஏன் அ?”

“உங்களை வருத்தியது.”

“அது கிடக்கட்டும்.”

“ஹயா! உங்களை அவன் விசிவதாகவில்லை.”

“பின்னே.”

“அ—வ—ன்”

“அறிந்தேன்.”

“என்மனம் பறதக்கின்றது.”

“ஹயா!”

“இப்பொழுது என்னசெய்யலாமென்று எனக்குத் தெரியவில்லை.”

“எனக்கும் தெரியவில்லை.”

“எப்படியாவது சிக்கிரம் தப்பியோடவேண்டும்.”

“எவ்வாறு முடியும்?”

“அதோன் எனக்கும் கவலை.”

“என்னவோ, தாங்கள் விடுவதுதான் வழி.”

“எங்கேயும் காவல் வைத்திருக்கிறோன். எவ்வழியாலும் நீங்கள் ஊரைசிட்டு வெளியே போவது முடியாதபடி பாதுகாத்துக்கொண்டிருக்கிறோன். ஆதலின் வஞ்சகமாகச் செய்யவேண்டும்.”

இவ்வளவுதாரம் சொல்லியான பிறகுதான், கிவாஜிக்கு ஜெயசிங்கிடம் நம்பிக்கையுண்டாயிற்று. ஆதலின், தன் ஸிடம் ரெள்ளினாரா வந்தது, அவள் சொல்லியன முதலிய எல்லாவற்றையும்பற்றிவிவாப் ஜெபசிங்கிடம்கொள்ளுன்.

இதைக்கேட்டவுடன் ஜெபசிங்கு மூகம் மலர்க்கத்து. சிறையில் வடைப்பட்டிருந்தவன் விடுபட்டதும். பழும சங்

தோட்டின் பதின்மடங்கு சந்தோகமண்டச்சான், இனி, சிவாஜியைத் தப்பியோடச் செய்வது இலகுவெனத்தோற் றிற்று. ஜெயசிங்கு உள்ளை யென்பதைபறிந்தால், அவனீச் சிரசேதம் பண்ணிவிஶவான். ஆனால், ரெளவினூரா சம்பங்தப்பட்டதா பிருந்தாலோ, எவ்வளவு கொடியனு பிருந்தாலும் ஒன்றுஞ்சு செய்யமாட்டானெனத் தோற்றிற்று. ஏனெனில், தனது புத்திரர்களைக் காட்டிலும், ரெளவினூரா மேல் அதிக வாஞ்சை வைத்திருந்தான். ஒருவேளை இதனு லேயே சிவாஜிக்குக் கெடுதல் அதிகரிக்குமோ? எப்படியிருந்தாலுஞ் சரி; அவள் உதவி கிடைத்திருப்பது நிரம்பப்பலம்தான்.

“நான் என்னால் ஆனமட்டும் அவள் என்னை மனம் புரிவதைத் தடுத்துப் பார்த்தேன்.

“அவள் இசையவில்லை?”

“அவள் என்னைன்னவோ சொல்லுகிறாள்.”

“என்ன?”

“எனக்கு முதலில் ஸம்பிக்கை யில்லை”.

“அவள் பொய்யே பேசமாட்டாள்.”

“அப்புறம் அவள் சொல்லுவது சத்தியமென் றறிந்தேன்.”

“சரி.”

“அப்புறம், தப்பியோடுவதைப் பற்றிச் சொன்னாள்.”

“என்ன?”.

இஃகிவ்வாறிருக்கையில், சிவாஜிக்கு தலைநொயும் உடம்புவளியும் மிகுதியாய் உண்டாயிற்று. இவ்விரண்டினு அம், அவன் நிரம்பத் தொல்லைப்பட்டுக்கொண் டிருக்குங்

தருணத்தில், கப்பியோடும் என்ன த்தையே எல்லோரும் மறந்தார்கள். அவரங்கசிப் தன்னுடைய வைத்தியர்களில் முதன்மையானவர்களையெல்லாம் அனுப்பினான். நான்கு அல்லது ஐந்து நாட்களாயின. நாளுக்குநாள் வியாதி குறைந்து தொண்டே வந்தது. சிவாஜியைசிரப்பத் தொல்லைப் படுத்தி யது மனைவியாதிதான். இப்படியிருக்குந் தருணத்தில், தம ஞீசிக்கு ஒரு போசனை தோற்றியது

“ம ஹராஜ்! ஒரு காரியம்.”

“என்ன?”

“வழியேற்பட்டுவிட்டது”

“என்ன வழி?”

“உங்களுக்கு வியாதி கீங்கிற நல்லவரா?

“ஆமாம்.”

“அதற்காக—”

“என்ன?”

“உங்களுடைய சிரேகிதர்களுக்கு பகவிபங்கள் அனுப்பலா மல்லவா?”

“இருக்கட்டும்.”

“ஏதிலே சுக்கிதகம் வருவதற்கு இடமில்லையே?”

“இல்லை.”

“கடைக்குள்—”

“நான் இருந்துவிடுவதா?”

“ஆமாம்.”

“யார் தொண்டுபோவது?”

“நான்.”

“முடியாது.”

“பார்ப்போம்.”

“பைத்தியக்காரத்தனம்.”

“யாரையாவது—”

“யாரிடம் நம்பிச் சொல்லலாம்?”

“நாங்கள் ஒருவரும் எடுத்துச் செல்ல முடியாதோ?”

“முடியும். ஆனால்.”

“என்ன?”

“அகப்பட்டுக் கொள்ளுவீர்கள்.”

இவாஜி ஒருவரிடமும்தான் ரெளவினூராவைப் பார்த்ததையும், ஜெயசிங்கிடம் பேசிபதையும் சொல்லவில்லை. இவாஜி அனா குறைபாய் ஒருகாரியத்தை விடார்ட்டான். அவன் செம்வது நிச்சயமாயிருந்தால் அதை வெளியிட வான். அல்லாவிடிற் சம்மா விருந்து விடுவான் இன்ன மும் அவனுக்கு ஜெயசிங்கிடமாவது ரெளவினூரா விடமாவது முழுதும் நம்பிக்கை யேற்படவில்லை.

யாவரும் துக்கம்வந்தபொழுதுயோசனை செய்துகொண்டே விருப்பார்கள். பகலையிருந்தாலும் கனவுகண்டுகொண்டேயிருப்பார்கள். இவாஜி, அடிக்கடி தான் குனுவிலிருந்துகொண்டு தனது இராணுஜியத்தை ஆண்டுகொண்டிருப்பதாகப் பகலிலேயே கணவுக்காடிருக்கிறான். அப்புறம் திடீ ரெண்விவழங்கு. தனது நிலையைக்குறித்து, நிரமபத்துக்கிப்பான்.

இங்கும் இவ்விதமே தங்கித்தங்கொண்டிருக்குக் கருணத்தில், ஒரு வீட்டில் சில வேலையாட்களைத் தகிர வெறே வருமேயில்லை.

“மஹாஜ்!

“யார்?” என்றுண், திடீரெனக் கனவினின் ருமெமூந்து,

“நான் தான்.”

“யார்?”

“வரச்சொன்னார்கள்.”

“யார்?” என்றுண் இத்தம் பிடித்தவன் போல் திரும்ப வும்.

“தெரியவில்லை?”

“தெரிந்துகொண்டேன்” என்ற இங்குமங்கும் பார்த நான்.

“ஏன்? உடம்பு சரியாயில்லையேறு?”

“என்ன விசைத்தும்?”

“ஒன்றுமில்லை யெனத்தான். மேலே போர்த்திருங்க” ஆகையை விசிபெறிந்தாள்.

“ரெளவின்றா!”

மஹாஜ்! என் ஒடிவங்கு முத்தயிட்டாள்.

“வேடக்கை செய்தாயோ?”

“ஆமாம்.”

“எனக்கு ஒன்றுமே தெரியவில்லை.”

“யோசனையிலாழ்ந்திருந்திர்கள்.

“ஆமாம்.”

“நான் முன்னமேவங்கு பார்க்கமுடியவில்லையே யென் ரு எனக்கு நிரம்பவருத்தமாயிருக்கின்றது.”

“ஏன்?”

“உடம்பு சரியாயிருக்கின்றதா?”

“எங்கேபோகும் அது?”

“மஹாஜி! திரும்பக்கவலைசீவண்டாம்.”
 “என்ன சொல்லுகிறோய்?”
 “கவலை வேண்டாம்.”
 “ஏன்?”
 “சொல்லுகிறேன்?”
 “சொல்.”
 “தங்களுடைய ஆலோசனையை யறிந்தேன்.”
 “எது?”
 “பகுதியக்கூட்டை.”
 “எப்படி?”
 “அறிந்துக்கொண்டேன்.”
 “எப்படி?”
 “எப்படியாயின் என்ன?”
 “சொல்.”
 “மஹாஜி! காவலாளிகளைல்லாம் எனது வசமன்றோ?
 “எப்படி?”
 “வேண்டிய திருவியங்கொடுத்தேன்?”
 “நியென் நறிந்தார்களோ?”
 “ஐயோ!”
 “ஏன்?”
 “அதையவர்கள் எறியக்கூடாது.”
 “பின்னொயெப்படி யவர்களை வசப்படுத்தினாய்?”
 “திருவியத்தால்.”
 “யார் கொடுத்தார்களென்று அவர்கள் அறிந்தார்களா?”
 “இல்லை.”

“அறிவார்களா?”

“இல்லை”

“அப்புறம்”

“பகுதியக்குடை சமாசாரம் எனது தகப்பனை எட்டும் போன்றுந்தது. அதை நான்றின்டேதன்.”

“அப்புறம் என்றான் மீதைதுடிக்கச் சிவாஜி.

“வரானமாகப் பொருள்கொடுத்து அச்செய்தி வெளி வராமற செய்தேன்.”

“என்ன செய்யலாம்?”

“ஆதலேன், சீக்கிரம் படுத்தவேண்டும்.”

“எதை?”

“அதைத்தான்”

“என்ன பயன்?”

“பயனுண்டு”

“இப்பொழுதும் யாரேதும் கேட்டுக்கொண் டிருக்க போகிறார்கள்.”

“பயமில்கூ.”

‘நிச்சயமாய்த் தெரியுமா?’

“தெரியும்”

“கூடக்கட்டும்; என்னபயன்?”

“சொல்லுகிறேன்; மஹராஜ்!”

“முடியாது.”

“பகுதியக்குடை இவளுக்கொன்று உண்டல்லவா? என்றதனது மார்பைத் தொட்டுக் காங்கித்தான்.

“இருக்கட்டும்.”

“உண்டா? அல்லவா?”

“உண்டு.”

“மனம் குளிர்க்கு; மஹராஜ! அதிலே, எல்லாவற்றையும் விட உன்னதமான பக்ஷியமிருக்கும்,”

“நான் அறிந்துகொள்ளவில்லை.”

“அது என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டுமோ?

“ஆமாம்”.

“அவசியம்?”

“ஆமாம்.”

“எனக்கு அதைவிடாருசியானது வேறே தவுமில்லை.”

“அது என்ன அது?”

“இதுதான்” என்று சிவாஜியச் சட்டிக்காட்டி, அவனைத் தழுவிக்கொண்டாள்.

சிவாஜி முகம்மலர்க்கத்து.

உடனே, ஆகாயத்தில் மேகம் வந்து முடிக்கொள்ளுவதுபோல, முடத்தில் கலக்கம் காணப்பட்டது.

“என்? மஹராஜ!”

“என்னே?”

“கலக்கம்”

“உன்னால் என்னைச்சுமக்க முடியாது.”

“வெனு என்றுயிருக்கிறது.”

“அதப்பட்டுக்கொள்ளுவாய்.”

“இக்கீ” எனக்கெஞ்சுறையிற் சொன்னான்.

“ஓ! என்னினா! ஒருகாரியம் செய்யத்தொடங்கினால் அதை என்றுக்க தெய்ய வேண்டுமெல்லவா?”

“ஆயாம்.”

“ஆதனின், சீ யோசித்தகாரியம் அவ்வளவு சரியா வராது.”

“ஏன்?”

“முதலாவது, கூட்டயை உன்னுற் சுமக்குபோக முடியாது”

“முடியும்”

“இரண்டாவது, நீ பெண்டினீ.”

“ஆனாலென்ன?”

“மூன்றாவது, பின்னால் ஒருடேவை மொத்தேவாமென்பதற்குக்கூட வில்லாமற் போய்விடும்”

“ஐயா!”

“நான் சொல்லுவது சிச்கா?”

“அல்லவரே”

“எப்படி?”

“என்னானமட்டும் யோசித்துப் பார்த்தேன். எனது சிற்றஸ்திர் கெட்டியமட்டும் தப்பியேறிவதற்கு வழியோன்றுமே ஏற்படவில்லை. தாங்களும் தீரயோசனை செய்திருப்பிர்க்களே.”

“ஆ—மா—ம்.”

“அம்மாதிரியே, நான்தங்களைக் கூடுவதற்கும் வேறு வழி யொன்றுமேயில்லை மேலே.”

“சரி.”

“செய்வேண்டியதை யோசனை பண்ணும்போழுது, இதான் சிரம்ப இலகுவான வழியாகத் தோற்றிற்கு”

“இனவா?”

“ஆமாம்.”

“எனக்குத் தோற்றுவில்லை”

“எனெனில், கொஞ்சமேனும் ஈந்தேகத்திற்கே இடமில்லை”

“அப்படியா?”

எப்பொழுதும் புத்தி நுட்பத்தையுடைய சிவாஜி இம்மாதிரி சிறுபையினாருவன் உபாத்தியாயர் சொல்லுவதைக் கேட்பதுபோலக் கேட்டுக்கொண்டு வந்தான். யாருக்கும் நிலைமாறினால், அதினால் வரும் துண்பங்கள் பலவுள், நல்ல புத்திசாலியாயிருக்கு மொருபையைனே நிரப்பவுமதொந்திரவு படுத்தி படிக்கச்சொல்லிவந்தால், சிலாடகருக்கெல்லாம் அவன் மந்தியாய்விடுவான். உயர்ந்த வேலைபார்க்க யோக்கியதையுள்ள ஒருவனை மிகத்தாழ்ந்தவேலையில் போட்டு சொஞ்சநாட்கருக்கு வைத்திருந்தால், அவன் சிலாடகருக்கருக்கருக்கெல்லாம், சகலபோக்கியதையையும் இழுந்துவிடுவான். இது மனிதர்களுக்குமாத்திரமல்ல; மற்ற ஜீவப்பிரையிகள் விஷயங்களிலும் இவ்விடையத்தின் உண்மையைக்கண்டுகொள்ளலாம். மேலும், மனிதக்கூட்டத்தாரிடத்தும் இவ்விடையம் உண்மையேயியாசர், வால்மீகி, பாணினி, பதஞ்சலி, காளிதாவன், சங்கரர், இராமனுஜர் முதலியோரைப் பெற்றதான் நமதுதேசம் பிறநேருக்கயில் அகப்பட்டது. முதல் அம்மாதிரியான ஓர் இரத்தினத்தை உண்டாக்கச் சுத்தியற்றுப்போய்விட்டது. இது இறக்.

“ஆமாம்; மஹாஜ்” என்றால் ரெளவினாரா.

“அப்புறம்?”

“கீக்கிரம் நமது காரியத்தைச் செய்து முடித்துக் கொள்ளவேண்டும்.”

“கீக்கிரமன்றால்”

“நானோயன்றைக்கே”

விஷய விடியக்கதை கேட்டுகிட்டு, ‘சிஹைக்கும் இாம னுக்கும் உறவென்ன?’ என்ற கேட்ட ஒருவன்போல், ‘முடிவாக என்னசெய்ய வேண்டுமென்கிறோம்?’ என்றான் சிவாஜி.

சிவாஜியேலிருஷ்த ஆசைமிகுதியினால், ரெவளினுரா, சிமப்பப்பொருமையுடன். இதுவரையிலும் சொன்னவற்றையெல் வாமதிரும்பச்சொன்னான் சொல்லியிருக்கு! அவருக்கு ஒரு சங்கேதம் மனதில்தட்டியது” கூடையில் கோட்டைவாசல் வசையில் பக்கியக்கூடையைக் கொண்டுபோய்விடலாம் அப்புறம்?”

இதற்கண்ணேபதில் வேண்டும்.

சற்றுநேரம் கலையிலாழுந்திருந்தாள்; கையைப்பிச நீதாள்;

எழுந்தாள் உட்கார்ந்தாள்.

சரேலன “மஹராஜ! முடித்துவிட்டேன்” என்றான், ‘ஏதை?’

“கவலையை.”

“எப்படிடி?”

“நானோயே, பக்கியத்தை கூடைகூடையாக வைரக்கும் அனுப்பத்தொடங்கவேண்டியது”

“சரி.”

“நானோயன்றைக்கு—மறந்துவிட்டேன்.”

“ஏதுாத் என்புவர் கூடையில்லாம் பக்கியத்தை நிரப்பிவைத்து, எடுத்துக்கொடுக்கவேண்டியது.”

“ஆகட்டும்.”

“நானோயன்றை அந்த சமயத்தில் தாங்கள் உடம்பு அசெளக்கியமெனக்கூறி, போய்படுக்கபோவதாக உண்ணே தாங்கள் பிறரறியாமற்போவீர்கள். அப்புறம் ஒரு குடைக்குள் தாங்கள் இருந்துவிடுவீர்கள்.”

“சரி.”

“ரெளவினாரா, ஓர் வேலைக்காரியாக, கூழியக்கூடை எடுத்துப்போக வேண்டி அவ்விடம் வருவாள்.”

“வரட்டும்.”

‘தாங்களிருக்கும் குடையை பெடுத்துக் கொள்ள வாள்.’

“அப்புறம்.”

“கோட்டை வாசற்படியை யாருமறியாதபடி அகேகம் பெயர்களுள்ளருத்திபாகத் தாண்டிவிடுவாள்.”

“சரி” என்றான் முகமலர்ச்சியுடன்.

“சமீபத்தில்—ஒன்றையும் மறக்கவில்லையே?—இல்லை.”

“ஓசால்” என்றான் அவசரத்துடன்.

“என்ன சொன்னேன்?”

“சமீபத்தில்—”

“சமீபத்தில், தம்முஜி குதிரையை வைத்துக்கொண்டு, காத்துக்கிடிக்கண்டிருப்பார்.”

“எப்படி?”

“எப்படி பென்னை?”

“‘ரெளவினாரா?’ என்று அவளைத்தமுயிக்கொண்டார்.

“‘மதுராங்கு’”

“‘ரெளவினாரா! இன்றுதான் உண்மீயமிங்கேதன்’ என்று பிஸ்தத்துடைய அவளை முத்தமிட்டார்.

“முனராஜ! இன்றதான் எனது ஜன்மம் சூபல்யமா நிற்று.”

“எனக்கும் அப்படியே.”

“இல்லை.”

“ஆமாம்.”

“நான்னாரே பாக்கியசாலி?”

“ஏன்?”

“நான்னாரே பாக்கியசாலி! நீங்களன்று” என்றான் பிக்கானக்தத்துடன்.

“ஏன்?”

“சொல்லவேண்டுமா?”

“ஆமாம்.”

“உங்களுக்கு நான்கிடைப்பது ஒரு பெரிதல்ல.”

“ஏன்?”

“அப்படித்தான்.”

“நான் என்னசொல்லலாம்?”

“ஏனாக்கு நீங்கள் கிடைப்பது அரிது.”

“அப்படியே செய்துவிடுவோம்.”

“தடையென்ன?”

“போமாங்கிட்டுதோ?”

“ஆமாம்.”

“நான்போய்வருகிறேன்.”

“உறி.”

“மஹாஜ! மறப்பிரகளோ?”

இச்சமயத்தில், வாசலில் யாரோவந்து காத்துக்கொண் அருப்பதாகச் செய்தி தெரிந்தது.

“ஓரே குதியாய்க் குதிபபேன்; இதில் பிழைத்தாலுஞ் சரி; மரித்தாலுஞ்சரி. வலையிலைப்பட்டுக்கொண்ட பிறகு தப்பிப்பதற்கு பயந்துகொண்டிருப்பது எங்கேயாவது ஒழுக்கமுண்டோ என் யோசித்ததே முட்டாள்த்தனம். அகப் பட்டுக்கொண்டால் துலைத்து விடுவது சிச்சயம்தான், அகப் பட்டுக்கொள்ளாமலிருப்பதென்றால் இங்கேயேயிருப்பதுதான். இங்கேயேயிருந்தால், என்னான்ன ஆபத்துக்கள் நேரிடு மோ? ஆதனின் துணிக்கேதாப்பிபேன். சரி; என் துணிக்கால் மட்டும் என்ன செய்யமுடியும்? எனக்கு உதவிபுரிவதற்கு யாரோனும் இருக்கவேண்டாம்? இங்கிருந்து என் எப்படித் தப்பியேடுவது? எனக்குத் தெரிந்து பத்துப்பெயர், தெரி யாமற் பத்துப்பெயர் என்னைக் காவற்காக்கிறார்கள். ஆ! ஷாலினுராநட்டாற்றில் முழுகித்தத்தனித்துக்கிடக்கு மொருவனுக்குத் தொப்பக்கட்டை அகப்பட்டாற்போல், நீ எனக்குத்தொன்றினுயோ? ஆனால், தொப்பக்கட்டை அகப்பட்டது; தப்பித்துவிடலாமென்பதற்கிடமேயில்லையே. நீ, என், இருவரும் சேங்கு முழுக்கிடுவோம்போ விருக்கிறதே. சரி யானீ உதவியிருக்கால், காமிருவரும் தப்பியோடலாம். எனக்கு முன்னமே இரண்டு மகிளிகளிருந்தபோதிலும், உணவியும் காரியல்சத்தினால் கஸ்யாணஞ்சுசெய்துகொள்ளும் படி நேரிடுகிறது. ஒருவறைக்கு மூன்றமகிளியா? பாபம்! பாபம்! ஆனால், என் எனது மனமொப்பி ரெளவினுராவை கூல்யானால் செப்பதுகொள்ளவில்லை, எனது குலதெய்வமே

இல்லருவாயின்னைக் கடப்பாற்றவந்தது போதும்—கிடக்குப்படும்; அவள் மாத்திரமிருந்து என்னைத் தப்புவிக்கமுடியாது. ஆதலின் வேறொருவன் உதவி எனக்கு அவசியமாய் வேண்டும். நம்பினாற்கேடுவரும்; நம்பாமலிருந்தாலோ காரியமொன்றும் நடவாது. என்னகஷ்டம்! யானா நம்பலாம்; ஜெயசிங்கைம்பி அன்றைக்கு எவ்வளவு சொல்லியும், அவர் எனக்கு வாக்குத்தத்தம் செய்தும், அதற்குமேல், அவர் எனக்கு வேறொன்றான் சொல்லவில்லை. அவரால், ஒன்றுநூசியப்பீர்மீயா? போதும் போதும் இஃதென்றேயோசனை? நான் கிழுந்துபொய்கிட்டேன். இப்பொழுதுமா நான்மஹாஷ்டர அதிபதி? நான் அவரங்கீசின் கைதியக்ஞரே? ஆதலின் ஏதேனும் இக்காரியஞ்சு செய்வதற்குத் துணியதற்குத்தடையேன்று நான் என்னைச்சிவாஜியாக நினைத்துக்கொண்டு இக்காரியஞ்சு செய்யலாமா, செய்யலாதா வென்யோசித்தேன். சரிபாக போசித்துப்பார்த்தால், ஓர்கைதியப்பன்றே இக்காரியம் செய்கிறேன். அதாவது கைதி, மஹாஷ்டர அதிபதியாகப் பார்க்கிறேன். அகப்பட்டால் ஒன்றும் கஷ்டமில்லை. கைதி மரிக்கிறேன். அகப்படாவிட்டால், சிவாஜியாகிறேன். வெகு வேகமாய்ப்பறிக்குமோர்குகிறை, முக்கையாய்ப்ப போகும்வரைக்கும் ஒடு மல்லவா? எனக்கும் அதற்கும் என்னவித்தியசமி? இவ்விதம் சிவாஜி தனக்குள்ளே சிச்சயங்கியெப்பதுகொண்டு, எனது ஒவ்வொரளைக் கூப்பிட்டு தம்முடியியைக் கூப்பிட்டிருக்கிறேன்.

தம்முடியைக்காட்டும்.

தம்முடியைக்காட்டும் திரும்பினம் தொழியைப்பாய்வதற்குச் செப்பினப் பிசாரி, துணைவுதற்குமுடியும் இங்கூடிய

தினம் தெருவோடு போய்க்கொண்டிருக்கும்பொழுதானாலும்
அருக்கள்வர்த்த அவன் சமீபத்தில் நின்றுகொண்டு,

“இயா! வந்தனம்” என்றார்.

“வந்தனம்.”

“நான் சக்கரவர்த்தியால் உங்களிடம் அதுபப்பட
நேண்.”

“ஏன்?”

“அவசியமானகாரியமொன்றிருக்கிறது.”

“சொல்லாமே.”

தம்முழுக்கு நிரம்ப ஆச்சரியம் ஜனித்தது.

“தங்கள் எஜமானஞ்சிய சிவாஜி சிறையிலிருக்கிற ரெ
ங்பது தெரியுமோ?”

“இது என்ன கேள்வி?”

‘தயவு செய்யவேண்டும்.”

“ஆமாம்.”

“அவர் மஹராஜாவை நிரம்பப் புண்படுத்திவிட்டார்?”

“எப்பொழுது?”

“தெரியாததோபோலப் பேசுகின்றீரோ.”

ஏதோ “ஓனுப் ஆட்டுக்குட்டிக்கூது” இருக்கின்றதெ
னமனத்தில் சாங்கித்து “கொஞ்சம் சொன்னால் அறிந்துகொ
ள்ளுவேன்றான்றுங்.”

“வேடிக்கைதான்.”

தாமதிப்பதில் ஒன்றும் பயனில்லை யென்பதையறிந்து
தம்முழு,

“மூலைசொல்லும்” என்றார்.

“தரி! சற்று என்னிடம் வேடுக்கை பண்ணிப்பார்த்திர்; கிடக்கட்டும். அதற்காக, சிவாஜியை தண்டிக்கவேண்டுமென்று மஹராஜ் எண்ணங்கொண்டார்.”

“என்னதற்காக தண்டிப்பது?” என்று மனத்திலுள்ளனண்ணி, ஆயினும் பேசுவதிற் பயனெண்றுமில்லை யென்ற நிந்தான். பிறகு வெளிப்படையாக.

“ஆப்புறம்!” என்றான்.

“தண்டனை யென்னவென்றுமில்லை வண்டுமோ?”

“ஆமாம்.”

“ஆரசனை நிந்தித்தால் என்ன?”

“தெரியாது.”

“சும்மா பொய் சொல்லாதேயும்.”

தம்முழு தலையிதியை சினித்து நிரம்பத்துக்கித்தான்.

திருமபவும் அத்துருக்கன் “உமக்கா தெரியாது?” என்றான்.

“தெரியாது, ஜியா!” என்றான் கோபத்துடன்.

“இப்பொழுத ஆயின்துகொள்ளும். உயிரைவாங்கிடுவோம்.”

“என்று?”

“குற்றத்திற்காகி!”

“என்னகுற்றம்?”

“தெரியாதோ!” எனச்சிரித்தான்.

தம்முழு பேசுவில்லை.

“மேலே?”

“மேலே என்ன?”

“அதுதான் ஜியா முக்கியம்.”

“சொல்லும்!”

“அதற்குத்தான் சக்ரைவர்த்தி என்னை உம்மிடமுப்பி வரு.”

“சொல்லும்.”

“சக்ரைவர்த்திக் கட்டன்ப்படி செய்வீரா?”

“சொல்லும், ஜியா!”

“செய்வீரா? ஜியா!”

“சொல்லும், ஜியா! சொல்லுகிறேன் பிறகு.”

“சரிதான், வெகு அதிகாரமாக விருக்கிறேன்.”

“அதிகாரமென்ன? நான்போகிறேன்.”

“கோபித்துக்கொள்ள வீதியும், நில்லும்.”

“சரி; சொல்லும்.”

“ஜாகிர் கொடுப்பார்.”

“அப்புறம்.”

“நவாப் பட்டம்கொடுப்பார்.”

“யாருக்கு?”

“உமக்கு.”

“எதற்காக?”

“சொல்லுவேன் கேளும்.”

“சொல்லும்.”

“நிரம்புப்பொருள் கொடுப்பார்.”

“எதற்காக?”

“பொறும் ஜியா! உயர்ந்த வேலைகொடுப்பார்.”

“எதற்காக? என்பதற்கு முதலில் விடைத்தருவீர்.”

“நமது சக்ரைவர்த்தியின்கீழ் வேலை செய்வதற்கு.”

“சக்ரைவர்த்தியான்.”

“அவரங்களேப்.”

“எனக்கு அவர் சக்கிரவர்த்தியல்லவே.”

“பின்னொர்?”

“இவருடி.”

“ஹ!! ஹா!! ஹா!!!”

“நிருவாரம் போறும்”

“என்?”

“சக்கிரவர்த்தி பறந்துபோய்விடவார்.”

“எவ்விடம்?”

“விண்ணுலகிற்கு.”

“அப்பதியா?” என்றான் அடங்காத துக்கத்துடனும் கோபத்துடனும் தம்முடிதி. இருந்த கோபத்திற்கு அத்தாருக்களை இச்சமயம் தவிரவேறு எச்சமயத்தும் வீழ்த்தி பிருப்பான். இச்சமயம் ஏதாவது கோபமாகச் செப்புவிட்டிரல், அவரத்கீழேயின் காரியம் கடப்பது எளிதாய்ப்போய் விடுமெணப்பயக்கு, சம்மா விருந்தான்.

“பதில் சொல்லும்.”

“என்ன வேண்டும்”

“நான் கேட்டேனே.”

“அதற்கா?”

“ஆமாம், நாங்குள்ளீரோ?”

“இல்லை? இல்லை?” என் மலர் விழித்தான்!

“யோசிக்கவேண்டும்” என்றான் நூல்ரும் அதிகமாகப் பேசப்பிடிக்காமல் தம்முடிதி.

“என்னவோ பதில் சொல்லுவின்றே.

“நான்ன சொல்லுவேண்டும்.

“உண்டு, இல்லை; யோசிக்கவேண்டும்.”

“சுக்கிரவர்த்தியிடம் போசித்துச் சொல்லுவேனே
னச் சொல்லும். தயவு செய்து பொறுக்கச் சொன்னே
னென்று கேட்டுக் கொள்ளும்.”

“இங்கேம் பேசி இதுதானு?”

“தயவு செய்யவேண்டும். போய் வருகிறேன்.”

“கோபிக்கிண்றீரோ?”

“இல்லை.”

“சற்றிருமே.”

“இல்லை. போகவேண்டும்.”

“சரி.”

எனவே, இருவரும் வேறு வேறு பக்கங்களில் திரும்
ப்ப் போய் விட்டார்கள்.

“ஆ! செல்லுமே! சீ காவிபொன்றவளன்றே? இன்
நைக்கொருவனிடமும் காளை யொருவனிடமும் இருப்பவ
ள் சீ. பாண்டவர் முதல், கந்தன், சந்தீகுப்தன், அசோ
கன், ஜபபாலன் முதலியோராண்ட இப்புவி தருக்கணிடம்
சென்றது. சீ போகும்பொழுது சற்றேறும் போசித்துப்
பார்த்தாயோ? உன் குணம் தான் அப்படி. குடிகளை
லைம—சியோ! அவர்களிடம் சுப்ரீஸ்த்தைப் பெற்ற குடிக
ளைகளம்—சற்றேறும் போசியாமல் செல்லும் எங்கே
சென்றுதா அவ்விடத்தைபே மூண்ட செப்பின்றனவோ!
இராணுஜியாரும் பண்ணுவதென்பது இலகுவான காரியம்
எது. மது முன்னேர்கள் ஏவ்வளவோ பயப்பட்டு அதை
ச்செப்பது கொண்டு வர்த்தார்கள். தருக்கணுக்கு ஒன்றுபே
லக்ஷிப்பியலை. இப்படியிருந்துக்கூட பவளன் தர்மார சா
லிக்குப்பட்டு இப்புவியாத இவ்வளவு காட்களுக்கும்

அருக்கணிடம் எப்படித்தானிருந்ததோ! செல்வமே! உனக் குட்கண்ணில்லையோ? உனக்கு அறிவு கிடையாதோ? என அம்மானுகிய சிவாஜிமஹராஜாவை வரியாது, அப்பறதைத் துருக்கி வரித்தாயே! இம்! இப்பொழுதோ! அவரங்கசிப் அசையா சிலையிலிருக்கிறார்கள். என்ன செய்யலாம்? ஐயோ! நிழல்போன்றும் கிடி என்னேடு கூடவே தொடர்ந்து கொடு நான் எக்காரியத்தைச் செய்வதாக போசித்தாலும் செய்யத்தொடர்ந்தினாலும், என் காரியங்களை பெல்லாம். தொலைக்கின்றதே! சில வருஷங்களில் மஹராஜாவிலிருஷ்ம்பூக்ஷிபிறுள்ள எல்லோரையும் நடுங்கச் செய்தார். நானும் கையில் வாளெடுத்தது முதல் அவருடன் கூடவே பிரிக்குது வருகிறேன். மரிப்பதும் கூடவே மரிப்பேன். அவரிக்கு அடிப்பட்டதன்றே?—”என்று சற்றுத்தயங்கி அழுதான். “அங்கிருந்து சைனியம் கொண்டு வரலா மென்றாலா? அது முழுவதும் பிசுகு. சரி; எல்லாவற்றிற்கும் கிதியே காரணம். ஜெயசிங்கு என்ன செய்வான்? எவரையும் நம்பாத பாதனையும் போக்கிலியுமான ப்ரஷ்டனுக்கு அதிக்ஷ்டமிருக்கின்றது. எனக்கா ஜாகீ? நவாப்பட்டமா? மஹராஜா பட்டமா? நிறைந்த செல்வமா? உயர்ந்த வேலையா? என்ன சினித்தான் அத்துருக்கண்? என்னுடைய எஜ மானாரா சாவிறுமன்றேயிடேன்! இன்னென்றாருத்தாலும் என் சினியாரே ஜாம் இப்படிக் கேட்பாரேயாகி, அவரை உயிரோ கிடேன். அங்கோ! சிவாஜிமஹராஜாபைத்தியாக்காரத்தை மாயிருந்து விட்டார். அக்காட்டுப் புதியை நம்பவரமா? என்னவோ! இது கிதியின் செயல். இக்காரியம் மாமாகச் செய்துகொள்வதன்று. ஒருவகைக்குக் கொடுதி அருவதாயிருக்கால், அவன் புதியை அதற்கெற்றுபடித்தான். செல்லு

மோ! இப்பொழுது அவர் சிறையி ஸடைபட்டிருக்கிறார். சரி; இருக்கட்டும்.—அவர் மரித்தாலென்ன? அப்புறம் அவரங்கசீப் கொடுப்பதை வாங்கிக்கொண்டு சௌக்கியமாயிருப்பேனே? நான் சம்மானிரேன். தருக்களைத் தொலைக்கும் வழி பார்ப்பேன். என்னுடைய எல்லாக் காரியங்களும் தவறிபோனவையாகவே யாய்விட்டும், நான் தோற்றாலும், அடங்கவில்லை யென்பதே எனக்குப் புகழாகும். இவ்வுரிமை வெளியிலுள்ள தோட்டங்களும், கோட்டை வாழ்வதிடும், இன்னும் எனது எஜமானர் வாசத் வழியும், எல்லாம் மனதில் ஒருவித அசுபை உண்டாக்குகின்றன. எனக்கு அவற்றைப் பார்க்கவே பிடிக்கவில்லை. நான் இப்பொழுது வேறு எங்கே போவது? இரவு பகலா யோசித்து தப்பி யோடும் வழியைக் கண்டுபிடிக்கலாமென்றாலோ? காலத்திற்கேற்றபடி முத்தியும் தோற்றமாட்டேன் என்கின்றதே அந்தோ! நான் ஊரைப்போய்ப் பார்த்தபொழுது, தோட்டம் தனது பிரகாசத்தை யிழுத்தது. “காட்டைமதில், வழைமை கிளையடைந்த பெரியோன் போலக்காண்கிறது எல்லசினேசிதன் அகப்படாமல் தனிக்கும் மனம் போல் ஊரெல்லாம் தண்ணியில்லாமல் வருந்துகிறது. விதியினால் அழிந்த என்னைப்போல மரத்தில் பழமில்லை. துவ்டர் மனதில் மண்டும் இருகைப்போன்று, ஊரெல்லாம் நிலைத்தில் புல்பூண்டுநிரம்பி யிருக்கின்றன.—இருக்கட்டும் மஹமராஜாவைப் போய்ப் பார்ப்பேயன்”—என எனக்குத் தாலீஸ் சொல்லிக்கொண்டுவாடிய தேவத்துடையும், துக்கமே வடிட மெடுத்தது போன்ற முதேத்துடையும், தமிழ்ஜியிடம் வந்த கேள்வதன்.

“முதையாது!”

“யார்?”

“தம்ஞாஜி.”

“தம்ஞாஜி!”

“முறைாஜி! —,, எனக்குவிக் கதறினான்.

“தம்ஞாஜி! என்ன?”

“அகப்பட்டு விட்டோம்.”

“என்ன?”

“இன்று ஒரு செய்தியைக் கேள்வியுற்றேன்.”

“என்ன?”

“சொல்லவே முடியவில்லை.”

“சொல்லாமல்?”

“பாதகன்.”

“மேலே”

“தங்களை—”

“கொல்லப்போகிறுத்தே?”

உடனே தம்ஞாஜி மென்னமாய் கிண்றான்.

“எனக்கு இது முன்னமே தெரியுமோ.”

“முன்னமேயா?” என்றான் ஆச்சரியமண்டித்தம்ஞாஜி.

“எனக்கு—?”

“சொல்லியென்ன?”

“என்ன செய்வது?”

“இதைசொல்லது.”

“எனக்குத்தெரியவில்லை.”

“பின்னொ?”

“அதற்காகத்தான் ஓடிவக்கேதன்கு.”

“தம்ஞாஜி! யத்தனித்து விட்டோம்.”

“என்ன?”

“காரியத்தை.”
 “ஏக்காரியத்தை?”
 “தப்புவதற்கு வேண்டிய காரியத்தை.”
 “மஹராஜ்!”
 “உனக்குச் சொல்லவேண்டு மென்பதுதான் என் வை
 லீயாயிருந்தது.”
 “மஹராஜ்!” என்றால் சந்தோஷத்துடன்.
 “ஜெயசிங்கும் நம்முடைய சிறேகிதன்.”
 “அப்படியா?”
 “ஆமாம்.”
 “அவர்கூடவா?”
 “ஆமாம்.”
 “அவரிடம் விஷயமெல்லாக எடுத்துச்சொன்னேன்.”
 “தாங்களா?”
 “அவர் என்னை விடுவிக்கவேண்டுமென்ற வெண்ணங்
 கொண்டார்.”
 “அப்புறம்?”
 “நான் கவியாணம் செய்து கொள்ளப்போகிறேன்.”
 “ஏப்பொழுது?”
 “இப்பொழுது.”
 “வேடுக்கையா?”
 “இல்லை.”
 “பின்னோ?”
 “ஏனவில்லை தெரியுமா?”
 “தெரியாது”
 “அவர் அவுடுக்கமிப்பின் மகன்.”
 “நின்றா?”

“ஆமாம்.”

“அப்புறம்?”

“அவரும் சமக்கு உதவி செய்வாள்.”

“என்னமுடியும்?”

“பின்துங்கேள்.”

“நாளையன்றைக்கோர் விருந்து.”

“ஆமாம் நாலுங்கேள்விப்பட்டேன்”

“வெகு நன்றாகநடக்கும்.”

“மறந்தேன்—தைற்காக விருந்து?”

“எனக்கு உடம்பு சௌக்கியமானதற்காக.”

“மஹராஜ்! நான் தங்களையறியவில்லை.”

“கேள். சொல்லுகிறேன்.”

“சரி.”

“அவ்விருந்துக்கு வரக்கூடாத கனவான்களுக்கும், வங்க ஏழைகளுக்கும் பக்ஷியம் கூடையில் கொடுக்கப்படும்.”

“அப்படியா?”

“கூடையில் எத்தனையோ வித பக்ஷியங்களிருக்கும். அதிக்காலோ?”

“இல்லை.”

“தம்முடிஜி! கீழமா?”

“மஹராஜ்! ஏழைத்தனமுட் கஷ்டமுட் வரும்பொழுது புத்தியும் மழுங்கிடும்.”

“தம்முடிஜி! வருந்தாதே.”

“பின்னே?”

“திரு கூடையை ஓர் ஏழைத்தனருக்கு ஒடிசுதப் போவான்.”

“ஈங்கி!”

“கோட்டை மதிலுக்கு.”

“அப்புறம்.”

“கூடை நிர்ம்பக்கன் மாகவிருக்கும்.”

“வாசற்படிக்குச் சுற்று தூரத்திற்கப்பால் தம்னுஜி இரண்டு குதிரைகளுடன் நிற்டான்.”

“மஹராஜ! துருக்கச்சி ரெளவின்றாவோ?”

“தம்னுஜி!”

“அப்புறம்?”

“அப்புறமென்ன?”

“அப்புறம்?” என்றான் குதூகலத்துடன்.

“அப்புறமென்ன ஒன்றுமில்லை.”

“மஹராஜ! நாளையன்றைமட்டும் பொழுது போக வேண்டுமே! என்னசெய்யலாம்.”

“பதை பதைக்காதே.”

“சரி.”

“ஆனால் முடியும் வரைக்கும் நிச்சயமொன்றுமில்லை.”

“முடியுவதற்குத் தடையென்ன?”

“ஏதோ பகவன் தான் துணை.”

“மஹராஜ! தங்கள் கட்டளையை யறிந்தேன். இவிச் செய்யவேண்டுவதைற்றைச் செய்யப்போகிறேன்.”

“தம்னுஜி! என் அழுதாய்?”

“மஹராஜ! உடங்க செய்தியைச் சொல்ல மறந்தேன்.”

“என்ன?”

“பிகவும் முக்கியம்.”

“ஆனால்சொல்லு.”

பிறகு தம்முடி தான் துருக்களைச் சுத்தித்தலையும் துருக்கண் சொன்ன விஷயங்களையும் ஒன்று ஷ்டாம்ர் சொன்னான்.

“அவ்வளவு செய்தானு?”

“ஆமாம்.”

“தம்முடி இனி தவக்கப்படக்கூடாது.”

“செத்தாலுஞ் சரி: பிழைத்தாலுஞ் சரி.”

“அப்படியே?”

“துருக்கண் அவ்வளவு பாதன்.”

“சிட்டக்ட்டும்.”

“பிழைத்திருக்கும் வரைக்கும் நிச்சயம் கொள்ளலும் ஏது?”

“ஏன்?”

“அப்படி பிருக்கின்றது செய்தி.”

“ஏன்?”

“ஒனக்குத்தெரியாது?”

“ஏனியங்கள் நடத்தவேண்டியது தானே?”

“ஆமாம்.”

“தாமதப் படுத்தவேண்டாம்.”

“இல்லை.”

“போய் வருகிறேன்.”

அத்தியாயம். 7

தப்பியோடினார்கள்.

“சத்தியம்தான்; நமக்கு அதிர்ஷ்டமிருந்தால், சமுத்திரத்தின் அடியிலிருக்கும் விலையிலாமாணிக்கங்கூட எவ்விதமாகவாவது நமக்குக் கிடைக்கும். இல்லாவிடில், எவ்விதத்திலும் மேன்மையை யுடைய ஒரு துருக்கன்பெண் என்மேல் ஆசைபூண்டு என்னைத் தப்புவிக்க முயலுவானேன்? இனி எனக்குப்பயமேயில்லை; நான் தடையில்லாமல் தப்பியோடி இராஜ்ஜியபாரம் வகிப்பேன். ஈதன்ன சப்தம்? ஆமாம்; பாட்டுடனும் கூத்துடனும் வாத்தியகோவும் கேட்கின்றது; இச்சப்தத்தைக்கேட்டால், கூட்டம் நிரம்பத் தெருவிலிருக்குப்போலிருக்கிறது. நான் போய் பார்க்கிறேன். சரிதான்; அவரங்கசீப் அதோ போகிறேன். இன்று ரம்ஜான் பண்டிகையோ? அவன்கூடவா ஜவங்களுடன்கூடதெருவே வருகிறேன்? ஆச்சரியம்! ஆச்சரியம்!! எப்பொழுதும் சண்டை போட்டு அயர்ந்துபோய் இப்பொழுதுதான் தனது ஜனம் தன்னை நல்லவனென்று சொல்லவேண்டுமென்று ஆசைப்பட்டான் போலும். தெய்வமே தன்னைத் தொழுப்பவர்களைப் பார்த்துத்தானும் ஆனந்திக்கவேண்டுமென்று நினைத்தது போலிருக்கின்றது. அதுகிடக்கட்டும். நான் உள்ளே போகிறேன்.” என்று உள்ளேபோய், “சபாஷ்! இதுதான் நல்ல சமயம். இச்சந்தியில் தான் நாம் இலகுவாய்த் தப்பித்துப் போகமுடியும் ‘பவானி! உன்னைப்பணிக்கேதன்’ என்று சொல்லிக்கொண்டே சமையற்கட்டண்டை சிவாஜிசென்றான்.

“ரகுநாத்!” என்று தனது வேலைக்காரனைக் கூப்பிட்டு “என்ன செய்தி?” என்றான்.

“மஹராஜ்! தடையில்லை” என்றுன் முகமலர்ச்சியுடன்.

“தமனுஜி எங்கே?”

“கோட்டை வாசற்படியண்டை சென்றார்.”

“அதற்குள்ளேயா?”

“ஆமாம்.”

“ஏன்?”

“வனைன்றால்?”

“பொழுதிருக்கின்றதே”

“சற்று இருட்டுகிறபொழுதே புறப்படவேண்டும்.”

“உகப்பட்டுவிட்டால்?”

“வேறு நேரமில்லை.”

“ஏன்?”

“இருட்டிய சிறிதுநேரத்திற்கெல்லாம் கோட்டைக் கதவைச் சாத்தியிடுவனன்றே?”

“ஆ!”

“பயமில்லை.”

“ஏன்?”

“சற்று நேரத்திற்கெல்லாம் இச்சந்தடியில் தப்பி யோடியிட்டாராம்.”

“வெகுபெயர் பகுதியங்கள் வாங்கிக்கொண்டு போனார்களா?”

“ஆமாம்”

“இன்னும் ஏன் ரெளவினாரா வரவில்லை?”

“வந்துவிடுவார்கள்”

“மறந்துவிட்டார்களா?”

“ஏன் பயப்படுகிறீர்கள்?”

“இன்னும் வரவில்லையே,”

“சரியான பொழுதிற்கு வருவார்கள்.”

“இங்கே ஒருவருமில்லையே.”

“இல்லை.”

“நமது சமாசாரம் வெளியாகின்டுமோ?”

“ஏன்?”

“யாரேனும் ஒற்றர்கள் எப்பொழுதாவது கேட்டுக் கொண்டிருப்பார்களேயானால்ல?”

“ஒருவருமில்லை.”

“நீடிபா.”

“அங்கு வேறு காரியமில்லை.”

“மஹராஜ! ரெளவினாரா வருதிருற்போ விருக்கிறது.”

“ஆமாம்.”

*

*

*

*

*

*

அத்தியாயம். 8

முன்றுங்கள்.

“ஓரளவினாரா! நாம் புறப்பட்டு இரண்டுநாட்களாயின. எவ்வளவு வேகமாய் சூதிரையை விட்டுக்கொண்டுவந்தபோ தினும் நாம் தெவ்வியிலிருந்து இன்னும் நாறுமைல்தானே வந்திருக்கிறோம். நாம் எங்கு தங்கின்றும் நம்மை வந்து பிடித்து விடுவானே வென்ப்பயமாயிருக்கிறது. கருடி முரடான வழிகளானும், மலைச்சாரனின் வழிகளானும், நமது தம்ஞானிரகுநாத் ஆசியவிரண்டுயிர்த்துணைவர்களுடன் வங்கோம். இனி நம்மால் தங்காமல் போகுமுடியாது. ரெளவி

னாரா! தங்குவோமா?” என்றான் சிவாஜி. “எனக்கும் நிரம் பச் சிரமாயிருக்கிறது.”

“தமணைஜி! ரகுநாத்! நிரம்ப வெயிலாயிருக்கின்றது. இங்குதங்குவோம்.”

“அப்படியே மஹரஷ்” என்றார்கள் இருவரும்.

உடனே இருவரும் சிவாஜியிடம் விடைபெற்றுக்கொண்டு சுற்றுதூரத்திற்கப்பால் போய் மரத்தடியிற் படுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள்.

“ஆஹா! நாம் எவ்வளவுதூரம் நடந்திருக்கிறோம்! மலையும், கல்லும், பட்டனங்களும், கிராமங்களும், காடுகளும், கண்ணுடிபோன்ற அருணிகளும் தாண்டிவங்திருக்கிறோம். யழுளையும், ஜீலழும் சுற்றிச்சுற்றியோடும் நாடுகளின் வழியாகவும், மருத்துவமுகமாகவும், கோடுரங்களும், கோரிகளும், வாசல்களும், நிரம்பிய ஊர்களின் வழியாகவும், ஆகாயத்திலிருந்து விழுந்துவிட்டனவோ வெனக்கருதும், மலைக்குன்று நிரம்பிய காடுகளின் வழியாகவும் வந்தோம். ரெளவினாரா! சரஸ்வதியின் ஓட்டம்பார்த்தாயோ? அளவான மழைபெய்து செழிப்படைந்து பசுமையாயிருக்கும் சோலைகள் சரஸ்வதியின் கரையிலிருந்தனவே? அது எவ்வளவு ரமணீயமாயிருந்தது பார்த்தாயோ? மிகச்சாதுவாய், பருத்தாய்டியுடன் எத்தனை பகுகள் மழையினுறும் நீரோட்டத்தாலும் நிரம்பப் பசுமை படைந்திருந்த நிலங்களில் மேய்ந்து கொண்டிருந்தன? ஆ! நாம் வரும் வழியில் நீர் மிகுத்தியால் விட்டு நதியின் கரையில் தடதட வென்று விழுந்ததைமறந்தாயோ? நாம் வந்த வழிநோன வழி யன்று. இன்னும் அச்சப்தம் என்மனத்தைவிட்டு நீங்கேள்கிறேன். இடும்புசுரன்

கர்ச்சனையைப் போன்று, சற்றிலுமிருக்கும் பள்ளத்தாக்கு களையழுகிய மலைகளில் தாக்கி, திரும்பவும்நாலாப்பக்கங்களிலும் அச்சப்பதம் திருப்பி யொலிக்கப் பட்டது. இதோ பார்க்கின்றாயே இம்மலைகள் அடர்ந்த காடுகளால் போர்க்கப் பபட்டிருக்கின்றது. அந்தோ! என்ன ரமணீயமான சந்தன வாசனை வீசுகின்றன. இவற்றைப் பார்த்தவுடன் எனக்கு எனது ராஜதானியாகிய ராஜகிரியின் ஞாபகம் வருகின்றது. நமோந்ம; பவணி! ராமசந்திரா! சர்வலோக சரண்யா! சகல நன்மையையும் எல்லா பிரஜைகளின் மேறும் வருவிக்கின்ற பகவ! என்று தலை குனிக்கு நான்கு திக்கை யும் நோக்கி நமஸ்காரம் செய்து விட்டு, “வேதங்களாக்கி யோனே! சங்கசக்ர கதாபாணி! சகல தேவங்களுக்கும் பிதாவே! இம்மலையே நமது மனத்தைக் கவரக்கூடிய ஓர் பெரிய காக்ஷி! எவ்வளவு உயரம்? மலைச்சிகரங்களி லெல்லாம் கரேலென மேகங்கள் உட்கார்ந்து தொண்டிருக்கின்றன. ரெளவினுரா! காட்டுக்கொழிகளெல்லாம் கத்திக்கொண்டிருக்கின்றன. பயங்கரமான கற்பாறைகளின் மேல் அடர்ந்த கொடிகளாய வீடுகளிருக்கின்றன. அவ் விடம் எத்தனை பிராணிகள் கூடு கட்டிக் கொண்டிருக்கின்றன. பார்த்தாயா?” சற்று சிவாஜி தயங்கினான்.

* “நாதா! காது கொடுத்துக் கேளுங்கள். கூடுகளினி ன்றும் கரடிக் குட்டிகளெல்லாம் கத்துகின்றன. யானை உரைந்து எத்தனையோ மரக்கிளைகளை சரித்துத் தள்ளி அதினின்றும் குளிர்மையானவும், பறந்தவும், ரமணீயமானவுமான வாசனை அவற்றினின்றும் வெளிப்படுகின்றது பார்த்திர்களா? இது நிரம்பவும் அடர்ந்த காடுதான். ஆ!

அதோ பாருங்கள்! அதோ அச்சிகரத்தைச் சுற்றி ஒரு கருமேகம் போகின்றது பார்த்தீர்களா? அது தங்கினால் அங்கு வருஷத்து சிந்துவின் கரைத்தோட்டங்களை யெல். ஸாம், செழிப்பிக்கின்றது. இதோ கீழ்க்காற்று நமக்கு விசிருகின்றது.ஆ! வெகு பலமாகக் கத்துகின்றது; அச்சப்தம், அழுகியமயில் சந்தோஷத்தினால் கத்துவதுடன்கூடச் சேர்ச் துமலைக்குகைகளினின் யம் பிரதி யொலிக்கின்றது. இது சரியான வெயில்வேளை. கருடன் மரத்து நிழலில்வந்து ஒன்றிக்கொண்டிருக்கிறது. ஆற்றோத்திலிருக்கும் பழத்தை க்கொத்தித்தின்ற வாத்து, வெயில் தாங்க மாட்டாமல் இதோனிருக்கும் ஏரியில் முழுப் போகின்றது. போதும! மிகவும் சேர்ந்திருக்கிறேன். மஹாஜ! சற்றுத் தூங்கு வோம்.”

“ரெளவினாரா! நானும் சோர்ந்திருக்கிறேன்.”

“ஆனால் நித்திரை செய்யுங்கள்.”

“சரி! நமது விதி.”

“பயமென்ன? இன்னும் கொஞ்ச நாட்களுக்குத்தானே.”

“சரிதான்!” என்றால் பரிதாபத்துடன்.

காரணமில்லாமல் சிவாஜியின் மனங்கலங்கி யிருந்தது. நாடு, நகரம், தகப்பன் தாய் மதம், செல்வம், பரிஜனங்களீ, ஈகம், முதலியனவற்றைப்பல்லாம் பரிஹரித்து விட்டு சிவாஜியொருவளையே நம்பி யோடிவந்தவளைப் பார்த்து யார் தான் ஆச்சரியப்படாமலிருப்பார்கள்? ராஜபுத்திரீயா யிருக்கவள் இப்பொழுது மாத்தடியில் துணியை விரித்துப் போட்டுப் படுப்பதென்றால், சிவாஜி பரிதாபப்படுவதற்குந் தடை

யென்ன ? எல்லாம் செய்தாள்? சிவாஜி அவளை மோசம் பண்ணுமலிருப்பானென்பது என்ன நிச்சயம்? அதை அவன் கொஞ்சமேலும் தினைக்கவேயில்லை. அந்தினைப்பே அவளைக் கொன்றுவிடும். சிவாஜிக்கும் இது ஓர் அதிசயமாகவே தோற்றிற்று. அதிசயம் தான் அவன் செய்ததும், இரண்டு பெண்டாட்டி யிருக்கும் பொழுது மூன்றாவது ஒரு துருக்கப்பெண்ணை விவாகம் செய்து கொள்ளுவது அதிசயமன்றோ? ஆனால் அவருக்காக அவன் இக்காரியஞ் செய்ய வில்லை. ராமதாஸ்ஸ்வாமி மஹராஷ்ட்ர தர்மச்சதை நிலைசிறுத்தி வேத மதமாகிய மகாதர்மம் அழியா வண்ணம் பாடுபடச் சொன்னதற்காக வன்றோ இக்காரியம் செய்தான்? சிவாஜி யில்லாவிடில் மஹராஷ்ட்ரமே யில்லை. மஹராஷ்ட்ரமில்லாவிடில் வேதமதம் அழிப் பேன்டியது தான். மேலும் சிவாஜியின் மக்கிரிகள் இவன் வரப்போகிறான் வரப்போகிறான்று பகற்கனு கண்டு கொண்டிருக்கார்கள்.

சிவாஜி, ரெளவினரா இருவரும் தூங்கிவிட்டார்கள்.

தம்முடி, ரகுநாத் இரண்டு பெயர்களும் ஏழுந்து வந்தார்கள்.

“ரகுநாத்! பார்த்தாயா?”

“பார்த்தேன்.”

“அலங்கோலம்.”

“நாம் போய்ச்சேர்ந்தால் அப்புறமென்ன?”

“சேரவேண்டுமே!”

“பகவான் தயவு.”

“இக்கஷ்டமும் அதுபவிக்கும்படி நேர்ந்ததே.”

“கமது விதி—”

“ஆமாம்.”

“நம்மை எவ்வரறு விடும்?”

“போய்ச்சேரும் வரைக்கும் சரியான உயிரேயிராது.”

“ஆமாம்.”

“அஸ்தமித்துப் போய் விட்டால் காட்டில் திண்டாட வேண்டுமே.”

“சோர்ந்து தூங்கிகிறார்களே?”

“சற்றுப் பொறுக்கட்டுமா?”

“ஆகட்டும்.”

“ஆனால் வழி தெரியாமற் போய் விடப்போகிறது.”

“ஆனால் எழுப்புவோம்.”

“நீ எழுப்பு.”

“மஹராஜ்! மஹராஜ்!”

“அயர்ந்து தூங்குகிறார்கள்.”

“மஹராஜ்!” என்றான் சற்று உரத்தி.

“இன்னும் எழுங்கிருக்க வில்லையே.”

“மஹராஜ்!” என்றான் மறுபடியும்.

“ரகுநாத்! சற்றுப்பொறுக்கட்டும். ஸ்போய் குதிரைக் குக்குத் தண்ணீர் காண்பித்து அவற்றைப் பயணத்திற்குத் தயார்ச்சியும்.”

“அப்படியே!” என்று ரகுநாத் புறப்பட்டுப்போனான்

அத்தியாயம். 9

வனம்.

“மஹராஜ! இப்பொழுத கை இருளாயிருக்கிறபடியினால், நாம்போகவேண்டியதிக்குக்கூட நமக்கு நன்றாகப்படுவென்றீலை. ஆகவீன் இதோ விளக்குத் தெரிகின்றதோ இவ்விடத்திலிருந்துவிட்டு, சந்திரவெளிச்சம் கிளம்பியவுடன் புறப்பட்டு மஹராஷ்டரம் நோக்கிச் செல்லுவோம். நன்றாக யோசித்தால், நாம் ஒரிடத்தும் தங்கக்கூடாது. சரி, இதோ கோயில் வந்தோம். இக்கோயில் வராகப்பெருமாள் கோயிலாயிருக்கிறது. பகவானுக்கும் துணையெவருமில்லை. இருள்ளீங்கும் வரையில்நாம் அவருக்குத்துணையாயிருந்துவிட்டுப் புறப்பட்டுப்போய்ச்சேர்ந்துவோம்” என்று தமிழ்நாடு சொல்ல, நால்வரும் கோயிலில் வந்து உட்கார்ந்துகொண்டார்கள்.

*

*

*

“நான்கூடவா கவலையற்றுத்தாங்கினேன்? தூக்கத்தின் மகிழையே மகிழை; இராப்பகலாக விழித்துக்கொண்டிருக்கும் என்னைக்கவலையினின்றும்விடுவித்து சற்று இன்பங்கொடுத்தது. இவ்வின்பம் கிடக்கட்டும்; விதியின் செயலெல்லாம். என்னைக்கெடுத்து எனது விரோதியைப் பலப்படுத்துவதாக விருக்கிறது. நான் ஒரு பெரிய சூத்திரதாசனங்களே விருக்கிறேன். நான் இல்லாவிடில், ஓர் பெரிய நாடகத்தின் பயன் உலகத்தோருக்கில்லாமற் போய்விடும். பல்லோரையும் சரிப்படுத்தி, நம்மவர்களையெல்லாம் ஒன்றுசேர்த்து, வீணாகத் தூக்கிக்கொண்டிருந்தனவற்றிற்கெல்லாம் உயிர்கொடுத்து, நயத்தாலும், பயத்தாலும், பொய்யாலும் துறுக்கர்களை வென்று, மஹராஷ்ட்ரதர்மத்தையும், வேதமதத்

தயும், நிலைறுத்த வேண்டியவன் யான்? விதிபின் செயல் என்னவோ?" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண் டிருக்குஞ்சருணத்தில் குதிரையடிச்சப்தம் கேட்டது. "திரு, டன் பிழைப்பு என்ன பிழைப்பு? பகலெல்லாம் ஒருவரு மறியாதபடி அடிக்கடி ஜனசமூக மிராதவழிகள் வழியாகப் போகவேண்டியிருக்கிறது. எத்தனையோ காவலாளிகளிருந்தும் அவர்களினின்றும் தப்பியோடிலாந்துவிட்டோம். ஆயினும் கான் நிர்ப்பயமாகவே பிருக்கவில்லை. யாரேனுமொருவன் என் பின்னால் தானுகவருவானாகில், அவன் என்னைத்தான் பின்தொடருகிறானுவென்று நினைக்கும்படியாயிருக்கிறது. மனிதனை அவன் செயலைதான் பிடிக்கின்றது; ஆதலின் தப்பியோடி வந்திருக்கும் கான் பயப்படவேண்டாததையெல்லாங்கண்டு பயப்படுகிறேன். நான்போன்றும் போகிறேனன்றும் ரெளினூராவங்கிறோ கதியற்றுப் போய்விடுவாள். குதிரையடிச் சப்தம் இன்னும் பலமாகக் கேட்கிறதே. இவ்விடத்தில் குதிரைகள் வருவதற்குக் காரணமென்ன? இன்னும் சற்றுக்கவனித்துக்கேட்பேன். மேலும், இவை பிரயாணிகளின் குதிரைபோன்றும் தோற்றுவில்லை. ஏனெனில் அடியோசை யளவாயிருக்கின்றன. அவை, வெக்கு வேகமாய் பந்தயக்குதிரைகள் போன்றும் ஒடிவருகின்றனவே. என்னவிசேஷம்? தம்னுஜி! தம்னுஜீ!! தம்னுஜீ!!!"

"மஹராஜ்!"

"சீக்கிரம்."

"மஹராஜ்! என்ன?"

"கவனித்துக்கேள்."

‘சற்று சத்தத்தைக்கேட்டுவிட்டு பிரமித்துவின்றுன்.
மலரவிழித்தான்.

பிறகு “என்னசெய்வோம்?”

“ஏன்?”

“நம்மைத்தான் தொடருகிறார்கள்.”

“நிச்சயமாய்?”

“ஆமாம்.”

“ஏன்?”

“இக்காட்டில் வேறுயார் வருவார்கள்?”

“எனக்கும் அப்படியே தோற்றுகிறது.”

“என்ன செய்யலாம்?”

“வரவர ஒசை கிட்டவே கேட்கின்றதே.”

“ஆமாமி ஆமாம் ! !”

“பதறுதே.”

“ரகுநாத் !”

“மஹாஜி !” என்றுன் ரகுநாத்.

“குதிரையை அவிழ்த்துவிடு.”

“ஏன்?”

“கீக்கிரம் அவிழ்த்துவிடு.”

“ஏனை?”

“சட ! சொன்னகாரியத்தைச் செய்.”

“மஹாஜி !” என்று சற்று மலரவிழ்த்து விட்டு, “நம் அமைப் பின் தொடருகிறார்களோ ?”

“ஆமாம் ! ஆமாம் ! !”

“நேளவினூரா” ! என்றுன் சிவாஜி.

நேளவினூரா எழுங்கிருக்க வில்லை.

“தம்ஞாஜி! விளக்கை யணைத்துவிடு.”

“இதோ மஹராஜ்!” என்று விளக்கை யணைத்தான்.

ரெளஸினராவை மெல்லத்துக்கீ கற்சிலையின் பின்னே படுக்க விட்டு விட்டு சிவாஜி மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்தான். ரகுநாத் குதிரையை அவிழ்த்து விட்டு விட்டு அண்ணடையிலிருந்த ஏரிக்கரையிலுள்ள புதரினுள்ளே உட்கார்ந்தான். தம்ஞாஜி அச்சிறிய கோபுரத்தின் மேலேறி ஒரு வர் கண்ணிலும் படாதபடி அதன் மேல் வளர்ந்திருந்த அரசின் மறைவில் தொத்திக்கொண்டிருந்தான்.

“பப! பப! பப! பப!” என்று சத்தம் தான் கேட்டுக்கொண்டிருந்தது. வினாடிக்கு வினாடி அதன் பலம் அதிகரித்துக்கொண்டிருந்தது சுற்றிலும் மலையாயிருந்ததினால் எவ்விடமிருந்து அச்சத்தம் உண்டாயிற்றென்று தெரியவில்லை. மேலும் மலையினின்றும் இச்சத்தத்தின் பிரதி மொலியும் வந்துகொண்டிருந்தது. சிவாஜி மனம் மாத்திரம் கோயிலினுள்ளேயே பிரிந்தது.

“இறங்கிப்போய் அவனை பெழுப்பிச் சொல்லிவிட்டு வரலாமோ? வெகு அழகுதான். இதுதான் கெட்டுப்போவதற்குவழி, அந்தோ! அவள் ஒருவரையுங்காணுமல் வெளி யே எழுந்துவந்துவிட்டால்? உஷ்! இறங்குவோம்.” என்று சொல்லி இரண்டுக்கீளை பிறங்குவான். அச்சமயத்தில் சப்தம் சற்று அதிகரிக்கும் உடனே மறுபடியும் மேலேயே போய் உட்கார்ந்துகொள்ளுவான். சிவாஜியின் மனம் பதைப்பதைத்துக் கொண்டே பிரிந்தது. தம்ஞாஜியும் ரகுநாதும் அசையாமலிருந்தார்கள். ரெளஸினரா எழுந்திருக்கவேயில்லை.

“பு! பு! பு! பு!”

சற்றுப்பொழுதிற்கு சத்தமொன்றுமே கேட்கவில்லை.

“எல்லாம் கணவதானாலோ?” என்று சிவாஜி நினைத்தான்.

“பொறுப்போம்.

“இந்தாறு வேட்டின் சத்தம்களம்பிற்று.

“எங்கே?

“தெரியவில்லை.

இவர்களுடைய குதிரைகள் இருந்த இடமே தெரியவில்லை.

“நாதா! நாதா!!”

“அந்தோ! என்னசெய்யலாய்?” என்று மரத்தினின்றும் கீழே யிருந்தினான்.

“பு! பு! பு! பு!”

“நாதா!

“அம்மா! வாய்த்திறவாதேயுங்கள்” என்றான் கோபுரத்தின்மேலே யிருந்த தம்முடுஜி.

“யார் அது?

“பட்பு! பட்பு! பட்பு! பட்பு!”

ரெளவினாரா அச்சப்தத்தைக் கேட்டு நடுங்கிப்போய் இருந்தனிடத்திலேயே உட்கார்ந்துவிட்டாள்.

நாற்பதுதுருக்கக்குதிரை வீரர்கள்காணப்பட்டார்கள். அவர்களுக்குத் தலைவன் தன்னை அவரங்கசீபின் ஆளாக நிருக்கச் சொன்னவரென்பதைத் தம்முடுஜி யறிந்தான்.

அசைவற்ற பதுமைகளைப் போல கால்வருமிருந்தார்கள்,

குதிரை வீரர்கள் அங்கு வரும்பொழுது தான் சந்தி ரோதயமாயிற்று. அவர்கள் மத்திய யனம முதல் இது வரையில் ஓயாது ஒடி வந்திருக்கிறார்கள். தெய்வத்தின் செயலே அற்புதம் சிவாஜியையும் ரௌஸினாவையும் அறி ந்தவர்கள் வந்தவழியில் எவருமேயில்லை. அப்படியிருக்கும் பொழுது கூட யாரோ நான்கு பெயர்கள் குதிரைகளி ன்மேலெறிச் சென்றார்களென்றும் அவர்களுக்குள் ஒரு த்தி பெண்ணென்றும் வழியில் இவர்களைப் பார்த்தவரனே கர் அவர்களுக்கு செய்தி சொல்லிக்கொண்டே வந்தார்கள். எப்படியோ தெய்வாதீனமாக இப்பண்ததொகுதி சிவாஜி ரௌஸினாவையே பின் தொடர்ந்தது.

“மஹமத்தா ! இங்குச்சற்ற தங்குவோம்” என்றான் ஒருவன்.

“ஆனால் எல்லாரும் இறங்குங்கள்” என்று ஆமத் தட்டனையிட்டான். எல்லோரும் குதிரையினின்றும் இறங்கினார்கள்.

கோயிலண்டையிலுள்ள ஏரிக்கரையி ஹட்கார்க்கு கொண்டு, அனேகம் பிரிவுகளாகப் பிரிந்து, அவரவர்கள் தங்கள் தங்களுக்குத் தோற்றியனவற்றைப் பற்றிப் பேசி கொண்டிருந்தார்கள்.

“இம்ரான் ! மலையெவியென்று சொன்னேனே!”

“ஆமாம்.” என்றான் இம்ரான்.

“என்ன கெட்டிக்காரத்தனம்?”

“ஆமாம்.

“ஏற்ற காள் முழுதும் செய்தி யெப்படித் தெரியாமல் ருக்கது?”

“ஏழான் பிண்டிகயில் நாம் ஒன்றையும் கவனியா திருந்து விட்டோம்.”

“பிசுகு செய்தோம்.

“அப்புறம் எப்படித்தெரிந்தது?”

“ரெள்ளினுராவை ஒஹா பார்க்கவேண்டு மென்றார்.”

“அப்புறம்?”

“அவரைக் காணேங்கி.”

“அதற்காக?”

“தேடச் சொன்னார்கள்.”

“அதற்கும் சிவாஜிக்கும் சம்பந்தமென்ன?”

“அவள் சிவாஜி வீட்டுக்கு வேலைக்காரி வேடம் தரித் துப்போனாம்.”

“யார் பார்த்தார்கள்?”

“காவலாலிகள்.”

“ஏன் பிடிக்கவில்லை”

“என்ன சிச்சயம்?”

“அப்படியென்றால்?”

“தங்கள் விழிகளை யவர்கள் நம்பவில்லை.”

“ஏன்?”

“ராஜகுமாரத்திட தெருவேயப்படி வருவாரா”

“எப்படி?”

“கூடையொன்றைத் தூக்கிக்கொண்டு.”

“கூடையென்ன?”

“சிவாஜிக்கூடை.”

“ஓவாங்க்கை.

“அப்புறம் வளிபே குதிரை ஏருங்கது.”

“அப்புறமென்ன.”

“அப்புறமென்ன.”

“அரசர் என்ன சொன்னார்.”

“என்ன சொல்வது.”

“நிரம்பக் கோபித்தாரோ.”

“கோபிக்கமாட்டாரோ.”

“அப்புறம்.”

“யார் இவ்வளவு செய்தாரென்று விசாரித்தும் பார்த்தார்.”

“ஒன்றுமே தெரிந்துகொள்ள வில்லையென்று இங்கு சொல்லிக்கொண்டார்கள்.”

“அப்படியல்ல.”

“பின்னை.”

“ஜெயசிங்கு—”

“அவரேயா.”

“ஆமாம்.”

“அன்பு.”

“அவர்தான் இதற்கெல்லாம் காரணம்.”

“நாமெல்லாம் அவளை உயர் பதனிக்குக் கொண்டு வரக்கூடாதென்று சொன்னேமல்லவா.”

“ஆமாம்.”

“நம் பேச்சையார் கேட்டார்கள்.”

“அப்படிச் சொல்லக்கூடாது.”

“ஏச்சமயம் அவர் உதவி வேண்டியிருந்தது.”

“எதற்கு.”

“விவாஜிலை யடக்குவதற்கு.”

“இப்பொழுது.”

“இப்படிச் செய்வாரென்று யார் நினைத்தார்கள்?”

“அவரங்கசீப் என்னசெய்தார்?”

“என்ன செய்வது?”

“ஜெயசிங்கை—”

“என்ன செய்யலாம்.”

“கொன்றுவிடுவது.”

“அப்பா! அது நிரம்பத் தொந்தரவை விளைவிக்கும்.”

“என்ன?”

“உனக்குத் தெரியாது.”

“என்னவோ பேசுகிறோயே.”

“உனக்குத் தெரியாது. கூம்மாவிடு.”

“என்?”

“இப்பொழுது ஒன்றஞ் செய்யக்கூடாது.”

“எப்பொழுது செய்யவேண்டும்.”

“கிவாஜியைப் பிடித்து விட்டு.”

“பிடிக்காவிடல்.”

“அப்புறம் பார்த்துக் கொள்ளுவாம்.”

“பிடித்தப்புறம் என்ன செய்வதாக போசனீ?”

“விசாரணை செய்து இருவரையும் கொலை வாங்கி விடுவது.”

“ரெளவின்றாவை.”

“ஒரு தடவை கொன்றுவிட வேண்டு மென்கிறார் ஒரு தடவை மன்னிப்போமென்கிறார்.”

“அப்படியா?”

“என்ன செய்வாரோ.”

“கொன்றுகிடுவதே திறம் அந்தப்பயலோடு ஒடிய வளை நாம் மன்னிப்பதே சரியன்று. ஆயினும்,

தன் வயிற்றிற் பிறந்த மகளன்றோ?”

“தன் தேகத்துப் புண்ணுக்கு இரங்குவதோ?”

“உதாரணம் நன்றுதான்.”

“நான் சொல்லுவது தப்பா?”

“கொஞ்சமேனும்.”

“வேடிக்கை பண்ணுகிறோயே.”

“பின்னையென்ன?”

“ஏனக்கு அவர்கள் பேரில் நிரம்பக்கோபம் வருகின் றது.”

“ஏன்?”

“ஏனென்றால்?”

“ஏனக்கு அவர்கள் எப்படியாவது தப்பியோடி விட வேண்டுமென்றிருக்கிறது.”

“வெகு அழகு தான்.”

“பின்னையென்ன.”

“வெகு அழகு தான்.”

“நமக்கென்ன?”

“பாதகனன்றோ நீ.”

இச்சமயத்தில் அக்கட்டத்திலொருவன் ஒரு குதிரை அரை மைல் தூரத்திலிருப்பதைப் பார்ப்பதாகச் சொன்னன். உடனே தங்கள் தங்கள் குதிரைகள் ஒழுப்போயிருவா அல்லவர் என்று எல்லோரும் பார்த்தார்கள். அவர்கள் குதிரை அதனுகட்டப்பட்ட விடத்திலேயே நின்று கொண்டிருந்தது. குதிரை காணப்பட்டது பொம்பியனச் சிலர் செப்பினார்கள். சிலர் சிஜூயாகவு மிருக்களாமோ

கிளைத்தார்கள். ஆனால் ஒரு நிச்சயம் மாத்திரம் உண்டு. என்னவென்றால் குதிரை காணப்பட்டது. மெய்யாயின் எவ்வே மனிதன் சமீபத்தில் இருக்க வேண்டும். மனிதன் உயிரோடு இருப்பானேயாகில் குதிரையை விட்டு விடுவானா? அவன் ஏதோ காரணத்தால் இறந்து போயிருந்தால், இம்மாதிரி குதிரை தனிதேயை திரியும். ஆதனின் என்ன செய்வது என்று அவர்களுக்குள் ஒரு நிச்சயம் ஏப்படவில்லை. ஆனால் அவர்கள் வந்தகாரியமும் முக்கியமானதன்றே? ஒரு வேளை குதிரையேல் வந்தவன் தங்களைக்கண்டு ஒளிந்து கொண்டிருக்கலாகாதோ. அப்படியு மிருக்கலாம்.

“இம்ரான்! என்ன செய்யலாம்?”

“குதிரையைப் பிடிப்போம். ஆமத்”

“ஆனால் கிளம்பு.”

“மற்றவர் என்னசெய்வது.”

“சற்று சற்று தூரத்திற்கப்பால் எல்லோரும் இக்காட்டைச் சுற்றிக் கொள்ள வேண்டும்.”

“நலம் தான்.”

“ஆமாம்.”

“இல்லாவிடில்.”

“கையிலகப்படாமல் போய் விடுவான்.”

“இவ்வளவு கஷ்டமெடுத்துக் கொள்ளுகிறோம். அது குதோ கட்டில் மேயவந்த குதிரைபோன்றிருக்கிறது.”

“அப்படி முழுதும் நம்பக்கடாது.”

“ஈனிதான்.”

“எல்லோரும் கணியுங்கள்”

உடனேனல்லோரும் ஒவ்வொரிடத்திலும் யாரும்தப்பி யோடாதபடி பார்த்துக் கொள்ளத் தங்கி விட்டார்கள்.

ஏரிக்கரையில் மாத்திரம் மூவர் இருந்தார்கள். ஏனெனில் எவ்விடமிருந்து ஒடிவந்தாலும் அவ்வழியாய்த் தான் ஒடவேண்டும். அவ்வழியைச் சரியாகப் பாதுகாத்துக் கொண்டால் தப்பியோடாமற் பிடித்துக் கொள்ளலாம். மேலும் ஏரியோ மிகப்பெரிது. அதில் குதித்து விட்டால் வாள் துப்பாக்கி முதலியனவற்றை வைத்துக்கொண்டிருக்கும் துருக்கருக்கு சிவாஜியைடு நீந்தழுடியாது. ஆதலின் சிவாஜி ஏரியில் குதிக்கமுடியாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இம்ரான் ஆமத் இவ்விருவரும் குதிரையைப் பிடிக்கச் சென்றார்கள்.

* * * *

குதிரையகப்பட்டு விட்டது. டெல்லியிலிருந்து வந்த குதிரையென்பதையு மறிந்து கொண்டார்கள்.

ஆதலின் சிவாஜி இச்சற்றளவுக்குள் தான் இருக்கவேண்டும். சந்திரவெளிச்சத்தில் தம்முஜிக்கும் ரகுநாதுக்கும் சிவாஜி சைகை காண்பித்தான். ரகுநாத் அசையாது எழுந்தான். தம்முஜி அதைப் பார்த்து விட்டு தாலும் மெல்லக்கிடே யிறங்கினான். கீழே நின்ற மூன்றுதலூக்க விரர்களும் பரலோகங்கு சென்றார்கள். அரைத்தினாடிப் பொழுதில் அவர்கள் உடை சிவாஜி, தம்முஜி, ரகுநாத் இவர்கள் மூவர் பேரிலு மேற்று. அசைவற்று உட்கார்ந்து கொண்டிருந்த ரெள்ளினாராவைத் தூக்கிக்கொண்டு வந்து குதிரைமேல் சிவாஜி வைத்துக்கொண்டார்கள். நிர்ப்பயமாப்பு மூன்று குதிரைகள் விரைவாய்ச் சென்றன. மலை யெவி

யைப் பிடித்துவிடுவோம் என்று சொல்லிக் கொண்டே தம் ஞாஜி குதிரையை விரைவாய்ச் செலுத்தினான். சிவாஜியும் ரகுநாதும் வாய் திறக்கவேயில்லை. ரெளவினுராவின் நினை வறுவளுக்கே யில்லை. துருக்கர் ஒருவரும் கொஞ்சமே னும் சங்கிக்கவேயில்லை. சில நிமிஷங்களா யிருக்கலாம். சிவாஜியுடன் கூடவிருந்த ரெளவினுராவை ரெளவினுரா வென்றறியாமலே சிலர் கண்ணுற்றார்கள். தாங்கள் துருக்கர் ககவியைச் சேர்ந்தவர்களைன்று துருக்கர் நிச்சயமாய் நினைக்கவேண்டுமென்று மலையெலி! மலையெலி! என்று உரத்திக் கூவிக்கொண்டே சிவாஜியும் தம்ஞாஜியும் குதிரையை விரைவாக நடத்தினார்கள். தம்ஞாஜி தான் இப்படிக்கூப்பிடுவதால் துருக்கருக்குச் சந்தேகம் வராமலிருக்க வேண்டுமென்று கூப்பிடப்போக அதுவே கெடுதியை நினைத்தது. ஏன்? மலையெலி! மலையெலி! என்று கூவலே சிவாஜி தான் அகப்பட்டு விட்டானென்று எல்லோரும் நினைத்து எல்லோரும் இவர்களண்டை ஒடிவங்தார்கள்.

“தம்ஞாஜி!”

“மஹராஜ! மோசம் போனேம்.”

குதிரை ஹீர் கொஞ்சமேனும் சந்தேகிக்காமலே இவர்களோடு கூட ஒடிவங்தார்கள். அவர்களுள் ஒருவன் சிவாஜியண்டை வந்து வேடிக்கைக்காக என்னப்பா பாரம் என்று ரெளவினுராவை யிழுத்துக்கொண்டான்.

“தம்ஞாஜி! தம்ஞாஜி!” என்று கூவினுன் சிவாஜி.

“நாதா! நாதா!!”

“ரெளவினுரா!”

“அடே திருடன். விடாதே, பிடி” என்று பலகுரல்கள் கேட்டன.

“மஹராஜ் மஹராஷ்ட்ரம்.”

“நாதா!”

“ரெளவினாரா!”

“மஹராஜ் மஹராஷ்ட்ரம்.”

முன்று குதிரையும் பறந்துவிட்டன. ரெளவினாரா அகப்பட்டதும் அவர்கள் சிலவினாடிகள் தங்கி யிருப்பார்கள். அதுவே எத்தனையோ நாட்களாகி விட்டன. சிவாஜியைக் காணுமே. மலையெலி தப்பி விட்டது. .

அத்தியாயம். 10

* ரெளவினாரா !

“மஹராஷி! என் செய்வது! எனக்கு இனி வாழ் வென்ன? என்னை நம்பி சகலத்தையும் துறந்த ஒருத்தியை விட்டுவந்தேனே. என்ன கதிநான் அடைவது?”

“மஹராஜ்! துக்கம்வேண்டாம். துக்கித்துப் பயனை ஏன்?”

“தம்ஞாஜீ! உன்வார்த்தையைக் கேட்டுக் கொட்டேன்.”

“மஹராஜீ தாங்கள் இருந்தும் பயனில்லை.”

“என்?”

“நாற்பதற்கு மூன்று?”

“அப்படி. உயிர் துறப்பதும் கொஶவமன்றே?”

“இல்லை”

“தம்ஞாஜீ!”

“விசனிக்கவேண்டாம். நமக்குஇன்னும் முக்கியமான காரியங்கள் இருக்கின்றன.”

“தம்மூலீ! என்னைக்கொன்றுவிடு. நான் பாதகன்.”

“மஹாஜி! உங்களை நம்பியவர் வெகுபெயர்கள்.”

“என்ன? ரெளவினுரா! ரெளவினுரா!!”

“மஹாஜி! நான் கூடத்தங்களுக்குச் சொல்லவேண்டிய தில்லை. வியாசபகவான் போதித்திருக்கின்றுரென் று தாங்க ஓள் சொல்லியிருக்கின்றீர்களே.”

“என்ன?”

“ஒரு குடும்பம் முன்னுக்குவருவதற்காக ஒருவனையும் ஒரு கிராமத்திற்காக ஒரு குடும்பத்தையும், ஒரு நாட்டுக்காக ஒரு கிராமத்தையும் கொடுத்துவிடலாமென்று சொல்லியிருக்கின்றதல்லவா?”

“ஆமாம்.”

“நான்மேலே சொல்லுவானேன்?”

“ரெளவினுரா என்ன பிழை செய்தாள்?”

“ஒன்றுமில்லை.”

“பின்னை?”

“மஹாராஜ்ட்ரம் பிழைப்பதற்கு ரெளவினுராவைக் கொடுத்தோம். அல்லவா?”

“தம்மூலீ! எனக்கு ஒன்றும் தெரியவில்லை.....
“ரெளவினுரா! உண்ணேயேன் கூப்புடிக்கிறேன்.

“அந்தோ! நாமிருவரும் அப்பெரும் ஆலமரத்தின் நிமு வில் பனின்குபோன்ற நீரையுடைய ஏரிக்கரையில் படித்த பெரமூது சுற்றிலு மிருந்த பூச்சிச்சிடிகள் வாசனைவீசினவே! நடுவெயிலிற்கூட உணக்கன்றே அவை சுற்றும் வாடாம

விருந்தன? உன்னேடுகூடான் அப்பொழுது இருந்ததைப் போன்ற சுகம் நான் ஒரு பொழுதும் அநுபவித்ததேயில்லை நீ விளையாட்டாக வெழுந்து சற்று உலாத்தினே. வரும்பொழுது உன்மடி நிரையப் பூக்கொய்துவங்தாயல்லவா? இப்பொழுதுதான் ஞாபத்துக்கு வருகின்றது. நானும் ஒரு மாலை தொடுத்து அதையுனக்குப்போட, ரதிபோன்றும் விளங்கின்றேயே! மன்மதன் உலகத்தையெல்லாம் வென்று ஜெபபேரியடிப்பதுபோன்ற சிலம்பொளியுடனும், மன்மதனது துவகும்போன்ற வெகு அழகாய் வீசி யொடிவதுபோன்ற நஸ்யுடனும் நடந்துவந்தாயல்லவா? நான் இவற்றையெல்லாம் யெப்படி மறப்பேன். நான் பிரம்மஹத்தி தோகுத்திற்கு ஆளாவேணே? நீ அப்பாதகர்கள்கையில் அகப்பட்டுப்படிமுப்பாயோ? உந்தகப்பனும் மஹா பாதகன். அண்ணன், தம்பி, தகப்பன்முதலியோரைக் கொன்றும் சிறையில்லைத்தும் ராஜ்ஞியமாண்டவனன்று? இவளையுமன்றே கொன்றுவிடுவான், பாவி! கூடமரித்தலாகாதா! தம் னுஜி! புறப்படு, நாம் அவர்கள் கையில் அகப்பட்டுக் கொள்ளுவோம்.”

“மஹராஜ்!”

“மறுபேச்சுப் பேசாதே.”

“மஹராஜ்! தெய்வமில்லை? தெய்வத்திற்காகவோ. ஒரு பெண்பிள்ளைக்கோ நீங்கள் உலகத்தில்லாழ்ந்திருப்பது?”

“தம்னுஜி! நீ கொடியவன்.....அவள் பார்க்கவேயை காந்தியையீசிற்று. உலகத்தில் ஆபரணங்கள் பெண்பிள்ளைகளுக்கு அழகைக் கொடுப்பதுன்டு. அவளே ஆரணங்களுக்கு அழகைக் கொடுத்தாளன்றே? அவள் உருவம் அழ

கின் கோயிலா? அல்லது அவள்தான் தெய்வமோ? தம்முடியி! பிழைத்தேன்.”

“மஹராஜ்! விசனியாடே தயுங்கன்.”

“ரெளவினுரா!”

“அவனைப்பற்றி நினைக்கவேண்டாம்.”

“பாவியன்றே இப்படிப்பேசுவான்.”

தம்முடிஜி கண்ணினின்றும் நீர் பெருகிற்று.

“ஐயா! நமது குருவின் சொல்லை—”

“என்ன சொல்?”

“மஹராஷ்ட்ர தர்மம்.”

“ஆமாம்! தம்முடிஜி!”

“மஹராஷ்ட்ரம்! நமது தெய்வம்!”

“இல்லாவிடில் நான் அவர்களோடு சண்டைப்பாட்டிருப்பேன்.”

“குருவின் சொல்லை எப்படித்தட்டலாம்?”

“ஆகாது தான்.”

“பின்னென்ன?”

“ஒன்றுமில்லை.”

“விசனம் வேண்டாம்.”

“ரெளவினுரா! எங்கேயிருக்கிறும்? நான் பொய்யனு, குத்திய சந்தனுவென்பதை யறிந்துகொள்ளுவதன் முன்னர் எங்கேயோ பறந்துபோய்விட்டாயே. தயையற்றவளே! என் துக்கத்தைக் கண்ணுடேறன். ஸ் என்மேல் நிரப்ப ஆசைவைத்தே கெண்டிரேயே. என்னை இப்பொழுது பார்! அளவற்ற ஆனந்தத்தை எனக்குவிளையித்த ஸ் இப்பொழுது என்னைப் பேசுதயாய் விட்டுப்போனும். அத்தோ! இவ்வளவு

அங்கை வேறு எங்கே காண்பேன்? எல்லாம் பொய்யே. நான் பித்தம் பிடித்தவனுயிருக்கின்றேனே. நன்னாரே அவனை விட்டு ஒடிவங்தேன்!”

“இங்கிலை வெகு பரிதாபமாயிருக்கின்றது. ஏனெனில்; மனவுறுதி யென்னமோ கிடையாது; பிராணிகளைப்போன்று, “கிடைக்கவில்லை; விட்டுவிடுவோம்” என்று மிருகங்களைப்போல இருந்து விடவும் முடியவில்லை. சமூலைப்போன்று மன்றோ விதி நம்மைச் சமுற்றிச் சமுற்றித் திரும்பவும் பள்ளத்தில் அழுத்துகின்றது.” என்று தம்முஜி தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.

“நான் தலையற்றவன்; போக்கிரி; இல்லாவிடில் என்னை நம்பியவனை விட்டு வருவேலேனே. இருந்தாலும், என்மனம் துண்பத்திலும் ஒன்றின்றது. இருதயமே! நீ துண்பமென்கிற நோயால் பிடிக்கப்பட்டு துளைக்கப்படுகிறோய். நீ என் வெடித்துப்போகவில்லை? மனோவியாதியான பேராற்றில் கதியற்று அழுங்கிக்கிடக்கும் இப்பிண்டம் உயிரை யிழுப்பதில்லை; என்குடல் காலாக்னியால் ஏரிக்கப்பட்டும். அழியமாட்டே வென்கின்றது. என்னைத் துண்டுதுண்டாகத் துண்டித்துக் கொண்டிருக்கும் விதியோ, என்னை பின்னும் வருத்துவதற்காக உயிரைக் கொண்டுபோகமாட்டேவென்கின்றது.—”

“தெய்வமே! பேதமானைப் புவியிடமாக பிடித்துக் கொடுப்பாய்! இப்படியும் நடக்குமா? இனியார் கூப்பாற்றுவார்கள்? உயிருமுன்டோ? பாவம்! பாவம்!!”

“மஹராஜ்! மெது தலையிதியைப்போன்று மிருக்கின்றது கமது தலைமேற் காடும். வெபில், உங்கள் மனமும் இதகழும் வருங்கிக்கிடக்கும் இப்பொழுது இம்மாதிரியாகத் துக்கித் துக்கொண்டு அன்னுகாராதிகளில்லாமல். வெளியிற் கிடப்

பது சரியன்று, ஆதலின் சமீபத்தில் தண்ணீரிருக்குமோரி டத்திற்குப்போய் கொஞ்சம் களைப்பாற்றுக் கொள்ளுவோம்.”

சிவாஜி மௌனமாய்க் கூடவா போகின்றன.

“இதோ ஓர் ஒடைதெரிகின்றது மஹாஜ! அப்பா! என்ன குளிர்மை! எவ்வளவு ரமணீயமானவாலேன்! தாமரையெல்லாம் விழித்து விழித்துப் பார்க்கின்றன. இவையெல்லாம் உங்கள் கவலையை போக்கிவிடும் “என்று சொல்லிக் கொண்டே சிவாஜியும் தம்முஜியும் ஒடைக்கரையிலுட்கார “அவர் மனத்திலிருக்கும் என்னத்தையெல்லாம் மாற்றிக் குவேன்” என்று தம்முஜி தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். பின்னும், மஹாஜி சற்றுப்பொழுதிற்குக் கண்ணி னின்றும் நீர் விடாதிருங்கள். எனது வார்த்தையைக் கேட்டுவிட்டு உங்கள் இஷ்டப்படி செய்யலாம். இவ்வோடையின் அழகும், ஒடையில் மூல்லியதான் தாமரைக்கொடி மெல்ல அசைவதும் அண்ணமானது ரமணீயமாகப் பாடிக்கொண்டு ஒரு தாமரையிலிருக்கு மற்றுண்றிற்குத் தாஷ்வதும்.— இவையெல்லாம் நமக்கினி நண்மை வருமென்பதைக் காட்டவில்லையா? தங்கள் பாரியை இருவரிருக்கிறார்கள். ஓர் தூருக்கக்கூடியில்லையாப் பின்வளவு தொங்கரவு படிவது எவ்வள கிலாவது அடுக்குமா? மஹாஜி! தாங்களுமென்ன யோசியா திருக்கிறீர்கள்? தங்களுக்கும் சொல்லவேண்டுமா?”

“தம்முஜீ! என்னை நீ அறியவில்லை?”

“மஹாஜி! சித்தம்.”

“ஏனக்கு பாரியை யொருவரும் வேண்டியதில்லை.”

“சித்தம்.”

“என்னையவள் கம்பினூள்.”

“ஆமாம்!”

“அவளால்தான் நான் உயிரடைந்தேன்.”

“ஆமாம்.”

“அவளால்தான் மஹராஷ்ட்ரம்.”

“ஆமாம்.”

“ஆகலின்——”

“அவளைக்குறித்து நாம் சிசனிக்க வேண்டியதுதானே?”

* “ஆமாம்.”

“மஹராஜ! தெய்வத்தின் செயல்.”

“தெய்வம்தான் கொடுக்கையாயிருந்ததே யென்று சிசனிக்கிறேன்.”

“தெய்வமாக ஒன்றும் செய்யவில்லை. அவரவர்கள் கர்மத்தின் பல்ளை அவரவர்கள் தவறாது அநபவிக்கும்படி செய்வதன்றே தெய்வம்!”

“தம்ஞாஜீ! இதுவென்ன?”

“தத்துவம்!”

“என்ன?”

“மஹராஷ்ட்ரம் நசிக்கக் கூடாதென்ற பகவான் ஸினைத்து, அதன் பிராணானுகிய தங்களை எமனுகிய அவரங்கசி பினிடமிருந்து ரொல்லின்றாவென்று மீண்போட்டு விடுவித்தார்.”

“ரொல்லின்றாதானே அகப்பட்டுக் கொள்ளவேண்டும்.”

“பகவான் சித்தம்.”

“இம்.”

“மஹராஜ்! புராணங்களிலேயே அநேக விஷயங்களுக்கு நாம் காரணம் சொல்லமுடியாமலிருக்கின்றது. அவற்றிற்கெல்லாம் நாம் பகவானைக் கோபிப்பது சரியன்று. எல்லாம் அவரவர் கருமத்தின் பலன். இது ரெளவினாரா கரமம்.”

“தம்ஞைஜி! சற்றுத் தூங்குகிறேன்.”

“சித்தம்! மஹராஜ்!”

“தம்ஞைஜி! ஜாக்கிரதை.”

சிவாஜி படுத்துறங்கிவிட்டான்.

அத்தியாயம் II

“ரெளவினாரா!”

“அப்பா!” என்ற தலையைக் கிழேகுனிக்குதொண்டாள்.

“என்ன தூர்புத்தி?”

“அப்பா! என்னைக் கொன்று விடுவதானாற் கொன்று விடுங்கள். நான் தங்கள் விஷயத்திற் பிசுகு செய்தேன். நான் உயிர்வைத்திருப்பதற்கு அர்ணதையுடையவளன்று.”

“என்ன தூர்புத்தி? உன்பிதாவின் விரோதியோடு ஒடினையே! உன் நெஞ்சமுத்தம் எவ்வளவு?”

- “அப்பா! என்னைக் கேட்கவேண்டாம்.”

“ஏன்?”

“நான் செய்தது பிழைதான்.”

- “இப்பொழுதுதான் அறிந்தாயோ?”

“இல்லை.”

“மன்னாமே கெரியமோ?”

“என்ன துணிவு?”

“இதுவும் துணிவா?”

“ரெளவினாரா! இதுவரையில் என்னென்றெங்கின்றுபேசி கூதில்லையே! இப்பொழுது நீ எப்படித்துணிந்தாய்?”

“இதுவரையில், பேசவேண்டிய அவசியமில்லை.”

“இப்பொழுது?”

“நீங்கள் தாமே கூப்பிட்டங்கள்?”

“ஆமாம்.”

“நான் சொல்லவேண்டியன வற்றைச்சொன்னேன்.”

“அப்புறம்?”

“ஒன்றுமில்லை.”

“இனி யென்னாசெய்வாய்?”

“காலத்தைக் கழிப்பேனே?”

“எப்படி?”

“மறந்தேன்; உயிர் வைத்தால் காலத்தை ஏதேனும் வாசித்துக்கழிப்பேன். இல்லாவிடிற் பரமோத்தமம்.”

“ரெளவினாரா! நீசெய்தது பிழையன்றா?” என்றான் பரிதாபமானகுரலுடன் அவரங்கசிப் பூதலில் கோபத்தில் நினைத்தபடியெல்லாம் கோபித்துவிட்டு, பிறகு அவள் கொஞ்ச மேனும் அசையாதிருந்த நிலையைப்பார்த்து, கல்வெஞ்ச சையுடையனுயிருந்தும் தன்வயிற்றிற் பிறந்தபெண்ணுயிருந்தபடியால் சற்று இரண்கினான். சில பத்து வருடங்களுக்குமுன் ரெளவினாரா இவ்விதம் செய்திருப்பானேவாகில் உடனே நெதுண்டித்துவிட உத்திரவுகொடுத்திருப்பான். ஆனால், வயதாயினகாரணத்தால் முன்னேன்ட அக்கொடியதுக்கும் தயையுண்டாயிற்று.

“ரெளஸிறை !” என்று பின்னும் அழகுத்து. “நீ இரத்த சம்பத்தம் உடையவளன்று? ” என்றால் மெல்ல.

“ஆமாம்.”

“உட்காரு.”

ரெளஸிறை உட்கார்ந்தான்.

“ஶப்படியிருக்க நீ ஒடினோயே. சிவாஜி யார்தெரியுமா?”

“தங்கள் விரோதி”

“தெரிந்துமா செய்தாய்?”

“ஆமாம்.”

“உன் மனம் சரியாயில்லை. சற்றும் மனமிரங்காமற் பேசுகிறாய்.”

“இல்லை. அப்பா!”

“பின்னை, தெரிந்தும் அவன் பின் ஏன்கென்றாய்?”

“எனக்கொன்றும் தெரியவில்லை.”

“இல்லை.”

“பன்னே?”

“காரியமாய்த்தான்.”

“என்ன காரியம்?”

“நான் தங்களுக்கும் சிவாஜிக்கும் கிடேகம் செய்துவைக்க வேண்டு மென்று சிகிஞ்சத்தேதன்.”

“ஹா! ஹா!! ஹா!!!”

“ஏன்?”

“ஏாஹோ அகதப் பண்ணிக் கொண்டிருப்பேன்.”

“பின்னே அவனிடத்தில் என்ன பயம்?”

“என்னவர்?”

“கிராஸ்துங்கன்”

“உணக்குச் சொல்லித்தெரியுமா?”

“ஏன் தெரியாது?”

“அவன் கமக்குக் கீழ்ப்படிக்கிருப்பானு?”

“என் கீழ்ப்படிய வேண்டும்?”

“ஏனு?”

“ஐயா! இதெல்லாம் தானே ஏசக்ராதி பத்யம் பண்ண வேண்டு மென்று மாசையால் வருவது. நான் சிவாஜியைக் கண்டு ஆசை கொண்டது அதை விடத் தப்பி தமா?”

“ரெளஸ்னாரா! உனக்குத் தெரியாது.”

“ஆப்பா! எப்பொழுதும் எவ்வரசரும் தந்தம் எல்கீழ்க்குள்ளிருக்கும் வறைக்கும் சுகித்திருக்கிறார்கள். மேலும் இமதும் வேண்டு மென்று ஊரூரகப் பிடித்து சுகல லோகத்தையும் தன்னுட்சிக்குள் கொண்டு வர வேண்டு மென்று ஆசை கொண்டவர்கள் இது வறைக்குமே உருப்பட்டதில்லை.”

“உனக்கு போதிக்க வருகிறோம்.”

“இல்லை.”

“பின்னே உண்ண செய்யுகிறோம்?”

“பெரியோர்கள் சொல்லியதை.”

“உண்ணா?”

“நான் மேலே சொல்லியது தான்?”

“பெரியோர்கள் பிறமதத்தாலுடன் ஜட வந்தால் கொடுத்தார்களா?”

“உன் கொடுக்கவில்லை.”

“நான் உண்ண மன்றில்லேன்.”

“வந்தனம் மஹராஜா.”

“ஆனால் நீ பிடித்த முயறுக்கு முன்னே என் என்கி ஏற்றுபோ..”

“இல்லை.”

“இல்லாவிடில், இப்படிச் சொல்லுவாரோ?”

“மதம் வேறு என்பதெல்லாம் ஓர் ஜிதிகம் தானே.”

“ஜிதிகமா?”

“ஆமாம்.”

“நீ புதிது புதிதாப் படித்திருக்கிறோய்.”

“ஒன்றும் புதிதில்லை. ஒன்றும் பகவான்ஸாதவர்களாற் செய்யப்பட வில்லையே? அப்பா!”

“இருக்கட்டும்.”

“ஆதனின் எல்லா மதங்களு ஒப்புக்கொள்ளக் கூடிய வை தாமே.”

“அது எப்படி?”

“அது எப்படியா?”

“ரெள்ளினாரா! உன்னேடு பேச முடியாது.”

“அப்பா! உக்களுக்கு கேபமே முன்னே சிற்கின்றது.”

“இல்லை உன்னை இப்பொழுது மன்னித்து விட்டேன்.”

“வக்தனம்.”

“உடனே அவரங்களைப் பெற விட்டது அவர்களிலே விட்டு விட்டுப் போய் விட்டான்.

“போதும்! போதும்! பித்தும் பிடித்து மன்றும்! இன் எழும் என் நீ வினைகள் வருங்கிறோய்? உக்களுக்கிடைய்கள் கட்டா வன்றுவின் மேல் ஆகை வைத்தால் உக்கு அது கிடையாததுடன் கட்ட மனோ பிரதியும் அதுடன் சேர்ந்தவையும் வருமெனத் தெரிகிறதுக்க, நீ என் மறபடியும்

சீவாஜியின் ஒருவைப் பார்க்க வேண்டுமென்றாகச் சூடு கூடினாலும்! ஒரு தடவை பார்த்ததன் முடிவைத் தான் அறிந்து கொண்டாயோ! இன்னமும் வேண்டுமா? அந்தோ? நான் ஏன் உன் மேல் குற்றஞ் சாட்டுகிறேன். மன் மதன் பாண்ங்களான்றே என் இருதயத்தைப் பிளக்கின்றன. புத்தப் பாணத்தை யுடையோனே தேவா சுராகளையும் உலகத்தில் அரசன் முதல் இழிந்த வேலைக்காரன் வரையிலுள்ள எல்லோராயும் வெற்ற மஹாஸீரா! என்மேல் இனி என்ன யுள் முடியும் வரைக்கும் தயை வைத்தலாகாதோ! நீ தயை வையாசிடில் நான் எமனுக்கு இதையாக வேண்டியது தவிர வேது வழி யொன்றுமே யில்லை. உனக்கு புத்தினில்லையோ? ஒருவயில்லையென்று சொல்லி நான் கேட்ட துண்டு. அறிவுயில்லை யென்பதை யிப்பொழுது தான்மீன் துகொண்டுடன். உலகத்தில் எத்தனையோ செல்வவாந்தர்கள் அரசர்கள் ஸீர்கள் முதலாயினேரிருக்க சுற்றும் வளியற்ற என்னுடன் நீ போர்புரிய வந்தாயே! உனக்கு இது வீர த்தனமோ?.....இங்கே ஒருவருயில்லையே? என்று சொல்லித் தன் கண்ணினின்றும் வந்த நீரைத் தடைத்துக் கொண்டாள். “இங்கு ஒருவருயில்லையே. அப்படி இங்கு வந்தார்.” தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று. அவர் என்னை உயிருடன் கிடுவாரென்று சுற்றினும் நீண்க்கவே யில்லை. என்னவோ பகவானது தயை.....இதோ பாதி பெறுதி வைத்திருக்கும் என்னப்படி ஒதுபைப் படத்தை முடித்து விடுகிறேன். என் இருதயம் அடிக்கின்றது. என் கை எடுக்குகின்றது; ஆனாலும் இப்பொழுது போன்ற சமயம் எனக்கு அகப்படுவது அரிது. என்னக்கு என்ன என் பிதா நினைக்கின்றாரோ? சாவு என்னக்கு வரு

மேரு என் அங்பன் படத்தையாவது பார்த்துப் பார்த்துக் களித்து உயிரைத் துறப்பேன். ஆகவின் இதோ முடித் துவிடுகிறேன்” என்று படம் எழுத உட்கார்ந்து கொண்டார்.

அத்தியாயம் 12.

ஊர் போய்ச் சேர்ந்தான்.

“தம்முடியி! நீ நிரம்பம் புத்திசாலி.”

“என்? மறுவாடு?”

“நமது வேஷம் யாவராலும் கண்டு பிடிக்க முடியாது.”

“ஆயாம்.”

“இல்லாவிடில்—”

“கண்டிப்பாய் அகப்பட்டுக் கொண்டிருப்போக்.”

“தனடியென்ன!”

“நாம் அஜமீர் காட்டில் தானே முதலில் அகப்பட்டுக் கொண்டோம்?”

“ஆயாம்.”

“அங்கே தான் நான் ஒரு கோசாயிலைப்பார்த்தேன்”

“அங்க்!”

“நாம் தங்கிய விடத்தில்.”

“ஏரளவினாவோடு கூடவா?”

“இல்லை.”

“ஏரளவினாரா! எனக்காக நீ என்ன யாடு படிவின் ருபோதீரை?”

“மறுவாடு?”

“என்ன தம்னுழி!”

“அந்தினப்பு வேண்டாமென்று கேட்டுக் கொண்டே கே.”

“தம்னுழி! மேலே.”

“மறக்கேன். அவனினப்பார்த்ததும்காம் வேஷம் மாற்றிக்கொண்டோம்.”

“ஆமாம்.”

“அநேக விடங்களில் கோயிற்கனிற் கூட துருக்கலை வேற்பட்டிருக்கின்றதார்கள், கவனித்திர்களா?”

“கவனித்துதேன்.”

“நாம் எல்லோரையும் ஏத்து விட்டோம்.”

“ஆமாம்.”

“நமது அருக்கும் வர்து விட்டோம்.”

“இன்னும் எத்தனை மைல் இருக்கின்றது ராஜகிரி.”

“இருபது மைல் இருக்கலாம்.”

“தானி.”

“வேஷம் கலைத்து கிடுவோமா?”

“வேண்டாம்.”

“நாம் எப்போழுது வக்கோம் போகுவதென்பதே ஒருவருக்கும் தெரியக்கூடாது.”

“இன்று சாபங்காலம் ஈர்ப்போய்க் கேச்சுதுகிழவேம் இருப்பது பிறகு கோம் அரண்மீன்போய்க் கேருவோம்.

அத்தியாயம். 13.

மனக்கலக்கம்.

“உலகமே! நான்போய்வருகிறேன். இனியெனக்கு இவ்வுள்ளினன்ன சிருக்கின்றது? எனது அன்பணிப்பிடித்து விட்டார்களாம். இன்றைக்கு எனது பிதா அவரை அங்கேயே சிரக்சேதம்பண்ணிவிடும்படி உத்திரவு கொடுத்து விட்டார். தெய்வமே! இனியெனக்கென்ன இவ்வுலகிலிருக்கின்றது? நான் அவர்பிழைத்திருக்கிறேன்று வெண்ணத்தி லாவது சுகித்திருக்கலாமென்று நினைத்தேன். நான் என்ன பாவம் செய்திருக்கிறேனோ! என் அன்பே! நான் உன்னை உடனே காணலாமோ? என்னுறைய அங்கங்களைல்லாம் மயிர்க்குச்சலிடுத்துப் பதைக்கின்றது. எனதங்கம் பணிக் கட்டிபேன்றுமன்றே குளிர்க்குவிட்டது.” என்று ரொள்ளி ஞாரா தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கும் தருணத்தில் சமீபத்தில் ஏதோ ஒரு சப்தம் கேட்டது.

“யார் அங்கே?”

“அம்மா! நான்தான்.”

“புறப்பட்டுப்போ; இப்பொழுது இங்கு ஒருவரையும் கூரவிடாதே”

“இந்தப்! அம்மா!” என்று சொல்லிவிட்டு கேள்விக்காரி பேருப்பிட்டான்.

உடனே மேஜையின் மேலே வைத்திருந்த ஒரு சிறிப் தங்கப்பாத்திரத்தைக் கையிலே பெடுத்துக்கொண்டு,

“நான் செய்யும் கடோரமான செய்கையை ஒருவரும் அறியக்கூடாது. விஷ்ணு! இங்குவா! நீதான் எனக்கு விலை யற்றமாணிக்கம். ஆ! நீ என்ன என்ன சுகங்களைத் தருகின் ரூபி? உலகத்தில் அளவிடக்கூடாத சுகம் எதுவாகும்? எவ்வளவு உருசியான பகுதியங்களைக்கொடுத்தாலும், அதில் கொஞ்சம்தான் சாப்பிட முடியும். கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டாலோ அதனால் எவ்வளவோ தங்பங்கள் உண்டாகின்றன. ஆனால் பெண்ணும்கூடி ஒருவர் மனத் துக்கின்றெருவர் இசைந்திருந்து ஆயுள்முழுதும் கூடியிருப்பதறிது; ஏனெனில் மனிதரென்று பிறந்தால் கொஞ்சமே ஆம் சண்டைசச்சரவில்லாம் விருக்கமுடியாது, ஆயினும் அப்படியே யிருவரிருப்பதாக வைத்துக்கொள்ளவோம்; என்றால்காவது ஒருபொழுது யாரேநும் ஒருவரை யமன் வந்து கொண்டுபோய்விட்டால், அப்பொழுதுபாக்கி நிற்கும் இன்னெருவர் படும் கஷ்டத்தை பெடுத்துவரக்க முடியாது. ஆயுள் முழுதும் எதையேனு மொன்றைப்பார்த்துக் களித்துக்கொண்டிருப்பதும் அசாத்தியமானகாரியம். சுங்கிதம் ஒருநாளும் அதிகமாகப்போயிற்றென்பதில்லை; அதுவும் எவ்வளவு காட்களுக்குத்தாங்கும்? அதுவும் சில சில சமயங்களில் அதிகமாகப் போய்விடுவதுண்டு. நன்றாக யோசித்துப் பார்த்தால், அதில் பிரியப்பட்டவர்களுக்குமரணத்தைப்போன்ற எல்லையில்லாச் சுகத்தைக்கொடுப்பதென்றுமேயில்லை. மரணமே! நான் உன்னை வரித்தேன். நான் முன்னேவரித்த சிவாஜியை ஸி கொண்டுபோய்விட்டாய்! ஸி என்னையும் கொண்டுபோ! என்னை என்னப்பதுடன்சேர்த்துகிடு. இவ்விடம் என்னைக்கொல்லாதிருந்துவிட்டால்! டிலேர்க்கான்கு என்னைக் கல்யாணம் செப்புகொடுத்துவிடுவதாக என்றுகூடய-

தகப்பனீர் சொல்லிவிட்டாராம். என்னை சம்மதமில்லாமலே அக்கல்யாணம் நடக்கப்போவதாக அரண்மனையில் வகுக்கி இவ்விஷம் என்னைக்கொல்லாவிட்டால், எனக்கு கல்லாணம் நடந்துவிடுமோ? என் வேலைக்காரி நான் ஒருவேளை விஷம் சாப்பிட்டுவிடப்போகிறேனன்பதை நினைத்து எதையோ விஷமென்று என்னிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டா ளோ? நான் மருந்துக்குவேண்டுமென்று சொன்னேன். அவள் நம்பினாலோ நம்பவில்லையோ? அவனைக்கூப்பிட்டுக் கேட்கலாமா? வேண்டாம். அவள் ஏன் சூங்கிதலைக்க மாட்டாள்? இவ்விஷம் என்னைக்கொன்றுவிடாமல் தேவத் தில் மாத்திரம் தொக்கிரவை யுண்டுபண்ணி என்னை உவகத் தோர் நகைப்புக்கு ஏதுவாக்கிவிடுமோ? நான் பிழைத்திருப்பதேகூடாது. டிலேர்க்கணையா மணங்குகொள்ளுவது! சி! சி! இதோ சிவாஜியின் பிசாகாச நான் பார்க்கிறேன். சிவாஜி மரித்துவிட்டார். கண்ணே! கண்ணே! நீ எதிரே நிற்கின்றோயே! நான் உயிரோடிருக்கும் வரையில் நீ என்று டன் பேசுமாட்டாபோ? ஆனால் இதோவந்துவிட்டேன்” என்று சொல்லி, விஷம்கூவத்திருந்த பாத்திரத்தைத்தனது வாயண்டை கொண்டுபோனான்.

இச்சமயத்தில், ரெளவினராவின் சுதோதரனுகிய மாஸும்ஸால்தான் தனது சுதோதரியப்பார்க்கவாக்கிருந்தான் அவன் அங்கு வக்கிபொழுது வாசனிலிருந்த வேலைக்காரியன்னே ஒருவரும்போக்கடாதென்பது அம்மாள் கூறிவென்று சொன்னாள். “இல்ஜீ; நான் இப்பொழுதுபோக்கப்பார்க்கவேண்டும்.”

“கூது.”

“ஈ பார் சொல்லுவது?” என்று அவனிப்பிடித்துத் தள்ளிவிட்டு உள்ளே வந்தான்.

அப்பொழுது “அம்மா! அம்மா!” வெள உடத்திக்கத்தி அன்.

அக்கத்தலைக்கேட்டு நடுநடுங்கி சிலப்பாத்திரத்தைத் திட்டிரனக்கீழே போட்டுவிட்டு உட்கார்க்கிறான்.

மனும் ஈவ்தன் மிகவும் பாதகனானபோக்கிலி. அவ ஆக்கு பிறந்துமுதல் சத்தியமென்பதாவது நன்னடக்கை பென்பதாவது அன்பென்பதாவது தெளியாது அவனுடைய தோழர்பவர். அவர் எக்குணத்தை யுடையரா யிருப்பா ரென்பதைப்பற்றி இங்கு விவரிக்கவேண்டிய அவசியமில்லை அவனுடைய துர்க்கித்தையாலுண்டாகும் செலவுகளுக்கு தகுந்தபடி கொடுப்பவர் எவருமேயில்லை. அவன் தகப்ப ஜிய அவுங்கக்கீப், பணத்தை இறக்கிப்பிடித்தவன். ஆத வின் இவனுக்கு வேறிடக்களில் எப்படியாவது பணம் பறி கூவேண்டியிருக்குது. கடன்காரர்கள் விட்டில் வந்து தொ ஸ்திரவுபடித்தவே, இன்றைப்பொழுது தனது கோதரியிடம் கழித்துப்போகலாமென்ற வெள்ளங்கொண்டு இங்கே வந்தான்.

“மகும்! வா!”

“உருவில்லூரா!”

“எப்பொழுது வந்தாப்!”

“இப்பொழுது தான்”

“உட்காரு!”

“உட்கார்க்கிறேன்” என உட்கார்க்கிற சிரங்கி, ‘ஓயே வினாரா! சீ சிரம்ப மனக்கவலைபடுகின்றுற்போன்றிருக்கிறது.’

“என்ன கவனி?”

“என்னிடம் சொன்னுல்லன்று?”

“எனக்கு ஒன்றும் இல்லை.”

“ரெளவினாரா! அப்பா நிரம்பக் கோபித்துக் கொண்டார்.”

“ஏன்?”

“உன்னிடம் சொல்லவில்லை?”

“சொல்லியாய் விட்டதே. இனிமேல் கோபிப்பா வேண்டிற தான் கேட்டேன்.”

“ரெளவினாரா! எனக்கு வெறு கஷ்டமாயிருக்கிறது.”

“ஏன்?”

“அதை வேண் கேட்கிறோய்?”

“சொல்லு கேட்போம்.”

“இரவும் பகலும் தாக்கமேயில்லை.”

“ஏன்?”

“கையிலோ ஒரு செப்புக் காச் கூட கிடையாது.”

“ஏன் அப்படி?;

“அப்பா என்னை வேலையிலிருந்து நிக்கி விட்டார். அவா கொடுக்கும் பணம் என் செலவுகளுக்குப் போதாமல் கடன்வாங்கும்படி அவசிபமாய் கேரிட்டது.”

“இப்பொழுது கடன் கார்கள் கேட்கின்றார்களோ?

“ஆயாம்.”

“என்ன செய்யவேண்டும்?”

“ஈன் என்ன செய்வது?”

“அப்பாவுக்குத் தெரியுமோ”

“தெரியும்.”

“என்ன செய்தார்?”

“கம்மா விருக்கின்றார்.”

“உன்னையவர்கள் வதைக்கிறதை யறிந்துமாலோ.”

“ஆமும்.”

“நான் இனி யென்ன செய்யப் போகிறோய்?”

“உன்னிடத்தில் வந்து அழுவங்கேண்டு;”

“என்னுடைன்ன முடியும்.”

“நீராவினாரா?”

“மனும்! அவசரப்படாதே. என்னது என்ன என்ன விருக்கின்றதோ அவற்றை யெல்லாம் உன்னைக் கடன்காரர் கையினின்றும் விடுவிப் பதற்காகச் செல்வழிப்பேன். ஆயி அும் எல்லாம் சேங்குதும் நிரம்யக் கொஞ்சமாகத் தானே விருக்கும்!”

“நீராவினாரா! உன்னைப்போன்ற சகோதரியைப் பெற்ற என்னது பாக்கியமே பாக்கியும். அது கிடக்கட்டும். உன்முகத்தில் நிரம்பக் கவலை தோற்றுகிறது. ஏன் வருத தப் படுகிறோய். காரணத்தைச் சொல்லுவோ?”

“மனும்! ஏன் கேட்கிறோய்?”

“நீராவினாரா! உன் இஷ்டப்படி செய்ய முடியாமற். யோய் விட்டதென்று எனக்கும் வருத்தம் தான்.”

“இனியென்னை?”

“அண்?”

“கிளாஜியைக் கொன்றுகிடைவில்லை.”

“இல்லை.”

“இங்ற காலையெல்லாம் ஒரே புரணியா விருக்கதே.”

“அது பொய்.”

“யெரய்யா?” என்றால் குதுவறலத்துடன் எழுத்து.

“ஆமாம்.”

“பின்னை பெப்படுப் புரளி வந்தது?”

மகும் பைத்தியக்காரத்தனமய்ச் சொல்லி கிட்டோ மே யென நினைத்து விழித்தான். ஆயினும் இனி சிஜுத்தை கொல்லாமலிருக்க முடியாதென்பதை யறிந்தான். உலகத் தில் சுகப்படுத்துவர்களுக்கு கஷ்டப்படுகிறவர்களைக் கண்டால் பசிதாபமாவது தனையாவது வருவது அரிது. கஷ்டப்பட்டவர்களாவது கஷ்டப் படுகிறவர்களாவது அவர்களைப் பேரன்றவர்களைக் காண்யார்களேயாகில் அவர்கள் நிர்மய அவர்கள் மேல் தனையகர்வார்கள். மகுமையும் இள வினாராவைப் போன்று அனுரங்கசீப் அடைக விடுயல்களில் தன்னிட்டப்படி கடந்து கொள்ள முடியாதபடி வைத்திருக்கான். ஆதனின் மகுழுக்கு சிஜுத்தைச் சொல்லி விடுவோமென்த் தோற்றிற்று.

“காரியமாய்த்தான்” என்றுன் மகும்.

“காரியமாகவரோ?”

“ஆமாம்.”

“அறிந்தேன்.”

“என்னோ?”

“இவாஜி இல்லையென்றால் கான் டிலேர் காளைக் கல்யா ஞஞ்செப்து கொண்டு விடுவேணன்று எண்ணிப்பல்வா?”

“ரெளவினுரா நீ வெகு புத்திசாலி.”

“மகும்ரான் இதற்கு எப்படிக்கம்மாறு காட்டிலேன்.”

“திலேர்கள் பரம அபோக்கியன்.”

“தெரியும்.”

“எனக்குக் கல்யாணச் செப்தி சேட்டவுடன் சிரம்ப வருத்தமாயிருந்தது.”

“என்ன செப்பலாம்?”

‘ஏன்?’

“மகும்! நீதான் துணை. சுரோதரனை விட வேறு உரச்தத்துணை யெது. நீ பெப்படி என்னைக் காப்பாற்ற வேண்டுமோ அப்படி யென்னைக் காப்பாற்ற வேண்டும்.”

“என்ன செப்பவேண்டும்? சொல்.”

“நான் சொல்லவேண்டுமா? நீயே செப்பு.”

“இவாళி யிடம்பேரகவேண்டுமோ?”

“ஆண்ணு! கேட்கின்றுயே.”

“எனக்கும் இவாஜி சிரம்ப உதவிபண்ணுகிறேனென்று சொல்லியிருக்கிறோ. ஆக்குபோனால் எனக்கும் இவரப்பாக சீவ யிருக்கும்.”

“அவரோடு பேசினுயோ?

“பேசினேன்.”

“அவரை பெச்த மூட்டுவது வெறுப்பானா?”

“மாட்டவே மாட்டான்.”

“நமது பிரா ஒரு பைத்தியம்.”

“ஆமா—ம்.”

“அவரும் கீழ்ப்படியவேண்டுமென்றால் அது எப்படி முடியும்? இவரையிட அவர் எத்தனையே மடங்கு புத்தி காலியன்றும்?”

“தடையின்றி.”

“கிடக்கட்டும்; எனக்கு கீ கப்பொழுது உயிர்கொடுப் பாய்?”

“எப்படி பென்று எனக்குத் தோற்றவில்லை.”

“நிதான் சொன்னுயே சுற்று முன்னே.”

“என்ன?”

“அங்கு கொண்டுபோய் என்னைச் சேர்ப்பிக்கவேண்டும்.”

“எப்படிஞ்சூடியும்?”

“இல்லாவிடில்—”

“அறிந்தேன். எப்படிச் செய்வது?”

“அது உங்கவலை.”

“அவர் என்னைத் தகவினாத்தங்கு தனது பிரதிசிதியாக நியமித்தால், நீண் உங்னை அங்கு அழைத்துப்போய்விட வேண்.”

“இல்லாவிடிலீ?”

“கிவாஜி நிரம்பப் பணம் கொடுப்பாரோ?”

“வேண்டியது கொடுக்கச் சொல்லுகிறேன்.”

“கரி! எனக்கு அதுதான்வேண்டும்.”

“மலைம்! என்னைச் சாப்பாற்று!”

“இப்பொழுது எனக்கு ஏதாவது கொடுப்பவையா?”

உடனே சில விலையுயர்தா சாகங்கள் மலைமிடங் கொடுத்துப்பினான்.

அத்தியாயம். 14.

→
செய்ம்.

கெள்ற அத்தியாயத்தில் கடந்த சம்பாவுளை, கிவாஜி தப்பியோடிய பந்தாவது மாதம் கடந்தது. அதற்குள் தகைய அத்தில் கடந்த சில விசேஷங்களையறிந்துகொண்டுவாய்ம்

இந்திய தேசத்தில் அவரங்கசீப் காலத்தில் அடைகம் ராஜ்ஜியங்கள் இருந்தன. அவரங்கசீப் மாத்திரம் எல்லோ ஸையும் காட்டிலும் அதிகாடும் செல்வழும் உடையவனு பிருந்தான். விந்து கதிக்கரைமுதல் கங்கைத்திக்கரைவரை யிலும், ஹிமாசலம்முதல் விந்தயபர்வதம் வரையிலு மூன்று தேசங்களுக்கு அவன் அதிபதியரிருந்தான். தெற்கே, ஆமத் தகரம், பிஜபூர், கோல்கண்டாவென்ற மூன்றுவிடங்களும் மூன்று மகம்மதிய விராஜ்ஜியங்கள் செழித்தோங்கிக்கொண்டிருந்தன. இச்சமயத்தில் மஹாராஷ்ட்ர விராஜ்ஜியமென்று கிளம்பிக்கொண்டுவந்து அவரங்கசீப் பக்கங்களிலோசித்திருப்பனோயில், அவன் மற்றாஷ்டர்களை படக்கும் நிமித்தம் பிஜபூர், கோல்கண்டா தருக்க வரசர்களுடன் சேர்ந்து அவர்களை பலப்படுத்தியிருப்பாரன். தானுக வேல், அவர்கள் குறைந்த பலத்தையுடையவர்களாதலால், அவனுக்குள்ளடங்கியிடுவார்கள். அவர்கள் ஒருவேளை அவனேடு போர்புரியவந்தாலும் அப்பொழுது வெகு இலகு வாக அவர்களை வெகுட்டியிடலாம். அவரங்கசீப் நிரம்பப் பேராசைக்காரனுன்தாலும், கொஞ்சமேஹும் தகயமுதலிய நந்துணங்கள்லாதவ ஞனதாலும், தன்னித்தானிர வேறு எவரும் அதிகாரத்திலிருக்கக்கூடாதென்ற வெள்ளங்களைக் கொண்டு அங்காடுகளையெல்லாம் துலிந்துக்கொன்றுவிட வேண்டுமென்ற நீர்மானங்கு செய்துகொண்டாரன்.

இச்சமயத்தில் ஜெயசிங்க பிஜபூருக்கு முற்றாக போட அனுப்பியிருந்தாரன். ஜெயசிங்குடேசனங்குத்தாழ்வு படி சப்பாடு முதலியன் கிடையாது. சமீபத்திலும் ஜெயசிங்கக்கூடாதபடி எதிரிகள் செய்துவிட்டார்கள். அவன் போ

விருந்த சமயத்திலும் அச்சமயத்திலும் அப்பூரதேசங்களில் மழையின்படே கிடையாது. அவனுடையகளத்தில் வியாதி வரவரப்பறவிற்று. ஜெயசிங்கிருந்த ஸ்திதியைப் பார்த்து கோல்கண்டாவரசன் தன்னுடைய சேணையின் ஒரு பகுதி கை பிழபூர் உதவிசெய்யும்படி யனுப்பினான். இஃசெ ஸ்லாம்தெரிக்கும் அவரங்கசீப் ஜெயசிங்குக்கு கொஞ்ச மேறும் உதசி பண்ணவேயில்லை. ஜெயசிங்குக்கு தன்மேல் அவுரங்கசீப் கைத்திருந்த வெறுப்பையும் அதன் காரணத்தையுமறிந்து தானும் தன்னுடைய ரஜபுத் தூர ஹீர்களும் மரித்தால் அவனுக்கு விசனமொன்றுமில்லை யென்பதையுமறிந்து, உடனே அவரங்கபாத்துக்கு தன் சேணையைத் திருப்பிக்கொண்டுவந்தான். அப்பொழுது ஜெய சிங்கு சிவாஜியினிடம் பிடித்திருந்த அநேகம்கோட்டைகளை அவனுக்குத் திருப்பிக் கொடுத்துவிடும்படி கேள்ட்டது. சிவாஜியும் அவற்றை அப்போதைக்கப்போது பலப்படுத் திக்கொண்டான். மோரோபன்ட் என்னும் சிவாஜியின் சேபைதி கல்யாண் என்னும் பிரதேசத்தை அவரங்கசீபை மிருந்து பிடிக்கவிட்டான். ஜெயசிங்கு தன்னைவெண்டு மென்று கெடுக்கவெண்ணங்கொண்டு இக்காரியங்களெல்லாம் செய்கின்றுவென்ன எனினைத்து, வேறு ஒருவரையும் நம்பாமல், ஜெயசிங்கை வேலையிலிருந்து நீக்கி, மஸும் ஸால்தானை தகவினத்துக்குப் போகும்படி கட்டளையிட்டாரன். ஜெயசிங்கை உடனே டெல்லிக்கு வரும்படி உத்திரவுகொடுக்கவே, ஜெயசிங்கு டெல்லிக்குவர, வரும்வழியில் இறந்துபோய்விட்டான்.

* * * * *

“ஓராளினுரா! நமது காரியம் ஜெயம்தான்.”

“மரும! என்ன?”

“உத்திரவாப் கிட்டது.”

“என்ன?”

“என்னை தகவின்த்துக்குப் போகச் சொல்லி.”

“தெய்வமன்றே நமக்குத்துளை!”

“எனக்கு நிரம்பப்பொருள் வாங்கித்தாவேண்டும்.”

“வேண்டியபது. என்னை மாத்திரம் அவசிடம் கொண்டு போய் விடு.”

“தடையென்ன?”

“எப்படிக் கொண்டுபோவாய்?”

“இவகு இலகு வாயித்தேற்.”

“எப்படி?”

“என்னுடைய ஹாரத்துடன் இருந்து விடு. ஒருவரும் கந்தேகிக்க மாட்டார்கள்.”

“சரியான வழி அதுதான். மஸ்லம்! இவ்வுதவிக்கு கான் என்ன பிரதியுபகாரம் செய்வேண்டும்”

“என்னைக்குப் புறப்படப் போகிறோய்?”

“இன்னைக்கே”

“கைஞியம்.”

“தயாராயிருக்கின்றது.”

“நான் அப்பாயிடம் விடை பெற்ற வருகிறேன்.”

“எனக்கு!”

“நான் இதோ ஆள்களை வாச்சொல்லுகிறேன்.”

“சரி சீக்கியம்.”

“இதோ.”

“மஸ்லம். சீக்கிரம்.

“ஏப்படியே.

மலரும்புறப்பட்டுப் போய்விட்டான். சேளை டெல்லி
யை விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டது.

ஷிலேர்கான் கல்யாணத்திற்காக தெற்கே யிருங்கு
வந்துகொண்டிருக்கிறான். அவரங்கசீப் தன்னுடைய பெ
ண்ணிடம் போய்ச் சொல்லுவோ மெனப் புறப்பட்டான்.
முதலில் யோசித்த பொழுது கல்யாணத்திற்குச் சற்றுப்
பொழுது முன்னர்தான் செய்தியைச் சொல்லுவதேனத் தீர்
மானித்தும், அவன் மகாபாதகனுயிருங்கும், நற்குணம் நூர்
குணம் என்னும் இரண்டு குணங்களால் ஒன்றெருவரும்
செய்வப் பட்டிருப்பதனால், அவரங்கசீப் சற்று புத்திரவா
ஞ்சை யுடையவனுக மானி ரெளவினுராவையும் சற்று
யோசித்து அக்காரியம் செய்வோமென யோசித்து அவனி
டம் வந்து சேர்ந்தான். உன்னே நுழைந்ததும் படுக்கை
விரித்திருந்தது. மேஜையில் ஒரு மெழுது வத்தி விளக்
கும் திறக்கு வைத்திருந்த டப்ஸிர் - ஏ - கபீர் புத்தகமும்,
கோராஹும், ஏதோ பச்சை வர்ணத்தை யடைந்திருந்து
கீழே கிடக்க தங்கப்பாத்திரமும் அவன் மன்னிமுடன் யேசு
பபொழுது இருக்கப்பட்டியே யிருந்தன. சற்றுவது அவன்
மறுபடியும் ஒடியிருப்பா ளாண்றெண்ணுமல், அவரங்கசீப்
அங்கே யிருக்கும் நூர் நாற்காலியில் உட்கார்ந்து ரெளவினு
ராவைக் கூப்பிட்டான்.

“ரெளவினுரா!”

ஒன்றும் பதிலில்லை.

பின்னும் உரத்தி “ரெளவினுரா!” என்றான்.

பதிலில்லை.

வேலைக்காரியைக் கூப்பிட்டான்.

அவளையும் காணும்?

இது என்ன சேஷ்டக?

உடனே வெகு. கோபத்துடன் வெளியே புறப்பட்டு வந்து, இனி அவள் அகப்படுவாளேயாகில் அவனை உடனே துண்டித்து விடுவதென்றும் நிச்சயம் செய்து கொண்டு, முன் போல படைகளை அவளைப் பிடித்துக்கொண்டு வரும் படி யதுப்பினான், மஸுமுக்கு செய்தி யனுப்பினித்து அவளை யெப்படியாவது பிடித்துக் கொண்டு வரும்படி கட்டளை யிட்டான், மஸுமும் பிதாவின் எண்ணத்தை யெப்படி யாவது பூர்த்தி செய்வதாக ஒப்புக்கொண்டான்.

ஊரூராக ரெள்ளினூராவைத் தேட படை சென்றன.

அத்தியாயம் II

ஆனந்தக் கோலம்.

, சீழ்த்தேசத்தரசர்கள் பெரிய மாட மாளிகைகளும், மெல்லமளியும், நவரசம் கலந்த போஜனங்களும் அளவிற் க்கு பரிவாரங்களும் உடையவனும் எப்பொழுது அம்சதா விகா மஞ்சத்திற் படித்து இராஜ்ஜியம் எப்படிப் போன லும், காட்டில் வரையிலா அநீத நடப்பினும், ஆரை யெல்லாம் வேறிரவனுவது வந்து கொள்ளோயிடினும் கவனியாது படுத்துறங்கும் குணத்தையுடையவர்கள். அப்படி யல்லா திருந்த சில பெரியோர்கள் நாள்ளடவில் நமது நாட்டில் உதித்துக் கொண்டிருந்த படியால் தான் நம் காடி : இப்பொழுது இருக்கும் நிலையிலாவது இருக்கின்றது. தனது தேக

சுகத்தைக் கவனியாது நாட்டின் பெருமையையும் என்னம் யையும் சருதி யாண்டு வங்தவர்களுள் சிவாஜி போருவன். ஒரு ஊரில் ஒரு நல்லவனிருந்தால் அவனுக்காக மழைபெய்து கெட்டவனை சுபிகூமாயிருக்கும்படி செப்புமல்லவா? அப்படியே சிவாஜி மாதிரி ஒருவன் இறந்து போனாலும் அப்புறம் கொஞ்ச நாட்களுக்கு அவர்களுக்காகவாவது நானேன்றாக விருந்து வருகிறது.

இப்பொழுது சிவாஜி ஒரு படத்தை வைத்துக் கொண்டு சமீபத்தில் ஒரு பித்தனை மெழுக்குவத்தி விளக்கு வெளிச்சத்தினால் பார்த்துக் கொண்டிருந்தான். சமீபத்தில் பிடிக்க வேண்டிய ஊர்களையும் போகவேண்டிய மார்க்கங்களையும் அண்டையிலிருந்த ஒரு கடிதாசியில் பேனுவில் மை தோய்த்துக் குறித்துக் கொண்டு சேவகன் உள்ளே வந்து யாரோ இருவர் அவசியமாக அவர்களைப் பார்க்க வேண்டு மென்று சொல்லுகிறார்களன்று சொன்னான் சிவாஜி அரண்மீனைபொன்றும் பெரிதாக வைத்துக் கொள்ள வில்லை ஒரு தோட்டமும் அதன் நடுவில் அவன் வீடு விருந்தது. அதன் வாயிற்புரத்தில் நான்கு வேலைக்காரர்களிருந்தார்கள். அவர்கள் ஒருவரையும் சிவாஜியைக் கேளாமல் உள்ளே விடக்கூடாது. சிவாஜியே ஒருவரையும் பார்த்தற்கு சாவகாசமில்லை யென்று சொல்லி யனுப்புவது வழக்கமே யில்லை. உள்ளே விருந்து வெளியே வந்தான். சாதிர வெளிச்சம் வெகு ரமணீயமாக

வெள்ளி வெண்குடத்துப் பால் சொரிவது போற்கள்ளவிழ் சூழ்பொழி விஷயையிட சொரிப்.

அப்பொழுத வெகு அழகாகவே யிருந்தது. இருவர் இர். ண்டு குதிரைகளிலின்றும் அப்பொழுது நான் கீழே யிருங்கி யிருந்தார்கள்.

“யார் அங்கே?”

“அப்போர்” என்றால் ரெளஸினாரா.

நான் கேட்ட குரல் மாதிரி யிருக்கவே, சிவாஜி வாச ற்படியின்றும் கீழே யிரங்கி துணியைச் சுரியாக விழுத் துப் போர்த்திக் கொண்டு சேவகர்களும் கூடவர சிவாஜி குதிரைகளன்றை நிற்கும் இருவர் சமீபத்தில் போய் நின் ஞன். உடனே ரெளஸினாரா நான் போட்டு முடிக்கொண்டு நிருந்த துணியை பெடுகவே,

“ரெளஸினாரா!” என்று மெல்லக்குப்பிட்டான்.

இது என்ன புதுமை? தனிகமயாய் வந்தது. கூட ஒந்தி ருப்பது யார்? அஷ்ரங்கசீப் தானே?

ரெளஸினாரா தயங்கினான். அவனைச் சுற்று உற்றுப் பார்த்தாள்,—மலைம் அதை பிபல்லாம் கவனித்து அவனைப் பார்த்து கைத்தான்; மெல்லத் தலையை யாட்டினிட்டு மெல்ல சுற்றுத் தாந்திலே பேருப் பின்று விட்டான். இரு தயம் பறையதைக்க அவள் உடனே தனதன்பன் பக்ளீ நானினான். சிவாஜி அவனைத் தனது கைகளில் ஏந்திக் கொள்ள அவன்

“கண்ணே! பார்த்தாயோ?” என்றான்.

“அவரங்கசீபிடம் சொல்லி விட்டாயோ?”

“யாரிடம்?”

“உன் பிதாவிடம் கண்ணே! உன் பிதாவிடம் கண்டு சொல்லி அவனுடைய இதழ் போன்ற உதை முத்தமிட்டான்

“இனி காம் ஆவத்தொயிருக்கலாம் என் பிடா அறிந்து கொண்டுவார்வா! இவளினுடை! “கண்ணே” என்ற இன் மெரு தடவை கூப்பிடு, நீ அதைச் சொல்லிக் கேட்ட எனக்கு வெகு ஆசையா பிருக்கின்றது.” அவள் அவன் மார்மேற் சாய்க்கு கொண்டு அவன் கண்களைப் பார்த்துக் கொண்டு வெகு மணியமாய்ப் புன் சிரிப்புச் சிரித்தான்.

“எனக்குச் சரியாய்த் தொல்லவராதே!” என்றுள் “நான் இன்னும் அப்பாவையை உள்ளுக்கக் கற்றுக்கொள்ள வில்லை. நான் சினைப்ப தெல்லாவற்றையும் உக்களிடப் பொல்லி விட்டால் நீங்கள் என்னைப் பைத்தியக்காரி வேண் மன்றே சினைப்பிரகன். ஏனெனில் நான் சினைப்பதெல்லாம் பிறகுக்கு வேடிக்கையையும் புதிதாயு மிருக்கின்றது; என்று தயங்கினான். உடனே அவள் முகம் வெளுத்து சூழபெரு மூச்ச விட்டு “அப்பா மார பயங்கரம்.”

“கண்ணே! எது பயங்கரம்?” என்று அவளிடம் நெருங்கி அவளைக் கட்டி பனிநீத்துக் கொண்டான்.

அவள் சற்று நேரம் அழுதான். அப்புறம் “நான் அப்பட்டுக் கொண்டது” என்று கடு கடுங்கிக்கொண்டு பேசி யந்த முழுவதும் முடிக்க முடியாமற் கொண்டுள்ளன. “என்னாம் பறந்து போய் விட்டது. இனி எனக்குப் பயமில்லை, நீங்கள் எனக்குக் கிடைத்து விட்டார்கள். அன்பே! இது ஆச்சரியமல்ல? இது விளக்காமானதல்ல. அன்பே! உன் இருதயம் வெகு வேகமாய் அடிக்கின்றதே! நான் அவர்கள் கையில் அப்பட்டுக் கொண்ட பொழுது நீ என்னவா கிருந்தாய்கிட்டு மனம் எப்படித் துடித்தது. எனக்குப் பிரச்சனாகும் வில்லாமற் போய் விட்டது. கண்ணே! பட பட

பட வென்று அடிக்கின்றதே! எனக்குக் காது கேட்கின்றதே! என்ன வேகம்! இதோ இங்கே நான் தலைவைத்திருக்குமிடத்தில்” என்று தொட்டுக் காண்பித்தாள். அவள் மேலே பார்த்துத் தன்னுடைய சிறிய கமலக்கையினால் அவன் கண்ணத்தை அண்புடன் தடவினான். சிவாஜி! என்று கூப்பிட்டு அன்பே! நீ என்ன யோசிக்கின்றாய்? உனது கண் பளபளவென்று மின்னுகின்றதே! உன் கண் ணின் அழுகை நீ யறிந்தாயோ?” என்றாள்.

“என்கண் அழுகோ?” என்றான் எங்கேயோ மனத்தைச் செலுத்தியிருந்த சிவாஜி. மின்னல் பேரன்று மின்னும் அழுகையேதை முகத்தைப்பார்த்து. வெகுநாளாக அடக்க வைத்திருந்த அண்பு வெளியே புறப்படுவதற்குப் படும் கஷ்டத்தைக்கண்ணுற்றான்.

“எனக்கு அதுதெரியாது. உன்னைப்பார்த்தால் ஆகாயத்திலிருந்து அனுப்பப்பட்ட கஷ்டத்திறம் போன்றும் காணப்படுகிறது. ரெளவினாரா! என்முத்தே! உன்னைவரிக்க யோக்கியதையுள்ளவனுநான்?”

அவன்சத்திப்பாகவே இவ்விதம் பேசினான். பேசும் பொழுது மரியாதையும் பயழும் கலந்த ஒரு அண்புடன் அவனை முத்தமிட்டான். சுற்றும் களங்கமற்றவும் படாடோபமற்ற நுழான் அவள்குண்ணத்தையறிந்த யெவனுடைய ஆத்மா அவனை பக்தியுடையதும் அண்புணுடனும் கோக்காதி ருக்கும் ஆ! என்ன சுதயம்! தன்னுடைய வாழ்நாள் அவனுடைய தென்றன்று சொல்லிவிட்டாள்? அவன்யார்? எடுக்கிட்டில் அவன் அவனை நாடிவந்திருக்க. அவனைச் சுந்தியில்லி படுவிட்டுவந்தான். பகவானுடைய குளத்திலிருந்து பறிக்க

